

ஸ்ரீ லக்ஷ்மீ சுவாமிநாத சுவாமிநாத ஸ்வாமிநாத

2

“ஸ்ரீ சங்கர கிருபா அனுபந்தம்”

21/5

அறிவு பாரத சங்கர சேவா சமிதி வெளியீடு

॥ ஶ்ரீ: ॥

ஸ்ரீஜகத்சூத்ரமலா-23

॥ ஶ்ரீ: ॥



ஸ்ரீ ஜகத்சூத்ர க்ரந்தமலா

23


5937

R65(23)

674

2422

21/5





॥ श्रीः ॥



“ एषा शंकरभारती विजयते निर्वाणसौख्यप्रदा ”

श्रीजगद्गुरुग्रन्थमाला-२३

सर्ववेदान्तसिद्धान्तसारसंग्रहः

(द्वितीयः अंशः)



ஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமாலா-23


ஸர்வவேதாந்த ஸித்தாந்த ஸாரஸங்க்ரஹம்

(இரண்டாம் பகுதி)

ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ்,

ஸ்ரீரங்கம்.

1968





॥ श्रीगुरुभ्यो नमः ॥

॥ समर्पणम् ॥


श्रीमच्छंकरदेशिकस्य महिता मूर्तिद्वयी वा स्थिता
तत्रैका हि तिरोबभूव विजने केदारनाथस्थले ।
अन्या वर्णमयी तु भाष्यनिचयस्तोत्रप्रबन्धात्मना
सर्वत्रैव समुज्ज्वला विजयते ताभ्यां तनुभ्यां नमः ॥ १ ॥

यस्तत्रास्ति लघुप्रबन्धानिचयः स्तोत्राणि भूयांसि वा
तेषां द्वाविडभाषयाऽनुवदनं विद्वद्वरैः कारितम् ।
श्रीमच्छंकरसेविनी सुसमितिः सम्यक्प्रकाश्याधुना
विद्यातीर्थपदे समर्पयति तत् लोकोपकारक्षमम् ॥ २ ॥

शंकरगुरुसंस्थापितसर्वजगद्वन्द्यशारदापीठम् ।
शंकरसेवासमितिः प्रकरणमालार्पणादलंकुरुते ॥ ३ ॥

शंकरगुरुवररचितप्रकरणमालां शुभानुवादयुताम् ।
शंकरपरंपरागतविद्यातीर्थे समर्पिपत्समितिः ॥ ४ ॥

शंकरसेवारसिकाः शांकरसिद्धान्तसारसर्वस्वम् ।
शंकरसेवासमितिप्रकटनमालां सदाऽपि सेवन्ताम् ॥ ५ ॥



பதிப்புரை

ஸ்ரீ ஜகத்குரு கிரந்தமாலாவில் இது 28-வது மலர் : இதில் ஸர்வ வேதாந்தஎரித்தாந்த ஸாரஸங்கிரஹத்தின் இரண்டாவது பாகம் (211வது சுலோகம் முதல் 429-வது சுலோகம் வரை) வழக்கம்போல் தமிழில் பதவுரை கருத்துரைகளுடன் வெளிவந்துள்ளது. இந்த கிரந்தமாலாவில் வெளிவருபவைகளில் பலவற்றிற்கு தமிழுரை எழுதியுள்ள ஸ்ரீ ஞானானந்த பாரதீஸ்வாமிகளும், ஸ்ரீ சங்கரகிருபா உதவி ஆசிரியர் ஸ்ரீ K. S. வெங்கடராமசாஸ்திரிகளும் இந்த ஸர்வவேதாந்த எரித்தாந்த ஸாரஸங்கிரஹம் முழுவதற்கும் தமிழில் பதவுரையும் விசேஷக் கருத்துரையும் எழுதி உதவியிருக்கிறார்கள். ஸ்ரீ ஞானானந்த பாரதீஸ்வாமிகளுக்கு நம் ஸமிதியின் சார்பில் கிருதக்ஞாநிவேதனாபுரஸ்ஸரமான வந்தனங்களை ஸமர்ப்பணம் செய்கின்றேன்.

ஸாதன சதுஷ்டயத்தில் அடங்கிய சமாதிஷ்டகத்தில் உபரதிவரை முதல் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இதில் மீதியுள்ள சிரத்தையும் ஸமாதானமும் முமுகுஷுத்வமும் நிருபிக்கப்பட்டு பின்னர் குருவின் லக்ஷணம், அவரது மகிமை அவரைத்தேடியடைய வேண்டிய முறை இவற்றைக்கூறி சிஷ்யனின் கேள்வியையும் குருவின் உபதேசத்தையும் விஸ்தாரமாக வர்ணிக்கிறார்.

ஸமஷ்டிவியஷ்டிருபமாக அத்யாரோபத்தைக்கூற ஆரம்பித்து, காரண சரீரம், ஸுகுஷ்டசரீரம், ஆனந்தமய, விக்ஞானமய மனோமய, பிராணமயகோசங்கள் இவை ஏற்படும் விதத்தை விரிவாக வர்ணித்து ஆத்மா நிர்லேபன் என்பதையும் காட்டுகிறார்.

K. V. சுப்பரத்னம் அய்யர்,

பொதுக்காரியதர்சி

அகில பாரத சங்கர ஸேவா ஸமிதி

Handwritten title or header text, possibly a name or date, located at the top center of the page.

First block of handwritten text, consisting of several lines of cursive script.

Second block of handwritten text, continuing the cursive script.

Third block of handwritten text, continuing the cursive script.

Fourth block of handwritten text, continuing the cursive script.



சிரத்தை	...	133
சிரத்தையின் காரணம்	...	133
ஸமாதானம்	...	139
ஸமாதானத்தின் காரணம்	...	142
முக்திக்கு பகிரங்க அந்தரங்க ஸாதனங்கள்	...	„
முமுக்ஷுத்வம்	...	144
முமுக்ஷயின் நான்கு ப்ரகாரங்கள்	...	145
தீவ்ரதரமுமுக்ஷா	...	„
தீவ்ரமுமுக்ஷா	...	146
மந்தமுமுக்ஷா	...	147
அதிமந்தமுமுக்ஷா	...	„
முமுக்ஷுகளின் பலதாரதம்யம்	...	149
முக்தி பிரயத்னம்	...	151
முமுக்ஷயின் வளர்ச்சிக்கு காரணம்	...	157
குருபஸ்தஸம்	...	159
குருலக்ஷணம்	...	„
குரு மஹிமை	...	160
குருப்ரஸாதிதாபாயங்கள்	...	163
சிஷ்ய விந்நாபனப்ரகாரம்	...	„

ஸத்குருலாப ப்ரசம்ஸை	...	164
மிருத்யுவிடமிருந்து காப்பாற்றும்படி சிஷ்ய பிரார்த்தனை	...	167
குருவின் அபயப்ரதானம்	...	”
மிருத்யுபயம் பொய்	...	168
ஸ்வப்ன த்ருஷ்டாந்தம்	...	169
ரஜ்ஜுளர்ப த்ருஷ்டாந்தம்	...	170
சிஷ்யப்ரசன்னங்கள்	...	172
சிஷ்யனையும் அவனது கேள்விகளையும் புகழ்ந்து கூறல்	...	175
குருவின் உபதேசம்	...	179
பிரபஞ்சம் பொய் என்பதை நிரூபித்தல்	...	”
ஜீவப்ரஹ்மைக்யம்	...	182
அத்யாரோப நிருபணம்	...	187
வஸ்து நிருபணம்	...	”
அவஸ்து நிருபணம்	...	”
அக்ஞான லக்ஷணம்	...	189
அக்ஞான ஆச்ரயம்	...	190
அக்ஞானப்ரமாணம்	...	191
அக்ஞானம் அநிர்வாச்யம்	...	192
அக்ஞானம் இரண்டுவிதம்	...	194
ஸமஷ்டி நிருபணம்	...	”
ஈசவர்ணனம்	...	195
ஸமஷ்டியில் காரண சரீர கோசவர்ணனம்	...	197
வியஷ்டி அக்ஞான வர்ணனம்	...	199

ஜீவநிருபணம்	200
ப்ராஜ்ஞஸ்வரூபம்	201
ஆநந்தமயகோசம்	202
ஸூஷுப்தி அவஸ்தை	203
ஸ்மிஷ்டி வியஷ்டி அபேதம்	204
துரியஸ்வரூபம்	205
பிரபஞ்சஸிருஷ்டிக்ரமம்	206
அபிந்நமித்தோபாதானம்	207
பஞ்சபூதோத்தத்தி	210
லிங்கசரீரவர்ணனம்	212
ஞானேந்திரிய அந்தக்கரண ஸிருஷ்டி	213
அந்தக்கரணம் நான்குவிதம்	215
நான்கை இரண்டாகக்கூறல்	216
விக்ஞானமயகோசம்	219
மனோமயகோசம்	222
மனம் பந்தமோக்ஷகாரணம்	224
ரஜஸ்தமோதோஷங்களால் கெடுதல்	225
ஸத்வகுணத்தால் நன்மை	226
சித்தப்ரஸாதோபாயங்கள்	228
வாகிந்திரிய பிராண சிருஷ்டி	236
பிராணதி வாயுக்களின் கார்யங்கள்	237
பிராணமயகோசம்	239
ஸூக்ஷ்ம சரீரம்	240
லிங்க-ஸூக்ஷ்ம பதங்களின் பொருள்	24

ஹிரண்யகர்ப்பன்	...	242
தைஜஸன்.	...	243
ஹிரண்யகர்ப்ப-தைஜஸாபேதம்	...	245
ஸ்தூல பிரபஞ்சம்	...	246
பஞ்சீகரணப்ரக்ரியை	...	247
ஆக்ஷேபஸமாதானங்கள்	...	249
பூதங்களின் குணங்கள்	...	253
ஞானேந்திரியங்களின் விஷயங்கள்	...	254
கர்மேந்திரியங்களின் விஷயங்கள்	...	255
ஞானேந்திரியம், கர்மேந்திரியம், நான்குவித அந்தக்கரணம் இவைகளின் தேவதைகள்	...	256
கர்மஹேதுக்கள்	...	258
ஆத்மா நிர்லேபன்	...	259



சிரத்தை:—

(அ) சமாதிஷ்டகத்தில் அடங்கிய ரீவது அம்சமான சிரத்தை என்பதைப்பற்றி சுருக்கமாக 8 சுலோகங்களில் விளக்குகிறார்:—

गुरुवेदान्तवाक्येषु बुद्धिर्या निश्चयात्मिका ।

सत्यमित्येव सा श्रद्धा निदानं मुक्तिसिद्धये ॥ २११ ॥

குருவேதாந்தவாக்யேஷு புத்திரீ யா நிச்சயாத்மிகா ।
ஸத்யமித்யேவ ஸா ச்ரத்தா நிதானம் முக்திஸித்தயே ॥

गुरुवेदान्तवाक्येषु-குருவின் வார்த்தைகளிலும் உபநிஷத் வாக்யங்களிலும், सत्यमेव-ஸத்யம்தான், इति-என்ற, निश्चयात्मिका-உறுதியான, या बुद्धिः-யாந்தி எண்ணமுண்டோ, सा-அது, मुक्तिसिद्धये-முக்திகிடைப்பதன் பொருட்டு, निदानं-காரணமான, श्रद्धा-சிரத்தையாக்கும்.

குரு உபதேசிக்கும் வாக்யங்களிலும் உபநிஷத் வாக்யங்களிலும் ஸத்யம்தான் என்ற நிச்சயரூபமான எண்ணம்தான் சிரத்தை என்பது. இது மோக்ஷம் லித்திப்பதற்குக் காரணமாயுள்ளது. (211)

श्रद्धावतामेव सतां पुमर्थः समीरितः सिध्यति नेतरेषाम् ।

उक्तं सुवृक्षं परमार्थतत्त्वं श्रद्धस्त्व सोम्येति च वक्ति वेदः ॥ २१२ ॥

ச்ரத்தாவதாமேவ ஸதாம் புமர்த்த:

ஸமீரித: லித்யதி நேதரேஷாம் ।

உக்தம் ஸுஸூக்ஷ்மம் பரமார்த்ததத்வம்

ச்ரத்தத்ஸ்வ ஸோமயேதி ச வக்தி வேத: ॥

श्रद्धावतां-சிரத்தையுடன் கூடிய, सतामेव-ஸதாக்கருத்தான், समीरितः-சுஸீரீரத்தில் கூறப்பட்ட, पुमर्थः-புருஷார்த்தம், सिध्यति-ஸித்திக்கும், इतरेषां-மற்றவர்களுக்கு (சிரத்தையில்லாதவர்களுக்கு) न-ஸித்திக்காது, उक्तं-உபதேசிக்கப்பட்ட, परमार्थतत्त्वं-பரஹ்மதத்வம், सुवृक्षं-மிகவும் ஸூக்ஷ்மமானது, सोम्य-ஸோமயா! श्रद्धस्त्व-நம்பு, इति-என்று, वेदश्च-வேதமும், वक्ति-சொல்கிறது.

சிரத்தையுள்ள ஸாதுக்களுக்குத்தான் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிற புருஷார்த்தம் எரித்திக்கும். மற்றவர்களுக்கு எரித்திக்காது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம தத்வம் மிகவும் ஸைக்ஷமமானது. "ஸோம்ய, நம்பு" என்று சாந்தோக்ய உபநிஷத்தும் சிரத்தையைப்பற்றிச் சொல்கிறது.

श्रद्धाविहीनस्य तु न प्रवृत्तिः प्रवृत्तिश्चून्यस्य न साध्यसिद्धिः ।

अश्रद्धयैवामिहताश्च सर्वे मज्जन्ति संसारमहासमुद्रे ॥ २१३ ॥

சீரத்தா விஹீநஸ்ய து ந ப்ரவ்ருத்தி:

ப்ரவ்ருத்திஸூந்யஸ்ய ந ஸாத்யஎரித்தி: 1

அசீரத்தயைவாபிஹதாச்ச ஸர்வே

மஜ்ஜந்தி ஸம்ஸாரமஹாஸமுத்ரே ॥

श्रद्धाविहीनस्य तु-சிரத்தை இல்லாதவனுக்கோவெனில், न प्रवृत्तिः-ப்ரவ்ருத்தி ஏற்படாது, प्रवृत्तिश्चून्यस्य-ப்ரவ்ருத்தி இல்லாதவனுக்கு, न साध्यसिद्धिः-ஸாதிக்கவேண்டிய காரியம் நிறைவேறாது, सर्वे च-எல்லோரும், अश्रद्धयैव-அசீரத்தையினாலேயே, अमिहताः-அடிபட்டவர்களாக, संसारमहासमुद्रे-ஸம்ஸாரமென்னும் பெரிய கடலில், मज्जन्ति-மூழ்குகிறார்கள்.

சிரத்தை (நம்பிக்கை) இல்லாதவன் காரியத்தில் பிரவர்த்திக்க மாட்டான். காரியம் செய்யாதவன் அதன் பலனை அடைய மாட்டான். ஸம்ஸாரஸாகரத்தைக் கடப்பதற்கு ஸாதனங்கள் இருந்தபோதிலும் இந்த ஸாதனத்தால் பலன் ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் உலகில் எல்லாரும் தாண்ட முடியாமல் ஸம்ஸாரக் கடவிலேயே மூழ்கிறார்கள். (213)

दैवे च वेदे च गुरौ च मन्त्रे तीर्थे महात्मन्यपि भेषजे च ।

श्रद्धा भवत्यस्य यथा यथान्तः तथा तथा सिद्धिरुदेति पुंसाम् ॥ २१४ ॥

தைவே ச வேதே ச குரௌ ச மந்த்ரே

தீர்த்தே மஹாத்மந்யபி பேஷஜே ச 1

சீரத்தா பவத்யஸ்ய யதா யதா஽ந்த:

ததா ததா எரித்திருதேதி பும்ஸாம் ॥

दैवे च - தைவத்தினிடமும்; वेदे च - வேதத்திலும், गुरौ च - குருவினிடமும், मन्त्रे - மந்திரத்திலும், तीर्थे - புண்யதீர்த்தத்திலும், महात्मन्यपि - பெரியோரிடமும், सेवजे च - மருந்திலும், अस्य - இவனுக்கு, अन्तः - மனதில், यथा यथा - எவ்வளவுக்கெவ்வளவு, अद्वा - சிரத்தை யானது, भवति - ஏற்படுகிறதோ, तथा तथा - அவ்வளவுக்கவ்வளவு, पुंसां - மனிதர்களுக்கு, सिद्धिः - காரியஸித்தி, उदेति - உண்டாகிறது.

தைவத்தினிடத்திலும், வேதத்திலும், குருவிடத்திலும், மந்திரத்திலும் புண்ய தீர்த்தத்திலும், பெரியோரிடத்திலும், மருந்திலும், மனிதனுக்கு எவ்வளவுக்கெவ்வளவு மனஸில் சிரத்தை இருக்கிறதோ. அவ்வளவுக்கவ்வளவு மனிதர்களுக்கு கார்யஸித்தி யானது ஏற்படும். உலகில் எந்தக்காரியம் நிறைவேறுவதற்கும் முதலில் சிரத்தை அவசியம் இருக்கவேண்டும். (214)

अस्तीत्येवोपलब्ध्वयं वस्तु सद्भावनिश्चयात् ।

सद्भावनिश्चयस्तस्य अद्वा शास्त्रसिद्ध्या ॥ २१५ ॥

அஸ்தீ த்யேவோபலப்தவ்யம் வஸ்து ஸத்பாவநிச்சயாத் | ஸத்பாவநிச்சயஸ்தஸ்ய ச்ரத்தயா ஸாஸ்த்ரஸித்தயா ||

सद्भावनिश्चयात् - இருக்கும் தன்மை உறுதியானால் தான், वस्तु - வஸ்து, अस्तीत्येव - இருக்கிறது என்றே, उपलब्ध्वयं - அறியத்தக்கது, शास्त्रसिद्ध्या - ஶாஸ்திரத்தில் ஏற்பட்ட, अद्वा - சிரத்தையால், तस्य - அந்தவஸ்துவின், सद्भावनिश्चयः - இருக்கும் தன்மையின் உறுதி ஏற்படும்.

ப்ரஹ்மம் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாதது. ஆகையால் நாம் அதை நேரில் பார்த்து அது இருப்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் உபநிஷத்துக்கள் ப்ரஹ்மத்தைப்பற்றி விரிவாகப் பேசுகின்றன. இந்த உபநிஷத் வாக்கியங்களில் ஒருவனுக்கு நம்பிக்கை ஏற்படுமேயானால் அவன் ஸந்தேஹ மில்லாமல் ப்ரஹ்மம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வான். பிறகு சிரவணதிகளால் ஸத்ருபமாக ப்ரஹ்மத்தை நேரில் தெரிந்து கொள்வான். (215)

तस्मात् अद्वा सुसंपाद्या गुरुवेदान्तवाक्ययोः ।

मुमुक्षोः अद्धानस्य फलं सिध्यति नान्यथा ॥ २१६ ॥

தஸ்மாத் ச்ரத்தா ஸுஸம்பரீத்யா குருவேதாந்த
வாக்யயோ: 1
முமுக்ஷோ: ச்ரத்ததாநஸ்ய பலம் ஸித்யதி நாந்யதா ॥

तस्मात्-ஆகையால், गुरुवेदान्तवाक्ययोः-குருவின் வார்த்தை
வீலும் உபநிஷத்வாக்யங்களிலும், श्रद्धा-சிரத்தையானது, सुसंपादा-
நன்கு ஸம்பாதிக்கத்தக்கது, श्रद्धानस्य-சிரத்தையுள்ள, मुमुक्षोः-
முமுக்ஷுவக்கு, फलं - பலன், सिध्यति - கிடைக்கும், अन्यथा-
வேறுவிதமாக, न-கிடைக்காது.

ஆகையால் குருவின் வாக்யத்திலும் வேதாந்த வாக்யத்திலும்
சிரத்தை நன்கு ஸம்பாதிக்கப்படவேண்டும். மோக்ஷத்தில் ஆசை
யுள்ளபோதிலும் சிரத்தை இருந்தால் தான் பலன் எரித்திக்கும்
சிரத்தை இல்லாமல் போனால் பலன் கிடைக்காது. (216)

यथार्थवादितां पुंसां श्रद्धाजननकारणम् ।

वेदस्येश्वरवाक्यत्वात् यथार्थत्वे न संशयः ॥ २१७ ॥

मुक्तस्येश्वररूपत्वात् गुरोर्वागपि तादृशी ।

तस्मात् तद्वाक्ययोः श्रद्धा सतां सिध्यति धीमताम् ॥ २१८ ॥

யதார்த்தவாதிரா பும்ஸாம் ச்ரத்தாஜநநகாரணம் 1

வேதஸ்யேசுவரவாக்யத்வாத் யதார்த்தத்வே

ந ஸம்ஸய: ॥

முத்தஸ்யேசுவரரூபத்வாத் குரோர் வாகபி தாத்ருஸீ 1

தஸ்மாத் தத்வாக்யயோ: ச்ரத்தா ஸதாம்

ஸித்யதி தீமதாம் ॥

यथार्थवादिता-உண்மையே பேசும் தன்மை, पुंसां-மனிதர்
களுக்கு, श्रद्धाजननकारणम्-சிரத்தை உண்டாவதற்குக் காரணம்.
वेदस्य-வேதம், ईश्वरवाक्यत्वात् -ஈசுவரனின் வாக்யமானதால்,
यथार्थत्वे-உண்மைத்தன்மையில், न संशयः-ஸந்தேஹமில்லை.

मुक्तस्य-முத்தன், ईश्वररूपत्वात्-ஈசுவர ஸ்வரூபமாயிருப்பதால்,
गुरोः-குருவின், वागपि - வார்த்தையும், तादृशी - அன்விதமானது
(உண்மையினது), तस्मात्-ஆகையால், तद्वाक्ययोः-அந்த குருவேதாந்த

வாக்கியங்களில், **अथा-சிரத்தையானது, धीमतां सतां - புத்தியுள்ள** ஸாதுக்களுக்கு, **सिध्यति-உண்டாகிறது.**

விஷயம் எப்படியிருக்கிறதோ அப்படியே சொல்லும் தன்மை தான் மனிதர்களுக்கு சிரத்தையை உண்டுபண்ணக்காரணமாகும். வேதம் ஈசுவர்னுடைய வாக்கியமாயிருப்பதால் உள்ளபடி தான் சொல்லும் என்கிற அம்சத்தில் ஸந்தேஹத்திற்கு இடமில்லை.

ஸம்ஸாரபந்தத்திலிருந்து முக்தியடைந்திருக்கும் குருவும் ஈசுவர ஸ்வரூபமாகவேயிருப்பதால் அவருடைய வார்த்தையும் அதே மாதிரி ஸத்யம்தான். ஆகையால் குரு, வேதாந்தம் இருவர் வாக்கியங்களிலும் தெளிந்த புத்தியுடைய ஸாதுக்களுக்கு சிரத்தை ஏற்படுகிறது. ஒரு மனிதன் உண்மையையே பேசி வருவானாகில் அவன் வார்த்தையில் ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். பொய் பேசும் ஸ்வபாவமுள்ளவன் வார்த்தையை யாரும் நம்ப மீட்டார்கள். உண்மையே பேசி வருபவன் கூட ஏதாவது ஒரு சமயம் சன் நலத்தை உத்தேசித்து பொய் பேசும்படி நேரிடலாம். ஆனதால் மனிதனின் வார்த்தை எல்லாக்காலத்திலும் ஸத்தியம் தான் என்று தீர்மானிக்கமுடியாது. வேதமோ ஈசுவர வாக்கியம். அவாப்த ஸமஸ்த காமனான ஈசுவரனின் வாக்கியம் எப்பொழுதும் உண்மைதான். ஞானியான குருவும் ஈசுவரஸ்வரூபமாகி விட்ட படியால் குருவசனமும் ஈசுவர வாக்கியம்தான். ஆகவே புத்திமான் களான ஸாதுக்கள் வேதவாக்கியத்திலும் குருவார்த்தையிலும் சிரத்தையே கொள்வார்கள். (217-218)

ஸமாதானம் :—

(அ) இதுவரை சிரத்தையைப்பற்றி சொல்லிவிட்டு இனி ஸமாதானம் என்பதின் லக்ஷணத்தைச் சொல்லுகிறார் :—

**श्रुत्युक्तार्थविगाहाय विदुषा ज्ञेयवस्तुनि ।
चित्तस्य सम्यग्गोधानं समाधानमितीर्यते ॥ २१९ ॥**

ச்ருத்யுக் தார்த்தவகாஹர்ய விதுஷா ஜ்ஞேயவஸ்துனி ।
சித்தஸ்ய ஸம்யகாதானம் ஸமாதானமிதீர்யதே ॥

श्रुत्युक्तार्थविगाहाय-உபநிஷத்தில், சொல்லப்பட்ட விஷயங்களை நன்கு தெரிந்துகொள்வதற்காக, **विदुषा-புத்திமானால், ज्ञेयवस्तुनि-அறியவேண்டிய விஷயத்தில், चित्तस्य-மனதை, सम्यग्गोधानं-நன்கு**

நிலை நிறுத்துவது, **சமாधानம்-ஸமாதானம், ஐதி - என்று, ஐயே-**
சொல்லப்படுகிறது.

உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை நன்கு அறிந்து கொள்வதற்காக அறிய வேண்டிய உஸ்துவினிடத்தில் மனதைச் செலுத்தி அதிலேயே நன்றாக நிறுத்தி வைப்பது ஸமாதானம் என்று சொல்லப்படுகிறது. உலகில் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்த மையத்தில் மனதை வேறு இடத்தில் போக விடாமல் தடுத்து அது ஒன்றிலேயே ஈடுபடுத்த வேண்டும். அப்பொழுது தான் நன்கு மனதில் பதியும் இப்படியிருக்க பரமஸைக்ஷமமான ப்ரஹ்ம வஸ்துவைப்பற்றிக் கேட்பானேன்? (219)

चित्तस्य साध्यैकपरत्वमेव पुमर्थसिद्धेर्नियमेन कारणम् ।

नैवान्यथा सिध्यति साध्यमीषन्मनःप्रमादे विफलः प्रयत्नः ॥२२०॥

சித்தஸ்ய ஸாத்யைகபர்த்வமேவ

புமர்த்தஸித்தேர் நியமேந காரணம் ।

நைவான்யதா சித்தயதி ஸாத்யமீஷத்

மந: ப்ரமாதே விபல: ப்ரயத்ந: ॥

चित्तस्य - மனதிற்கு, **साध्यैकपरत्वमेव -** ஸாதிக்கவேண்டிய ஒன்றிலேயே ஈடுபட்டிருக்கும் தன்மைதான், **पुमर्थसिद्धेः-புருஷார்த்த எரித்திக்கு, नियमेन कारणम्-நிச்சயமாக காரணம், साध्यं-ஸாதிக்க வேண்டியது, अन्यथा-இதைத்தவிற வேறு விதமாக, नैव सिध्यति-** ஒரு போதும் எரித்திக்காது, **इषन्मनःप्रमादे-மனதிற்குக் கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டாலும், प्रयत्नः-முயற்சி, विफलः-வீணாகிவிடும்.**

புருஷார்த்தம் எரித்திப்பதற்கு நியமமாக உள்ள காரணம் ஸாதிக்க வேண்டிய விஷயம் ஒன்றிலேயே மனம் குறிப்பாய் ஈடுபட்டிருப்பது தான் வேறு விதமிருந்தால் ஸாதிக்கப்பட வேண்டியது எரித்திக்கவே எரித்திக்காது. கொஞ்சம் மனஸ் பிசுகினும் பிரயத்தினம் வீண் தான். (220)

चित्तं च दृष्टिं करणं तथाऽन्यदेकत्र बध्नाति हि लक्ष्यमेत्ता ।

किंचित्प्रमादे सति लक्ष्यमेत्तुः बाणप्रयोगो विफलो यथा तथा ॥२२१॥

சித்தம் ச த்ருஷ்டிம் கரணம் ததாந்யத்
ஏகத்ர பத்நாதி ஹி லக்ஷ்யபேத்தா ।

கிஞ்சித் ப்ரமாதே ஸதி லக்ஷ்யபேத்து:

பாணப்ரயோகோ விபலோ யதா ததா ॥

நக்ஷயமேதா-குறிபார்த்து அடிப்பவன், **चित्तं च**-மனதையும், **दृष्टिं**-பார்வையையும், **तथा**-அப்படியே, **अन्यत्**-வேறு, **करणं**-கருவியையும், **एकत्र**-ஒரே இடத்தில் (குறியிலேயே), **बध्नाति हि**-கட்டுப்படுத்துகிறுனல்லவா! **किञ्चिद्प्रमादे सति**-கொஞ்சம் கவனக் குறைவு ஏற்பட்ட பொழுதும், **नक्षयमेतुः**-குறியைய அடிப்பவனின், **बाणप्रयोगः**-பாணப்ரயோகம், **यथा**-எப்படி, **विफलः**-வீணாகுமோ, **तथा**-அப்படி.

குறி வைத்துள்ளதை அடிப்பவன் தன் மனஸ், பார்வை, மற்ற கருவி எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ஈடு படுத்து கிறுனல்லவா? குறியை அடிப்பவனுக்கு கொஞ்சம் பிசகு ஏற்பட்டு விட்டாலும் அம்பை பிரயோகித்தது வீணாகப்போய் விடுகிறது. அதாவது, அம்பு குறியை அடிப்பதில்லை. இதுபோல் மனஸ் ஸமாதானயில்லாவிட்டால் ப்ரஹ்ம வஸ்துவை அறிந்துகொள்ள முடியாது. (221)

सिद्धेश्चित्तसमाधानं असाधारणकारणम् ।

यतस्ततो मुमुक्षूणां भवितव्यं सदाऽमुना ॥ २२२ ॥

எரித்தேச்சித்தஸமாதானம் அஸாதாரண காரணம் ।

யதஸ் ததோ முமுக்ஷுணாம் பவதவ்யம் ஸதாஸமுநா ॥

யத:-எதனால், **सिद्धेः**-காரியஎரித்திக்கு, **चित्तसमाधानं**-மனதின் ஒரு நிலையானது, **असाधारणकारणं**-முக்யமான காரணமோ, **ततः**-அதனால், **मुमुक्षूणां**-மோக்ஷத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு, **सदा**-எப்பொழுதும், **अमुना भवितव्यम्**-இது (சித்தஸமாதானம்) இருக்க வேண்டும்.

சித்தத்தின் ஸமாதானம் பலன் எரித்திப்பதற்கு இன்றியமையாத காரணமாக இருக்கிறபடியால், மோக்ஷ இச்சையுள்ளவர்களுக்கு இது எப்பொழுதும் இருக்க வேண்டும். (222)

अत्यन्ततीव्रवैराग्यं फललिप्सा महत्तरा ।

तदेतदुभयं विद्यात् समाधानस्य कारणम् ॥ २२३ ॥

அத்யந்ததீவ்ரவிராக்யம் பலலிப்ஸா மஹத்தரா ।
ததேததுபயம் வித்யாத் ஸமாதானஸ்ய காரணம் ॥

अत्यन्ततीव्रवैराग्यं-மிகவும் தீவ்ரமான விராக்யமும், महत्तरा-
மிகவும் அதிகமான, फललिप्सा-பலனை அடைவதில் ஆவலும், तदेतदु
उभयं-அந்த இவ்விரண்டும், समाधानस्य-சித்த ஸமாதானத்திற்கு,
कारणं-காரணமாக, विद्यात्-அறியத்தக்கது.

எல்லை கடந்த தீவிரமான விராக்யம், பலனை யடைய
வேண்டு மென்ற மிக அதிகமான ஆவல், ஆக இவ்விரண்டும் சித்த
ஸமாதானத்திற்குக் காரணமாகும் (223)

(அ) இவ்விதமாக சமாதி ஷட்க மென்ற 3வது ஸாதனத்தில்
அடங்கிய சமம், தமம், திதிக்கை, உபரதி, சிரத்தை, ஸமாதானம்,
இவைகளின் லக்ஷணத்தையும் அவசியத் தன்மையையும் தனித்
தனியே எடுத்துக் காட்டி விட்டு, இப்பொழுது இவ்வாறும்
சேர்ந்து மோக்ஷத்திற்குக் கொண்டு விடக்கூடிய ஸாதனங்
களுக்குள் அந்தரங்கமான ஸாதனமாகு மென்பதை 3 கலோகங்
களால் சொல்கிறார் :-

बहिरङ्गं श्रुतिः प्राह ब्रह्मचर्यादि मुक्तये ।

शमादिषट्कमेवैतदन्तरङ्गं विदुर्बुधाः ॥ २२४ ॥

பஹிரங்கம் ச்ருதி: ப்ராஹ ப்ரஹ்மசர்யாதி முக்தயே ।
ஸமாதிஷட்கமேவைதத் அந்தரங்கம் விதுர் புதா: ॥

ब्रह्मचर्यादि-ப்ரஹ்மசர்யம் முதலானவற்றை, मुक्तये-முக்தியின்
பொருட்டு, बहिरङ्गं-வெளிப்படையான ஸாதனமாக, श्रुतिः-வேதம்,
प्राह-சொல்கிறது. एतत्-இந்த, शमादिषट्कमेव-சமம் முதலான
ஆறையே, अन्तरङ्गं-அந்தரங்க ஸாதனமாக, बुधाः-வித்வான்கள்,
विदुः-தெரிந்திருக்கிறார்கள்.

பிரஹ்மசர்யம் முதலியது (105, 106, 107 கலோகங்களில்
சொல்லப்பட்டிருக்கும் அம்சங்கள்) மோக்ஷத்திற்கு வெளி அங்க

மென்று வேதம் சொல்கிறது. இந்த சமம் முதலான ஆறுதான் மோக்ஷத்திற்கு அந்தரங்கம் என்று அறிவாளிகள் அறிந்திருக்கிறார்கள். (224)

अन्तरङ्गं हि बलवत् बहिरङ्गात् यतस्ततः ।

शमादिषट्कं जिज्ञासोः अवश्यं भाव्यमान्तरम् ॥ २२५ ॥

அந்தரங்கம் ஹி பலவத் பஹிரங்காத் யதஸ்தத: ।

ஸமாதிஷட்கம் ஜிஜ்ஞாஸோ: அவச்யம் பாவ்யமான்தரம் ॥

யத:-எதனால், बहिरङ्गात् -பஹிரங்கத்தைக்காட்டிலும், अन्तरङ्गं-அந்தரங்கம், बलवत् -பலமுள்ளதோ, तत:-ஆகையால், आन्तरं-அந்தரங்க ஸாதனமான, शमादिषट्कं-சமம் முதலான ஆறும், जिज्ञासो:-புறஹ்மத்தை அறியவிரும்புவவனுக்கு, अवश्यं भाव्यं-கட்டாயம் இருக்க வேண்டும்.

அந்தரங்கம் வெளியங்கத்தை விட பலமுள்ளது என்பது பிரஸித்தமானதினால் புறஹ்மத்தையறிய இச்சைப் படுபவருக்கு உள் ஸாதனமான சமாதி ஆறும் அவசியம் இருந்து தீர வேண்டும் (225)

अन्तरङ्गविहीनस्य कृतश्रवणकोटयः ।

न फलन्ति यथा योद्ध्युः अधीरस्यास्त्रसंपदः ॥ २२६ ॥

அந்தரங்கவிஹீநஸ்ய க்ருதச்ரவணகோடய: ।

ந பலந்தி யதா யோத்து: அதீரஸ்யாஸ்த்ர ஸம்பத: ॥

अधीरस्य-தைய்யமில்லாத, योद्ध्यु:-யுத்தம் செய்கிறவனுக்கு, यथा अस्त्रसंपदः-ஏராளமான அஸ்திரங்கள் எப்படியோ (அப்படியே), अन्तरङ्गविहीनस्य-அந்தரங்க ஸாதனமில்லாதவனுக்கு, कृतश्रवणकोटयः-கோடித்தடவை செய்யப்பட்ட சிரவணங்களும், न फलन्ति-பலனைத்தருகிறதில்லை.

மனதில் தைய்ய மில்லாமல் யுத்தம் செய்கிறவனுக்கு அஸ்திர ஸம்பத்துக்கள் (ஏராளமாக ஆயுதங்கள் இருந்தும்) எப்படி பிரயோஜனப்படாதோ, அப்படியேதான் சமம் முதலான உள் ஸாதனங்களில்லாதவனுக்கு கோடி முறை வேதாந்த சிரவணம் செய்தாலும் பிரயோஜனப்படாது. (226)

முமுக்ஷுத்வம் :—

(அ) வேதாந்த விசாரத்தில் அதிகாரம் பெற்றவனுக்கு அவசியம் இருக்க வேண்டிய நான்கு ஸாதனங்களில் விவேகம், வைராக்யம், சமாதிஷ்டகம், இம்முன்றையும் நிரீவசனம் செய்து விட்டு, நான்காவது ஸாதனமாகிய முமுக்ஷுத்வம், (மோக்ஷத்தில் இச்சை) என்பதைப் பற்றி 227 முதல் 251 முடிய 25 க்லோகங்களில் எடுத்துச் சொல்கிறார் :—

ब्रह्मात्मैकत्वविज्ञानात् यद्विद्वान् मोक्तुमिच्छति ।

संसारपाशबन्धं तत् मुमुक्षुत्वं निगद्यते ॥ २२७ ॥

பிரஹ்மாத்மைகத்வவிஞ்ஞானாத் யத் வித்வான்

மோக்துமிச்சதி ।

ஸம்ஸாரபாஸ்பந்தம் தன் முமுக்ஷுத்வம் நிகத்யதே ॥

ब्रह्मात्मैकत्वविज्ञानात् -பிரஹ்மமும் ஆத்மாவும், ஒன்று என்பதை அறிவதனால், विद्वान् -வித்வான், संसारपाशबन्धं -ஸம்ஸாரமென்னும் டாசக்கட்டை, मोक्तुम् -அவிழ்த்துவிடுவதற்கு, इच्छति यत् -விரும்புகிறான் என்பது எதுவோ, तत् -அது, मुमुक्षुत्वं -முமுக்ஷுத்வமாக, निगद्यते -சொல்லப்படுகிறது.

பிரஹ்மமும் ஆத்மாவும் ஒன்று என்ற ஞானத்தினால் வித்வான் ஸம்ஸாரமாகிற கபிற்றினால் ஏற்பட்டிருக்கும் கட்டிவிருந்து விடுபட விரும்புவது முமுக்ஷுத்வம், என்று சொல்லப்படுகிறது. (227)

साधनानां तु सर्वेषां मुमुक्षा मूलकारणम् ।

अनिच्छोः अपवृत्तस्य क श्रुतिः क नु तत्फलम् ॥ २२८ ॥

ஸாதனானாம் து ஸர்வேஷாம் முமுக்ஷா மூலகாரணம் ।

அநிச்சோர்ப்ரவ்ருத்தஸ்ய க்வ ச்ருதி: க்வ நு தத்பலம் ॥

सर्वेषां साधनानां -எல்லா ஸாதனங்களுக்குள்ளும் முமுக்ஷா-முமுக்ஷையானது, मूलकारणम् -ஆதிகாரணம், अनिच्छोः -இச்சை இல்லாதவனையும், अपवृत्तस्य -பிரயத்னம் செய்யாதவனையுமுள்ள மனிதனுக்கு, क श्रुतिः -சீரவணம் எங்கே? तत्फलं नु क -அதன் பலனானாங்கே ?

எல்லா ஸாதனங்களுக்கும் இந்த முமுக்ஷுயே மூலகாரணம். ஏனெனில் முக்தியில் ஆசையுள்ளவன் தான் அதன் ஸாதனமான கிரவணதிகனைக் கைக்கொள்வான். அதன் மூலம் அவனுக்கு பலன் கிடைக்கும். மோக்ஷமடைவதில் ஒருவனுக்கு ஆசையே இல்லா விட்டால் அவன் பிரயத்னம் செய்ய மாட்டான். பலனும் கிடைக்காது. (228)

तीव्रमध्यममन्दातिमन्दभेदात् चतुर्विधा ।

मुमुक्षा तत्प्रकारोऽपि कीर्त्यते श्रूयतां बुधैः ॥ २२९ ॥

தீவ்ர மத்யம மந்தாதி மந்தபேதாத் சதுர்விதா ।
முமுக்ஷா தத்ப்ரகாரோ஽பி கீர்த்யதே ச்ருயதாம் புதை: ॥

முமுக்ஷா-முமுக்ஷையானது, தீவ்ர-மத்யம-மந்தாதி-மந்தமேதாத் - தீவ்ரம், மத்யமம், மந்தம், அதிமந்தம் என்ற பேதத்தால், சதுர்விதா-நான்குவிதம், தத்ப்ரகாரோ஽பி-அதன் ப்ரகாரமும், கீர்त्यते-சொல்லப் படுகிறது. बुधैः-புத்திமான்களால், श्रूयतां-கேட்கப்பட்டும்.

அந்த முமுக்ஷு தீவ்ரம், மத்யமம், மந்தம், அதிமந்தம், என்று நான்கு விதமாகும். அவை பற்றி அடுத்த சுலோகங்களில் சொல்லப்படுகிறது. (229)

तापैत्रिभिः नित्यमनेकरूपैः संतप्यमानः श्रुभितान्तरात्मा ।

परिग्रहं सर्वमनर्थबुद्ध्या जहाति सा तीव्रतरा मुमुक्षा ॥ २३० ॥

தாபைஸ்த்ரிபிர் நித்யமநேகரூபை:

ஸந்தப்யமான: கூஹி தாந்தராத்தமா ।

பரிக்ரஹம் ஸர்வமநர்த்தபுத்த்யா

ஜஹாதி ஸா தீவ்ரதரா முமுக்ஷா ॥

அனேகரூபை:-பலவிதமாக உள்ள. त्रिभिः तापैः-மூன்று தாபங்களால் नित्यं-எப்பொழுதும், संतप्यमानः-தபிக்கப்படுகிறவனாய், श्रुभितान्तरात्मा-கலக்கமடைந்த மனமுள்ளவனாய், अनर्थबुद्ध्या-துன்பம் தரும் என்ற எண்ணத்தால், सर्व परिग्रहं-தன்னுடையதாக சேகரித்துக் கொண்ட எல்லா வஸ்துவையும், जहाति-விட்டுவிடுகிறான்., सा-அது, तीव्रतरा-மிகத்தீவ்ரமான, मुमुक्षा-முமுக்ஷையாகும்.

ஆத்யாத்தமிகம், ஆதிபௌதிகம், ஆதிகைவிகம் என தாபங்கள் முன்றுவிதம். இவற்றில் ஒவ்வொன்றும் எத்தனையோ விதமாக மனிதனை எப்பொழுதும் துன்புறுத்துகிறது. இந்த தாபத்தைத் தாங்க மாட்டாமல் ஒருவன் மனம் சலங்கியவனாய், இதுவரை தன்னுடையதாக சேகரித்துள்ள எல்லா வஸ்துக்களும் தான் இந்த தாபத்திற்குக் காரணமென எண்ணி எப்பொழுது அவற்றை எல்லாம் த்யாகம் செய்து விடுகிறானோ அப்பொழுது அவனுக்கு தீவ்ரமான் முமுக்ஷு இருப்பதாக தீர்மானிக்கலாம் அவனை மோக்ஷ வழியில் செல்வதை யாரும் தடுக்க முடியாது.

तापत्रयं तीव्रमवेक्ष्य वस्तु दृष्ट्वा कुरुतं तनयान् विहातुम् ।

मये द्वयोः लोडनमात्मनो यत्सैया मता माध्यमिकी मुमुक्षा ॥ २३१॥

தாபத்ரயம் தீவ்ரமவேக்ஷ்ய வஸ்து

த்ருஷ்ட்வா களத்ரம் தநயான் விஹாதும் ।

மத்யே த்வயோர் லோடநமா த்மநோ யத்

ஸைஷா மதா மாத்யமிகீ முமுக்ஷா ॥

तापत्रयं-முன்று தாபமும், तीव्र-கடுமையாயிருப்பதை, अवेक्ष्य-
நன்கு கவனித்து, वस्तु-பொருளையும், कुरुतं-மனைவியையும், तनयान् -
பிள்ளைகளையும், विहातुं-விடுவதற்கு, दृष्ट्वा-ஆலோசித்து, द्वयोर्मये-
இரண்டிற்கும் நடுவில், आत्मनो लोडनं यत्-மனது ஊசலாடுவது
எதுவோ, सा एषा-அந்த இது, माध्यमिकी मुमुक्षा-மத்யமமுமுக்ஷை
யாக मता-கருதப்பட்டிருக்கிறது.

முன்றுவித தாபங்களும் மிகக்கடுமையாக தன்னைத் துன்புறுத்தி வருவதை எண்ணிப் பார்க்கிறான். இந்தத் தாபங்களை விலக்க வேண்டு மென்ற எண்ணம் தோன்றுகிறது. தன் மனைவி, தனயன், பொருள், இவையே தாபத்திற்குக் காரணம் என்று தோன்றி ஒருசமயம் இவைகளை தியாகம் செய்து விடலாமா என்றும் தோன்றுகிறது. ஆனால் முன் சலோகத்தில் சொல்லப்பட்டவனுக்குப் போல் கைத்ரயமில்லாததால் தயங்குகிறான். இவ்வாறு ஸம்ஸார வாழ்க்கையில் விருப்பமில்லாமல் வெறுப்புமில்லாமல் நடுவில் மனம் ஊசலாடிக் கொண்டிருப்பது மத்யம முமுக்ஷையாகும்,

मोक्षस्य कालोऽस्ति किमद्य मे त्वरा भुक्त्वैव भोगान् कृतसर्वकार्यः ।
भुक्त्यै यतिष्येऽहमथेति बुद्धिरेषैव मन्दा कथिता मुमुक्षा ॥ २३२ ॥

மோக்ஷஸ்ய காலோ஽ஸ்தி கிமத்ய மே த்வரா
புக் த்வைவ போகான் க்ருதஸர்வகார்ய: 1
முக் த்வைய யதிஷ்யே஽ஹமதேதி புத்தி-
ரேஷைவ மந்தா கதிதா முமுக்ஷா ॥

மோக்ஷஸ்ய-மோக்ஷத்திற்கு, கால:-காலம், ஸ்தி-பின்னல்) இருக்
கிறது, அஃ-இப்பொழுது, மெ-எனக்கு, த்வரா கிம்-அவஸரம் ஏன் ?
கூதசர்வகார்ய:-எல்லா காரியங்களையும் செய்தவனாக, மோகான்-விஷய
ஸுகங்களை, மூக்த்வை-அனுபவித்துவிட்டுத்தான், அஃ-பிறகு, அஃ-
நான், மூக்த்யை-முத்தியின் பொருட்டு, யதிஷ்யே-முயற்சிக்கப்போகிறேன்,
ஈதி-என்ற பூத்தி:-எண்ணம் (எதுவோ), ஈஷை-இதுதான், மந்தா-யந்த
மான. முமுக்ஷா-முமுக்ஷையாக, கதிதா-சொல்லப்பட்டிருக்கிறது.

மோக்ஷமடைவதற்கு வேண்டிய முயற்சிகளை எல்லாம்
ஆயுளின் கடைசி காலத்தில் தான் செய்ய வேண்டும். அதற்கு
இப்போது என்ன அவஸரம்? எனக்கு என்ன வயதாகி விட்டதா!
வாழ்க்கையில் கிடைக்கும் ஸுகங்களை யெல்லாம் நன்றாக அனுப
வித்து விட்டு செய்ய வேண்டிய காரியங்களை யெல்லாம் பாக்கி
யன்னியில் பூர்த்தி செய்து விட்டு பின்னல் ஸாவகாசமாக ஒரு
தொந்தரவுமில்லாமல் முத்திக்கு வேண்டிய பிரயத்தனங்களைச் செய்
தால் போதுமானது என்று நினைப்பது மந்தமான முமுக்ஷை
யாகும். (232)

मार्गे प्रयातुर्मणिलाभवन्मे लभ्येत मोक्षो यदि तर्हि धन्यः ।
इत्याशया मृदधियां मतिर्या सैवाऽतिमन्दाऽमिमता मुमुक्षा ॥ २३३ ॥

மார்க்கே ப்ரயாதுர் மணிலாபவன்மே
லப்யேத மோக்ஷா யதி தர்ஹி தன்ய: 1
இத்யாஸ்யா மூடதியாம் மதிர் யா
ஸைஷா஽திமந்தா஽பிமதா முமுக்ஷா ॥

மார்-வழியில், ப்ரயாது:-செல்கிறவனுக்கு, மணிலாபவத்-ரத்தன்
கிடைப்பதுபோல், மெ-எனக்கு, மோக்ஷ:-மோக்ஷம், யதி லப்யேத-கிடைக்

குமேயானுள், तर्हि- அப்பொழுது, घन्य:- (நான்) அதிருஷ்டசாலி,
 इत्याशया-என்ற ஆசையோடு, मूढधियां-முடபுத்தியுள்ளவர்களின்,
 या मति:-எந்த எண்ணமோ, सा एषा-அந்த இது, अतिमन्दा-மிகவும்
 மந்தமான், मुमुक्षा-முமுகையாக, अभिमता-ஒப்புக்கொள்ளப்
 பட்டிருக்கிறது.

வேறு காரியமாக நடந்து செல்லும் அதிருஷ்டசாலியான ஒருவனுக்கு வழியில் திடீரென எதிர்பாராத விதத்தில் விழையுயர்ந்த ஒரு ரத்தன் கிடைப்பது போல நானும் முக்திக்காக ஒரு பிரயத்தனமும் செய்யாமலேயே என்மனம் போனபடி உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பொழுதே அதிருஷ்டவசமாக எனக்கும் முக்தி கிடைக்கட்டுமே. அதுவே போதும் என்று நினைப்பது அதிமந்தமான முமுகையாகும். இங்க நாலு பிரிவினருக்கும் மோக்ஷமடைய வேண்டுமென்ற எண்ணம் இருப்பதைக் கொண்டு எல்லோரையும் முமுகுக்கள் என்றே குறிப்பிட்டார். மோக்ஷத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலும், அதை அடைய வேணுமென்ற ஆவல் கொஞ்சமுமில்லாமலும் உலகவாழ்க்கையில் உழலுபவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடவேயில்லை. (233)

(அ) இந்த நான்குவித முமுகுக்களில் தீவிரமான முமுகை யுள்ளவனின் லக்ஷணத்தை எடுத்துச் சொல்லிவிட்டு அவனுக்குத் தான் இந்த ஜன்மத்திலேயே மோக்ஷம் கிடைக்கலாமென்றும், நடுத்தர முமுகுவுக்கு மற்றொரு ஜன்மத்திலும், மந்தனுக்கு மற்றொரு யுகத்திலும் கிடைக்கலாமென்றும், அதிமந்த முமுகை யுள்ளவனுக்கு கிடைக்கவே கிடைக்காது என்றும் விளக்குகிறார் :

जन्मानेकसहस्रेषु तपसाऽऽराधितेश्वरः ।

तेन निःशेषनिर्धूतहृदयस्थितकल्मषः ॥ २३४ ॥

शास्त्रवित् गुणदोषज्ञो भोग्यमात्रे विनिःस्पृहः ।

नित्यानित्यपदार्थज्ञो मुक्तिकामो इदम्व्रतः ॥ २३५ ॥

निष्ठसमधिना पात्रं उद्रास्य त्वरया यथा ।

जहाति गेहं तद्वच्च तीव्रमोक्षेच्छया द्विजः ॥ २३६ ॥

स एव सद्यस्तरति संसृतिं गुर्वमुग्रहात् ।

यस्तु तीव्रमुग्रधुः स्यात् स जीवन्नेव मुच्यते ॥ २३७ ॥

ஜம்மாநேக ஸஹஸ்ரேஷு தபஸாராதிதேச்வர: ।

தேந நிச்சேஷ நிர் தூத ஹ்ருதயஸ்தித கல்மஷ: ॥

ஸாஸ்த்ரவித் குணதோஷஜ்ஞோ போக்யமாத்ரே

வ்ரிஸ்ப்ருஹ: ।

நித்யாநித்யபதார்த்தக்ஞோ முக்திகாமோ த்ருடவ்ரத: ॥

நிஷ்டப்தமக்நிநா பாத்ரமுத்வாஸ்ய த்வரயா யதா ।

ஜஹாதி கேஹம் தத்வச்ச தீவ்ரமோக்ஷேச்சயா த்விஜ: ॥

ஸ ஏவ ஸத்யஸ்தாதி ஸம்ஸ்ருதீம் குர்வனுக்ரஹாத் ।

யஸ்து தீவ்ரமுமுக்ஷு: ஸ்யாத் ஸ ஜீவந்நேவ முச்யதே ॥

जन्मानेकसहस्रेषु-பல ஆயிரம் பிறவிகளில், तपसा-தவத்தால், आराधितेश्वरः-ஈசுவரனை ஆராதித்தவனாகவும், तेन-அதனால், निःशेष-மீதியின்றியில், निर्धूत-போக்கப்பட்ட, हृदयस्थित-மனதிலுள்ள, कल्मषः-பாபமென்றும் அழுக்குகளை உடையவனாகவும், शास्त्रित्-சாஸ்திரங்களை அறிந்தவனாகவும், गुणदोषज्ञः-குணங்களையும் தோஷங்களையும் அறிந்தவனாகவும், भोग्यमात्रे-போக வஸ்துக்கள் எல்லாவற்றிலும், विनिःस्पृहः-நன்கு ஆசை நீங்கியவனாகவும், नित्यानित्य-पदाथैः-நித்யபதார்த்ததையும் அநித்யபதார்த்தங்களையும் அறிந்தவனாகவும், मुक्तिकामः-முக்தியில் ஆசையுள்ளவனாகவும், ददवतः-உறுதியான ஸங்கல்பமுள்ளவனாகவும் உள்ள, द्विजः-(எந்த) பிராஹ்மணன், यथा-எப்படி, अग्निना-நெருப்பினால், निष्टतं-நன்கு துடேறியுள்ள, पात्रं-(கையில எடுத்த) பாத்திரத்தை, त्वरया-வேகத்தோடு, इवास्य-தூர எறிமதுவிட்டு (இருப்பானோ), तदस्य-அதுபோல, तीव्रमोक्षेच्छया-மோக்ஷத்தில் தீவ்ரமான விருப்பத்தால், नेहं-வீட்டை, जहाति-தூறக்கிறானோ, स एव-அவன்தான், गुर्वमुग्रहात्-குருவின அனுக்ரஹத்தால், सद्यः-உடனேயே, संसृति-ஸம்ஸாரத்தை, तरति-தூண்டுகிறான், यस्तु-எவன், तीव्रमुग्रधुः स्यात्-தீவ்ர முமுக்ஷுவாக இருப்பானோ, सः-அவன், जीवन्नेव-ஜீவிததுக்கொண்டிருக்கிறவனாகவே, मुच्यते-முக்தியடைகிறான்.

அநேக ஆயிரம் ஜன்மாக்களில் தபஸினால் ஈசுவரனை ஆராதித்து அந்த தபஸினால் மனஸினுள்ள அழுக்குகளை பாக்கியன்னியில் துடைத்து சாஸ்திரமறிந்து, குணதோஷங்களையறிந்து, போக்ய பதார்த்தம் யாவற்றிலும் ஆசையற்று, எது நித்யம் எது அநித்யம் என்று பதார்த்தங்களை நன்கு அறிந்து, மோக்ஷத்தில் ஆவலும், திடமான ஸங்கல்பமும் கொண்டு நன்றாக நெருப்புச் சூடேறியுள்ள பாத்திரத்தை மறதியால் கையால் எடுத்தாலும் குடு தாங்காமல் அந்தக்ஷணத்திலேயே எத்தனை வேகத்துடன் தூரவீசி எறிவானோ அது போல மோக்ஷமடைவதில் தீவ்ரமான இச்சையால் எவன் உடனேயே வீட்டைத் துறந்து செல்கிறானோ அவன் தான் குருவின் அனுக்ரஹத்தில் உடனேயே ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவான். இந்த தீவ்ர முமுக்ஷு தான் உயிருடன் இருக்கும் போதே முக்தியை அடைவான். (234-237)

जन्मान्तरे मध्यमस्तु तदन्यस्तु युगान्तरे ।

चतुर्थः कल्पकोट्यां वा नैव बन्धादिमुच्यते ॥ २३८ ॥

ஜன்மந்தரே மத்யமஸ்து ததந்யஸ்து யுகாந்தரே ।
சதுர்த்த: கல்பகோடியாம் வா நைவ பந்தாத்

விமுச்சயதே ॥

मध्यमस्तु-மத்யமமுமுக்ஷுவோவெனில், **जन्मान्तरे**-வேறு ஜன்மா விழும், **तदन्यस्तु**-அவனைக்காட்டிலும் வேறான மந்தமுமுக்ஷுவோவெனில் **युगान्तरे**-வேறு யுகத்திலும் (முக்தியடைகிறான்), **चतुर्थः**-நான்காவ தான அதமந்த முமுக்ஷு, **कल्पकोट्यां वा**-கோடிகல்ப காலங்களிலும், **बन्धात्** -ஸம்ஸார பந்தத்திலிருந்து, **नैव विमुच्यते**-விடுபடுவதே இல்லை.

நடுத்தர வைராக்யமுள்ளவன் மற்றொரு பிறவியிலும், அவனுக்கடுத்த மந்தன் மற்றொரு யுகத்திலும் முக்தியடையலாம் நான்காவதான அதிமந்த வைராக்யமுள்ளவன் கோடி கல்ப மானாலும் ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுதலையடைவதே கிடையாது. (238)

(அ) இவ்விதமாக நான்கு ஸாதனங்களையும் வர்ணித்து விட்டு விவேகமுள்ளவன் தாமதமன்னியில் முக்தியின் பொருட்டு பிரயத்தினம் செய்யவேண்டியது மிகவும் அவசியமென்பதையும்

அவ்விதம் பிரயத்தினம் செய்யாத விஷயத்தில் ஜன்மமே வீண் என்பதையும் மேல் சுலோகங்களில் வற்புறுத்துகிறார்:—

नृजन्म जन्तोः तदुलं विदुः ततोऽपि पुंस्त्वं च ततो विवेकः ।
लब्ध्वा तदेतत् त्रितयं महात्मा यतेत सुकृत्यै सहसा विरक्तः ॥२३९॥

ந்ருஜன்ம ஜந்தோரதிதுர்லபம் விது:

ததோ஽பி பும்ஸ்த்வம் ச ததோ விவேக: 1

லப்த்வா ததேதத் த்ரிதயம் மஹாத்மா

யதேத முக்த்யை ஸஹஸா விரக்த: ॥

जन्तोः—பிராணிக்கு, नृजन्म—மனிதப்பிறவி, अतदुलं—மிகவும் கஷ்டப்பட்டு கிடைப்பதாக, विदुः—அறிந்திருக்கிறார்கள், ततोपि—அதிலும் पुंस्त्वं च—புருஷத்தன்மையும், ततः—அதிலும், विवेकः—விவேகமும் (கிடைத்தற்கரியது). तत् एतत्—அந்த இந்த. त्रितयं—முன்றையும், लब्ध्वा—அடைந்து, महात्मा—உயர்ந்த மனமுள்ளவன், सहसा—உடனே, विरक्तः—ஆசையைத் துறந்தவனாய், सुकृत्यै—முக்தியின் பொருட்டு, यतेत—முயற்சிக்கவேண்டும்.

கர்மவசமாக பல பிறவிகளை எடுக்கும் ஜீவனுக்கு மனுஷ்ய ஜன்மம் கிடைப்பது மிகவும் அரிது என்று பெரியோர்கள் அறிந்திருக்கிறார்கள். மனிதப்பிறவி கிடைத்தாலும் சாஸ்திரங்களில் அதிகாரமுள்ள புருஷப் பிறவி கிடைப்பது அதனிலும் அரிது. புருஷப் பிறவி கிடைத்தாலும் விவேகம் பெறுவது மிகவும் அரிது. இந்த முன்றும் கிடைத்திருக்கும்போது உத்தமமான மனஸ் உள்ளவன் எல்லாவற்றிலும் வைராக்யமடைந்து உடனே முக்தியின் பொருட்டு பிரயத்தினம் செய்யவேண்டும். (239)

पुत्रमित्रकलत्रादिसुखं जन्मनि जन्मनि ।

मर्त्यत्वं पुरुषत्वं च विवेकश्च न लभ्यते ॥ २४० ॥

புத்ர மித்ர களத்ராதி ஸுகம் ஜன்மனி ஜன்மனி ।

மர்த்யத்வம் புருஷத்வம் ச விவேகச்ச ந லப்யதே ॥

புத்ர—பிள்ளைகள், मित्र—நண்பர், कलत्रादि—மனை விழுதலானவர்களால் உண்டாகும், सुखं—இன்பமானது, जन्मनि जन्मनि—ஒவ்வொரு

பிறவியிலும் (கிடைக்கும்), **मत्यंत्वं**-மனிதத்தன்மையும், **पुरुषत्वं च**-
புருஷத்தன்மையும், **विवेकश्च**-விவேகமும், **न क्षम्यते**-கிடைக்காது.

பிள்ளைகள், நண்பர்கள், மனைவி முதலானவர்களால் ஏற்படும்
ஸுகம் ஒவ்வொரு ஜன்மாவிலும் கிடைக்கும். மனிதப் பிறவியும்
அதிலும் புருஷனாகப்பிறப்பதும், விவேகமும் ஸுலபமாகக்
கிடைக்காது. (240)

लब्धा सुदुर्लभतरं नरजन्म जन्तुः

तत्रापि पौरुषं अतः सदसद्विवेकम् ।

संप्राप्य चैहिकसुखाभिरतो यदि स्यात्

धिक् तस्य जन्म कुमतेः पुरुषाधमस्य ॥ २४१ ॥

லப்த்வா ஸுதுர்லபதரம் நரஜன்ம ஜந்து:

தத்ராபி பெளருஷமத: ஸதஸதவிவேகம் ।

ஸம்ப்ராப்ய சைஹிக ஸுகாபிரதோ யதி ஸ்யாத்

திக்க தஸ்ய ஜன்ம குமதே: புருஷாதமஸ்ய ॥

जन्तुः-ஜீவன், **सुदुर्लभतरं**-கிடைப்பதற்கு மிகவும் அரிதான,
नरजन्म-மனிதப்பிறவியை, **लब्धा**-அடைந்து, **तत्रापि**-அதிலும்,
पौरुषं-புருஷத்தன்மையையும், **अतः**-அதிலும், **सदसद्विवेकं च**-இது
நல்லது, இது கெட்டது என்ற பகுத்தறிவையும், **संप्राप्य**-அடைந்து,
ऐहिकसुखाभिरतः-இவ்வுலகத்தில் கிடைக்கும் விஷயங்களின் ஸுகத்
திலேயே பிரதியுள்ளவனாக, **यदि स्यात्**-இருப்பானேயாகில்,
पुरुषाधमस्य-மனிதர்களில் தாழ்ந்தவனான, **कुमतेः**-கெட்டபுத்தியுள்ள,
तस्य-அவனுடைய, **जन्म**-பிறவி, **धिक्**-நிந்திக்கத்தக்கது.

ஒரு ஜீவன் அடைவதற்கு மிக மிக அரிதான மனிதப்
பிறவியைப் பெற்று அதிலும் புருஷ ஜன்மாவையும், அதிலும் இது
நல்லது இது கெட்டது என்று அறியக்கூடிய விவேகத்தையும்
அடைந்தும், அவன் இம்மையிலுள்ள விஷய ஸுகத்திலேயே
ஈடுபட்டவனாக இருப்பானேயானால் அவன் மனிதர்களில் மிகத்
தாழ்ந்தவன் தான், புத்திவீனன், அவனுக்குக் கிடைத்த புருஷ
ஜன்மமும் விவேகமும் வீண் தான். (241)

खादते मोदते नित्यं शुनकः सूकरः खरः ।

तेषामेषां विशेषः को वृत्तियेषां तु तैः समा ॥ २४२ ॥

காததே மோததே நித்யம் ஸுநக: ஸூகர: கர: 1

தேஷாமேஷாம் விசேஷ: கோ வருத்திர் யேஷாம் து

தை: ஸமா ॥

शुनकः-நாயும், सूकरः-பன்றியும், खरः-கழுதையும், नित्यं-எப்பொழுதும், खादते-தின்கிறது मोदते-இன்பமடைகிறது, येषां-எவர்களின், वृत्तिः-வாழ்க்கை, तैः-அவைகளோடு, समा-ஸமமாக இருக்கிறதோ, तेषां-அவர்களுக்கும், एषां-இவைகளுக்கும், को विशेषः-என்ன வித்யாஸம் ?

நாயும், பன்றியும், கழுதையும் நித்யம் தின்கிறது, ஸந்தோஷம் அடைகிறது அவைகளைப் போலவே மனிதனும் தின்பதிலும் அதனால் இன்பமடைவதிலும் ஆயுள் காலத்தைக் கழிப்பானே யாகில் அவைகளுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாஸம் ? (242)

यावन्नाश्रयते रोगो यावन्नाक्रमते जरा ।

यावन्न धीर्विपर्येति यावन्मृत्युं न पश्यति ॥ २४३ ॥

तावदेव नरः स्वस्थः सारग्रहणतत्परः ।

विवेकी प्रयतेताशु भवन्धविमुक्तये ॥ २४४ ॥

யாவத் நாச்யதே ரோகோ யாவத் நாக்ரமதே ஜரா 1

யாவத் ந தீர் விபர்யேதி யாவன் ம்ருத்யும் ந பச்யதி ॥

தாவதேவ நர: ஸ்வஸ்த: ஸாரக்ரஹணதத்பர: 1

விவேகீ ப்ரயதேதாஸு பவபந்தவி முக்தயே ॥

यावत्-எதற்குள், रोगः-பிணி, न आश्रयते-வந்து அண்டவில்லையோ, यावत्-எதற்குள், जरा-முப்பு, न आक्रमते-தாக்கவில்லையோ, यावत्-எதற்குள், धीः-புத்தி, न विपर्येति-தமோறவில்லையோ, यावत्-எதற்குள், मृत्युं-மரணத்தை, न पश्यति-பார்க்கவில்லையோ, तावदेव-அதற்குள்ளாகவே, स्वस्थः-ஸ்வஸ்தனாக இருக்கும்

नः-மனிதன், सारप्रवृणस्यार:-ஸாரமானதை ஸ்வீகரிப்பதில் ஈடுபட்டவனும், विवेकी-விவேகத்துடன் கூடியவனும், भवबन्धविमुक्तये-ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபடுவதற்காக, आशु-வி ரை வில், प्रयसेत-முயற்சிக்கவேண்டும்.

உடம்பில் பிணிகள் வந்து தாக்குவதற்கு முன்னாலேயே, கிழட்டுத்தனம் வருவதற்கு முன்னதாகவே, புத்திக் கலக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே, மரணம் ஏற்படுவதற்கு முன்பாகவே, சரீரம் ஸ்வஸ்தமாயிருக்கும் பொழுதே ஸாரமற்றதை நீக்கி ஸாரமுள்ளதையே க்ரஹிப்பதில் ஈடுபட்டு விவேகத்துடன் ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபட உடனே முயற்சிக்க வேண்டும் ஸ்வஸ்தனாயிருக்கும் பொழுது முயற்சிக்காவிட்டால் பின்னால் பலவியாதிகளும், கிழட்டுத்தனமும், புத்திக்கலக்கமும் வந்துவிடும் அந்த நிலையில் அவன் என்ன முயற்சி செய்ய முடியும்? கடைசியில் மரணம் அடைந்து விட்டால் இம்மாதிரியான பிறவி கிடைப்பது என்ன நிச்சயம்?

(243-244)

देवर्षिपितृमर्त्यर्णबन्धमुक्तास्तु कोटिशः ।

भवबन्धविमुक्तस्तु यः कश्चित् ब्रह्मवित्तमः ॥ २४५ ॥

தேவர்ஷிபித்ருமர்த்யர்ணபந்தமுக்தாஸ்து கோடிஸு: 1
பவபந்தவிமுக்தஸ்து ய: கச்சித் ப்ரஹ்மவித்தம: ॥

देवर्षि-தேவதைகள், ருஷிகள், पितृ-பித்ருக்கள், मर्त्यर्ण-மனிதர்கள் இவர்களால் உண்டாகும் கடனாகிற, बन्ध-கட்டிலிருந்து, मुक्तास्तु-விடுபட்டவர்களாவெனில், कोटिशः-கோடிக்கணக்கில் இருக்கின்றனார், भवबन्ध विमुक्तस्तु-ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடுபட்டவனாவெனில், ब्रह्मवित्तमः-ப்ரஹ்ம வித்துக்களுள் சிறந்த, यः कश्चित्-யாரோ ஒருவர்தான்.

உலகில் பிறக்கும் பொழுதே ஒவ்வொருவனும் தேவருணம், ருஷிருணம், பித்ருருணம் என்ற மூன்று கடன்களோடேயே பிறக்கிறான். இத்துடன் தனக்கு உதவி செய்த தாய் தந்தையர் முதலானவர்களுடைய ருணமும் புதிதாக ஏற்படுகிறது கடன் என்பதும் பந்தம் தான். அதைத் தீர்க்காத வரை சிரேயஸ்கலை அடைய முடியாமல் அது தடுத்த விடுகிறது. யாகங்கள் செய்யாதன்

மூலம் தேவருணத்தையும், ப்ராஹ்மசர்ய நியமத்துடன் லேதாஹ்ய யனம் செய்வகால் ருஷிருணத்தையும் விவாஹம் செய்துகொண்டு ஸத்புத்ரனைப் பெறுவதன் மூலம் பித்ருருணத்தையும், பதில் உதவி செய்வதன் மூலம் மனுஷ்யருணத்தையும் தீர்க்து, இந்த ருண பந்தத்திலிருந்து விடுபட்டவர்கள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். ஆனால் பிறவிக் கட்டிலிருந்து விடுபட்டவர் ப்ராஹ்மவித்துக்களுள் உயர்ந்த நிலையில் உள்ள யாரோ ஒருவர் தான். பலகோடி மனிதர்களுள் யாரோ ஒருவர் தான் பிறவித் தனையிலிருந்து விடுபடுகிறான். (245)

अन्तर्वन्धेन ब्रह्मस्य किं बहिर्वन्धमोचनैः ।

तदन्तर्वन्धमुक्त्यर्थं क्रियतां कृतिभिः कृतिः ॥ २४६ ॥

அந்தர்பந்தேந பத்தர்ய கிம் பஹிர் பந்தமோசனை: ।

ததந்தர்பந்தமுக்த்யர்த்தம் க்ரியதாம் க்ருதிபி: க்ருதி: ॥

अन्तर्वन्धेन-உள் கட்டினால், ब्रह्मस्य-கட்டுப்பட்டவனுக்கு, बहिर्वन्धमोचनैः-வெளிக்கட்டுகளிலிருந்து விடுதலைகளால், किं-என்ன பயன்? तत् - ஆகையால், कृतिभिः-புத்திசாலிகளால், अन्तर्वन्ध-मुक्त्यर्थं - உள் கட்டிலிருந்து விடுபடுவதற்கு, कृतिः-பிரயத்னம், क्रियताम् - செய்யப்பட்டும்.

முன் சலோகத்தில் கூறப்பட்ட தேவருணம் முதலானவை பாஹ்யபந்தங்கள் (வெளிக்கட்டுகள்) அக்ஞானம் உள்கட்டு. உள்கட்டிலிருந்து விடுபடாதவரை வெளிக்கட்டுகளை மட்டும் நீக்குவதால் யாசொரு பயனுமில்லை. அக்ஞான மென்னும் உள்கட்டு இருக்கும் வரை மேலும் மேலும் பிறவிகள் வரிசையாக வந்து கொண்டே யிருக்கும் இப் பிறவியில் வெளிக்கட்டுகளை நீக்கினாலும் உள்கட்டு நீங்காததால் அடுத்த பிறவிகள் ஒவ்வொன்றிலும் வெளிக்கட்டுகள் தோன்றிக் கொண்டே யிருக்கும். ஒவ்வொரு தடவையும் முயற்சிகள் செய்து வெளிக்கட்டுகளைப் போக்க வேண்டும். ஆதலால் புத்திமான்கள் உள்கட்டான அக்ஞானம் நீங்குவதற்கு முயற்சி செய்யவேண்டும். அக்ஞானம் நீங்கி விட்டால் மறுபிறவியில்லை. வெளிக்கட்டுகளும் ஏற்படாது. (246)

कृतिपर्यवसानैव मता तीव्रमुमुक्षुता ।

अन्या तु रज्जनामात्रा यत्र नो दृश्यते कृतिः ॥ २४७ ॥

க்ருதிபர்யவஸாரைவ மதா தீவ்ரமுமுக்ஷுதா 1

அந்யா து ரஞ்ஜநாமாத்ரா யத்ர நோ த்ருச்சயதே க்ருதி: 11

கூதிपर्यवसानैव-பர்யத்னம் செய்வதில் முடிவுபெறுவதுதான், சீவ்ரமுமுக்ஷுதா-மோக்ஷமடைவதில் தீவ்ரவிருப்பமாக, மதா-எண்ணப் பட்டுள்ளது, யத்ர-எதில், க்ருதி:-பிரயத்னம், நோ दृश्यते-காணப்பட வில்லையோ (அந்த), அந்யா तु-வேறு முமுக்ஷையோவெனில், रञ्जनामात्र-பிறர் மனதை கவர்ச்சி செய்யத்தான் (நனக்கு பலனில்லை).

பிரயத்னம் செய்வதில் முடிவு பெறுவதுதான் தீவ்ர முமுக்ஷையாகும் முக்தியடைவதற்காக எவன் பிரயத்னம் செய்கிறானோ அவனிடம்தான் தீவ்ர முமுக்ஷையிருப்பதாகக் கருதலாம். எவனுக்கு மோக்ஷத்தில் இச்சையிருந்தும் பிரயத்னம் செய்ய வில்லையோ, அவனுடைய முமுக்ஷையானது ஜனங்களை மயக்குவதற்கு உபயோகப்படுமேதவிற இவனுக்கு அதனால் யாதொரு பயனும்இல்லை. (247)

गेहादि सर्वमपहाय लघुत्वबुद्ध्या

सौख्येच्छया स्वपतिनाऽनलमाविविधोः ।

कान्ताजनस्य नियता सुदृढा त्वरा या

सैषा फलान्तगमने करणं मुमुक्षोः ॥ २४८ ॥

கேஹாதி ஸர்வமபஹாய லகுத்வபுத்த்யா

ஸௌக்யேச்சயா ஸ்வபதிநா஽நலமாவிவிக்ஷோ: 1

காந்தாஜநஸ்ய நியதா ஸுத்ருடா த்வரா யா

ஸைஷா பலாந்தகமநே கரணம் முமுக்ஷோ: 11

லகுத்வபுத்த்யா-ஸாரமற்றது என்ற எண்ணத்துடன், गेहादि सर्व-வீடு முதலான எல்லாவற்றையும், अपहाय-விட்டுவிட்டு, सौख्येच्छया-பாலோக ஸுகத்தில் விருப்பத்தால், स्वपतिना-தன் கணவனோடுகூட अनलं आविविधो:-நெருப்பில் (சிதையில்) பிரவேசிக்க விரும்பும், कान्ताजनस्य-பெண்ணைத்திற்கு, नियता-தீர்மானமாயும், सुदृढा-நன்கு உறுதியுள்ளதுமான, या-எந்த, त्वरा-வேகமிருக்குமோ, सा एषा-அந்த இதுதான், मुमुक्षो:-மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனுக்கு, फलान्त-गमने-பலனின் முடிவை அடைவதில், करणं-ஸாதனமாகும்.

பிரயோஜனமற்றது என்ற எண்ணத்துடன், வீடு முதலானது எல்லாவற்றையும் விட்டு விட்டு பரலோகஸுகத்தில் ஆசையிலை, இறந்த தன் பர்த்தாவடன் கூட அக்னியில் பிரவேசிக்க நினைக்கும் பத்னிக்கு தீர்மானமாயும் நன்கு திடமாயும் எந்த மனோவேகம் இருக்குமோ, அம்மாதிரியான மனோவேகம்தான் மோக்ஷத்தை விரும்புகிறவனுக்குப் பலனின் முடிவை அடைவதற்கு ஸாதனமாகும். (248)

नित्यानित्यविवेकश्च देहक्षणिकतामतिः ।

मृत्योर्भीतिश्च तापश्च सुमुक्षावृद्धिकारणम् ॥ २४९ ॥

நித்யாநித்யவிவேகச்ச தேஹக்ஷணிகதாமதி: ।

ம்ருத்யோர் பீதிச்ச தாபச்ச முமுக்ஷாவ்ருத்தி காரணம் ॥

नित्यानित्यविवेकश्च-இது நித்யம், இது அநித்யம் என்ற பகுத் தறிவும், देहक्षणिकतामतिः-சீரம் நிலையற்றது என்ற எண்ணமும். मृत्योः-மரணத்திலிருந்து, भीतिश्च-பயமும், तापश्च-ஆத்யாதுமிகாதி தாபமும், सुमुक्षावृद्धिकारणम्-மோக்ஷைச்சை வளர்வதற்கு ஸாதனம்.

இது நித்யம் இது அநித்யம் என்ற பகுத்தறிவும், சீரம் க்ஷணிகம் (நிலையற்றது) என்ற எண்ணமும், மரணத்திலிருந்து பயமும், தாபமும், முமுக்ஷையை விருத்தி செய்வதற்குக் காரணங்களாகும். (249)

(அ) நித்யா நித்ய விவேகம் முதலான நான்கு ஸாதனங்களுக்குள் ஒன்றுக்கொன்று எவ்வித ஸம்பந்த மென்பதையும், இந்த நான்கு ஸாதனங்களும் அமைந்திருப்பவன் அடையக்கூடிய பலனையும் சொல்கிறார் :-

शिरो विवेकस्त्वत्यन्तं वैराग्यं वपुरुच्यते ।

शमादयः षडङ्गानि मोक्षेच्छा प्राण इष्यते ॥ २५० ॥

ஸீரோ விவேகஸ்த்வத்யந்தம் வைராக்யம் வபுருச்யதே ।
ஸமாதய: ஷடங்காநி மோக்ஷைச்சா ப்ராண இஷ்யதே ॥

विवेकः-நித்யாநித்ய விவேகம், शिरः-தலையாகவும், अत्यन्तं वैराग्यं-தீவ்ர வைராக்யம், वपुः-உடலாகவும், उच्यते-சொல்லப்படுகிறது
शमादयः- ஷட்-சமம் முதலான ஆறும், अङ्गानि-சீராவயவங்களாகவும்,

மோக்ஷா-மோக்ஷத்தில் விருப்பம், **பாப:**-பிராணஞாகவும், **ஈயதெ**-
எண்ணப்படுகிறது.

விவேகம் சிரஸாகவும், தீவிரமான் வைராக்யம் சரீரமாகவும்
சமம் முதலிய ஆறும் சரீராவயவங்களாகவும் மோக்ஷத்தில் ஆசை
உயிராகவும் கருதப்படுகிறது. (250)

ईदशाङ्गसमायुक्तो जिज्ञासुर्युक्तिकोविदः ।

शूरो मृत्युं निहन्त्येव सम्यग्ज्ञानासिना ध्रुवम् ॥ २५१ ॥

ஈத்ருஸாங்கஸமாயுக்தோ ஜிஜ்ஞாஸூர் யுக்திகோவித: 1

ஸூரோ ம்ருத்யும் நிஹந்த்யேவ ஸம்யக்ஞானாஸரிநா

த்ருவம் ॥

ईदशाङ्गसमायुक्तः-இவ்விதமான விவேகம் முதலான அங்கங்
களோடு கையவனாயும், **जिज्ञासुः**-ஞானம் அடைவதில் விருப்பமுள்ள
வனாயும், **युक्तिकोविदः**-யுக்திகளைக்கண்டு பிடிப்பதில் ஸாமர்த்யசாலி
யாயும் உள்ள, **शूरः**-தீரன், **ध्रुवं**-நிச்சயமாக, **सम्यग्ज्ञानासिना**-தத்வ
ஞானம் என்ற கத்தியால், **मृत्युं**-மரணத்தை, **निहन्त्येव**-அழித்தே
விடுவான்.

யுத்தத்தில் ஜயத்தை விரும்பும் குரன் யுத்தத்திரங்களை
நன்கு அறிந்தவனாய் ரதம், கஜம் முதலான லேகாங்கங்களுடன்
சென்று சண்டைசெய்து முடிவில் கத்தியால் எதிரியை வெட்டிக்
கொல்வது போல் விவேகம் முதலான அங்கங்களுடன் கூடிய
யதியும் ஞானத்தை அடைய விரும்பி யுக்தியில் சிறந்தவனாய்
ஆத்ம விசாரம் செய்து தத்வ ஞானம் பெற்று அதனால்
மரணத்தைத் தொலைக்கிறான். பிறப்பு இறப்பு அற்ற சாச்வத
நிலையை அடைகிறான். இவனே குரன். (251)

(அ) விவேகம், வைராக்யம், சமாதிஷ்ட்கம், முமுக்ஷு, ஆகிய
நான்கு ஸாதனங்களுமுள்ளவன் வேதாந்த விசாரம்செய்வதில்
அதிகாரியர்யிருப்பதால், ஆத்ம தத்வத்தைத் தெரிந்து
கொள்ளும் பொருட்டு அதை நன்கு அறிந்திருக்கும் குருவைத்
தேடியடையவேண்டும். அந்த குரு எவ்வித லக்ஷணங்களுடன்
இருக்கவேண்டும், அவரிடம் சிஷ்யன் போகவேண்டிய கிரமம்
எப்படி, அவரிடம் போய் கேட்கவேண்டியது என்ன, என்பதை
யெல்லாம் ஸ்ரீமத் ஆசார்யார் விஸ்தாரமாகவும் தெளிவாகவும்
எடுத்துச்சொல்கிறார்:—

उक्तसाधनसंपन्नो जिज्ञासुर्यतिरात्मनः ।

जिज्ञासायै गुरुं गच्छेत् समित्पाणिः नयोञ्ज्वलः ॥ २५२

உக்தஸாதனஸம்பந்நோ ஜிஜ்ஞாஸூர் யதிராத்மந: ।

ஜிஜ்ஞாஸாயை குரும் கச்சேத் ஸமித்பாணிர்

நயோஜ்வல: ॥

उक्तसाधनसंपन्नः—கீழே கூறப்பட்ட ஸாதனங்களோடுகூடிய, **जिज्ञासुः**—ஞானத்தில் விருப்பமுள்ள, **यतिः**—ஸந்யாஸி, **आत्मनो** **जिज्ञासायै**—ஆத்மவிசாரத்திற்காக, **समित्पाणिः**—ஸமித்துக்களைக் கையில் எடுத்துக்கொண்டவனாக, **नयोञ्ज्वलः**—விநயத்துடன் பிரகாசிக்கிறவனாக, **गुरुं गच्छेत्**—ஆசாரியரிடம் செல்லவேண்டும்.

முன் சொல்லப்பட்டிருக்கும் ஸாதனங்களுடன் கூடினவனாய் ஆத்மாவை அறிந்து கொள்ள எண்ணமுள்ள ஸன்யாஸி ப்ரஹ்ம விசாரம் செய்வதற்காக கையில் ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு, மிகவும் விநயத்துடன் பிரகாசிக்கிறவனாய், குருவிடம் போகவேண்டும். (252)

श्रोत्रियो ब्रह्मनिष्ठो यः प्रशान्तः समदर्शनः ।

निर्ममो निरहंकारो निर्द्वन्द्वो निष्परिग्रहः ॥ २५३ ॥

अनपेक्षः शुचिर्दक्षः करुणामृतसागरः ।

एवंलक्षणसंपन्नः स गुरुर्ब्रह्मवित्तमः ।

उपासाद्यः प्रयत्नेन जिज्ञासोः स्वार्थसिद्धये ॥ २५४ ॥

ச்ரோத்ரியோ ப்ரஹ்மநிஷ்டோ ய: ப்ரஸாந்த:

ஸமதர்ஸந: ।

நிர்மமோ நிரஹங்காரோ நிர் த்வந்த்வோ நிஷ்பரிக்ரஹ: ॥

அநபேக்ஷ: ஸூசிர் தக்ஷ: கருணாமருதஸாகர: ।

ஏவம்லக்ஷணஸம்பந்ந: ஸ குருர் ப்ரஹ்மநித்தம: ।

உபாஸாத்ய: ப்ரயத்தேந ஜிஜ்ஞாஸோ: கார்யஸித்தயே ॥

यः—எவர், **श्रोत्रियः**—வேதமறிந்தவனாயும், **ब्रह्मनिष्ठः**—ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பவனாயும், **प्रशान्तः**—சாந்தஸ்வபாவமுள்ளவராயும், **समदर्शनः**—ஸமமான பார்வையுள்ளவராயும், **निर्ममः**—தனது

என்ற அபிமானமில்லாதவராயும், **நிரஹ்ஹார:**-அஹங்காரமற்றவராயும், **நிரஹ்ஹார:**-ஸூகதுக்கம் முதலான த்வந்த்வங்களால் (இரட்டைகளால்) பாதிக்கப்படாதவராயும், **நிஹ்ஹார:**-வஸ்துக்களை சேகரிக்காதவராயும், **அநபேஷ:**-ஒன்றிலும் தேவையற்றவராயும், **யுகி:**-பரிசுத்தராயும், **அஹ்ஹார:**-ஸாமர்த்தியமுள்ளவராயும், **கருணாமூலசாகர:**-கருணையென்னும் அமிருதத்திற்குக் கடல்போன்றவராயும், **அஹ்ஹார:**-இந்த லக்ஷணங்களுடன் கூடியவராக உள்ளவரே, **அஹ்ஹார:**-அந்த, **அஹ்ஹார:**-பரஹம் ஞானிகளுக்குள் மிகச்சிறந்த, **அஹ்ஹார:**-குருவான்வர், **அஹ்ஹார:**-ஆத்மாமை அறிய விருப்பமுள்ளவனுக்கு, **அஹ்ஹார:**-தனது இஷ்டம் நிறைவேறுவதற்காக, **அஹ்ஹார:**-முயற்சியால், **அஹ்ஹார:**-விநயத்துடன் அடையத்தக்கவர்.

வேதாத்யயனம் செய்தவராயும், பிரஹ்மத்தில் நிலைத்தவராயும் நல்ல சாந்த ஸ்வபாவமுள்ளவராயும் எங்கும் ஸமமான பார்வையுள்ளவராயும் ஒன்றிலும் மமதை (தனது என்ற எண்ணம்) அற்றவராயும் சரீராதிகளில் நான் என்ற அபிமானமில்லாதவராயும் ஒன்றுக்கொன்று எதிரிடையான சீதம் உஷ்ணம் முதலானவைகளால் மனம் பாதிக்கப்படாமல் ஸமநாயிருப்பவராயும் தன்னுடையதாக ஒன்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவராயும் ஒன்றிலும் தேவையில்லாதவராயும் பரிசுத்தராயும், ஸாமர்த்தியசாலியாயும், கருணைக்கடலாயும், பிரஹ்மவித்திரேஷ்டராயிருக்கும் குருவை, ஆத்மாமை அறிய எண்ணுபவர்தன் உத்தேசம் நிறைவேறுவதற்காக முயற்சித்துத் தேடி அடையவேண்டும்.

(253-254)

(அ) இவ்வித லக்ஷணங்களெல்லாம் பொருந்தின குரு அகப்படுவாரா என்று அதைரியப்படவேண்டாம். அவ்வித குருவை அடையத்தக்க அதிருஷ்டம் நம்மிடம் இருக்குமானால் பகவானே குருவாக நம் கண்முன் தோன்றுவார். அல்லது நாம் பக்தியுடன் ஸேவை செய்யும் குருவின் முர்த்தி முலமாகவே பகவான் அனுக்ரஹம் செய்வார். என்பதையும் அந்த அதிருஷ்டம் யாருக்குக்கிடக்கும் என்பதையும் காட்டுகிறார் :-

ब्रह्मानेकशतैः सदाऽऽदरयुजा भक्त्या समाराधितो

सत्तैर्वैदिकलक्षणेन विधिना संतुष्ट ईशः स्वयम् ।

साक्षात् श्रीगुरुरूपमेत्य कृपया दृग्गोचरः सन् प्रभुः

तन्त्वं साधु विबोध्य तारयति तान् संसारदुःखार्णवात् ॥

ஐந்மாநேகஸ்தை; ஸதாதரயுஜா பக்த்யா ஸமாராதிதோ
 பக்தைநர் வைதிகலக்ஷணேந விதிநா ஸந்துஷ்ட ஈஸ்: ஸ்வயம் |
 ஸாக்ஷாத் ச்ரீகுருருபமேத்ய் க்ருபயா த்ருக்கோசர: ஸன்
 ப்ரபு:
 தத்வம் ஸாது விபோத்ய தாரயதி தான் ஸம்ஸார்
 துக்கார்ண்வாத் ||

भक्तैः-பக்தர்களால், **जन्मानेकशतैः**-பல நூற்று பிறவிகளில்,
आद्युजा-ஆதரவுடன் கூடிய, **भक्त्या**-பக்தியோடு, **वैदिकलक्षणैः**-
 வேதத்தில் சொல்லப்பட்டது என்ற லக்ஷணமுள்ள, **विधिना**-விதியால்,
सदा-எப்பொழுதும், **समाराधितः**-நன்கு ஆராதிக்கப்பட்டு, **संतुष्टः**-
 ஸந்தோஷமடைந்த, **प्रभुः**-ஸ்ரீவசக்தியுள்ள, **ईशः**-ஈசுவரன், **कृपया**-
 கருணையினால், **स्वयं**-தானாகவே, **श्रीगुरुरूपमेत्य**-குரு உருவமெடுத்துக்
 கொண்டு, **साक्षात्**-நேரிடையாகவே, **दृग्गोचरः** **सन्** -கண்பார்வைக்கு
 படுகிறவரையகொண்டு, **सर्वं**-ஜீவப்ரஹ்மைக்ய தத்வத்தை, **साधु-**
 நன்றாக, **विबोध्य**-அறியும்படி உபதேசித்து, **तान्** -அவர்களை, **संसार-**
दुःखोर्णवात् -ஸம்ஸாரத் துன்பக்கடலிலிருந்து, **तारयति**-தாரணி
 வைக்கிறார்.

பக்தர்கள் பலநூறு பிறவிகளில் எப்பொழுதும் ஆதரவுடனும்
 பக்தியுடனும் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள தனது கடமை
 களான் நித்யம்நிதித்திக் கர்மாக்களைச் செய்வதன் மூலம்
 பகவானை ஆரதித்து வந்தால், அதனால் ஸந்தோஷமடைந்த
 ஈசுவரன் கிருபையால் தானே குரு உருவம் தாங்கி இவனது கண்
 களில் படும்படி நேராக வந்து, அல்லது இவர்கள் யாரை குருவாக
 சரணமடைந்திருக்கிறார்களோ அவரிடம் ஸாந்ரித்யம் கொண்டு
 ஜீவப்ரஹ்மைக்ய தத்வத்தை நன்கு உபதேசித்து பிறவித்
 துன்பக்கடலிலிருந்து இவர்களை தாண்டும்படி செய்கிறார்.
तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसाऽऽशासकेन
 என்ற சுருதியில் பலாபேகை இல்லாமல் செய்யும் விவிக
 கர்மாக்கள் ஞானத்திற்கு ஸாதனம் என்று கூறுவதால் இந்த
 கர்மாக்களே ஸத்ருரு லாபத்திற்கும் ஸாதனம் என்று தெரிய
 வருகிறது.

இந்த கலோகத்தில் குரு கிடைப்பதற்கு ஸாதனம் ஈசுவர
 பிரஸாதம்! ஆப்பிரஸாத்தம் கிடைப்பதற்கு ஸாதனம் ஆவரால்

விதிக்கப்பட்டிருக்கிற வைதிக சர்மானுஷ்டானம் அதை வெகு காலம் இடைவிடாமல் ஆதரவுடன் மிகவும் பக்தியுடன் செய்ய வேண்டும். என்று கூறுவதன் மூலம் கர்மா, பக்தி, ஞானம் எல்லாவற்றையும் மைன்வயப்படுத்தி எல்லாமே மைன்ஸாரத்தி விருந்து விடுதலையடைவதற்கு அவசியமென்பதை தெளிவுபடுத்தி யிருக்கிறார். (255)

अविद्याहृदयग्रन्थिविमोक्षोऽपि भवेद्यतः ।

तमेव गुरुरित्याहुः गुरुशब्दार्थवेदिनः ॥ २५६ ॥

அவித்யாஹ்ருதயக்ரந்தினிமோக்ஷோ஽பி பவேத் யத: ।
தமேவ குருரித்யாஹூர் குருஸப்தார்த்தவேதிர: ॥

अविद्या-அக்ஞானமென்னும், हृदयग्रन्थि-மனதிலுள்ள முடிச்சு, विमोक्षोऽपि-அவிழ்ந்துபோவதும்கூட, यतः-எவரால், भवेत्-ஏற்படுமோ, तमेव-அவரையே, गुरुः इति-குரு என்று, गुरुशब्दार्थवेदिनः-குரு என்ற சொல்லின் பொருளை அறிந்தவர்கள், आहुः-சொல்கிறார்கள்.

அக்ஞானம் என்கிற மனதிலுள்ள முடிச்சு எவரால் அவிழ்க்கப்படுகிறதோ அவர்தான் குரு என்று சொல்லப்படுகிறார். (256)

शिव एव गुरुः साक्षात् गुरुरेव शिवः स्वयम् ।

उभयोरन्तरं किञ्चित् न द्रष्टव्यं मुमुक्षुभिः ॥ २५७ ॥

ஸிவ ஏவ குரு: ஸாக்ஷாத் குருரேவ ஸிவ: ஸ்வயம் ।
உபயோரந்தரம் கிஞ்சித் ந த்ரஷ்டவ்யம் முமுக்ஷுபி: ॥

गुरुः-குருவானவர், साक्षात्-கோக வந்த, शिव एव-பரமசிவன் தான், शिवः-பரமசிவன், स्वयं-தானாகவே வந்த, गुरुरेव-குருதான், मुमुक्षुभिः-மோக்ஷமடைய விருப்பமுள்ளவர்களால், उभयोः-குரு, சிவன் இருவர்களுக்கும், किञ्चित्-கொஞ்சம்கூட, अन्तरं-வேற்றுமை, न द्रष्टव्यं-காணக்கூடாது.

சிவன் தான் குரு. குருதான் சிவன். இருவருக்கும் கொஞ்சம்கூட வித்யாஸமிருப்பதாக முமுக்ஷுக்கள் எண்ணக்கூடாது. (257)

बन्धमुक्तं ब्रह्मनिष्ठं कृतकृत्यं भजेद्गुरुम् ।

यस्य प्रसादात् संसारसागरो गोष्पदायते ॥ २५८ ॥

பந்தமுத்தம் ப்ரஹ்மசிஷ்டம் க்ருதக்ருத்யம் பஜேத்'குரும் |
யஸ்ய ப்ரஸாதாத் ஸம்ஸாரஸாகரோ கோஷ்பதாயதே || 11

புஷ்ய-எவருடைய, ப்ராடாத் - அநுக்ரஹத்தால், ச்ஸாரஸார:-
ஸம்ஸாரமென்னும் கடல், ஸாரஸாதே-மாட்டுக்குள் படிபோல் சிறிதாக
ஆகிவிடுகிறதோ (அந்த), ப்ரஹ்மசிஷ்டம்-ஸம்ஸாரபந்தத்திலிருந்து விடு
பட்டவரும், ப்ரஹ்மசிஷ்டம்-ப்ரஹ்மஸ்வரூபத்தில் நிலைத்திருப்பவரும், க்ரு-
த்யம்-செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவருமான, கு-
ருவை, ப்ரஹ்மசிஷ்டம்-ஸேவிக்கவேண்டும்.

எவருடைய அனுக்கிரஹத்தினால் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரம்,
பசுவின் குளம்படிபோல், சிறிதாகி விடுகிறதோ, அப்பேற்பட்ட
வரும் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டவரும் ப்ரஹ்மத்தில்
நிலைத்தவரும், செய்யவேண்டியதை யெல்லாம் செய்து முடித்த
வராயுமுள்ள, குருவை ஸேவிக்கவேண்டும். (258)

शुश्रूषया सदा भक्त्या प्रणामैः विनयोक्तिभिः ।

प्रसन्नं गुरुमासाद्य प्रष्टव्यं ज्ञयमात्मनः ॥ २५९ ॥

சக்ருஷ்யா ஸதா பக்த்யா ப்ரணாமைர் விநயோக்திபி: |
ப்ரஸந்நம் குருமாஸாத்ய ப்ரஷ்டவ்யம் ஜ்ஞயமாத்தமந: ||

சுஷு-எப்பொழுதும், பக்த்யா-பக்தியோடு சுஷு-பணிவிட
யாலும், ப்ரணாமை: - நமஸ்காரங்களாலும், விநயோக்திபி:-வணக்கத்தைக்
காட்டும் பேச்சுக்களாலும், ப்ரஸந்நம்-பிரீதி அடைந்த, கு-குருவை,
ஸாஸாத்ய-நெருங்கி ஸாரஸ:-தனக்கு, ஜ்ஞயம்-அறியவேண்டிய தத்வம்
ப்ரஷ்டயம்-கேட்கவேண்டும்.

எப்பொழுதும் பக்தியுடன் சக்ருஷை செய்து வருவதினாலும்,
நமஸ்காரங்களினாலும், வினயத்துடன் பேசுவதினாலும், குருவை
ஸந்தோஷப்படுத்தி அவரிடம் நெருங்கி தனக்குத் தெரிந்து
கொள்ளவேண்டியதைப்பற்றிக் கேட்கவேண்டும் (259)

(அ) கேட்கவேண்டிய விஷயத்தையும், கேட்கவேண்டிய
முறையையும் மேல் ஆறு சுலோகங்களில் போதிக்கிறார்:-

भगवन् करुणासिन्धो भवसिन्धोर्भवांस्तरिः ।

यमाश्रित्याश्रमेणैव परं पारं गता बुधाः ॥ २६० ॥

பகவன் கருணாஸரிந்தோ பவஸரிந்தோர் பவாம்ஸ்தரி: 1
யமாச்சரித்யாச்சரமேணைவ பரம் பாரம் கதா புதா: ॥

भगवन् -பகவானே ! कर्णसिन्धो-கருணைக்கடலே ! भवान् -
தூங்கள், भवसिन्धो:-ஸம்ஸாரமென்னும் கடலுக்கு, तरि:-ஓடமாக
விளங்குகிறீர். य-எந்த உம்மை, आश्रित्य-அண்டி, बुधा:-புத்திசாஸி
கள், अद्यमेणैव-சிரமமில்லாமலேயே, परं पारं-(ஸம்ஸாரக்கடலின்)
எதிரிகணையை. गता:-அடைந்திருக்கிறீர்களோ.

ஹேபகவன், கருணைக்கடலே, தாங்கள் ஸம்ஸாரஸாகாததைத்
தாண்டுவதற்கு ஓடமாக விளங்குகிறீர்கள். வித்வான்கள்
தங்களை அண்டி சிரமமன்னியிலேயே ஸம்ஸாரக்கடலைத்தாண்டி
அக்கரைக்குப் போய்விட்டார்கள். (260)

जन्मान्तरकृतानन्तपुण्यकर्मफलोदयः ।

अद्य संनिहितो यस्मात् त्वत्कृपापात्रिमस्म्यहम् ॥ २६१ ॥

ஐந்மாந்தரக்ருதாந்த புண்யகர்மபலோதய: 1

அத்ய ஸ்நிஹிதோ யஸ்மாத் த்வத்கருபாபாத்தர்

மஸ்மய்ஹம் ॥

यस्मात् -எதனால், अहं-நான்; त्वत्कृपापात्र-உங்களுடைய
கருணைக்கு இலக்காக, अस्मि-ஆகியிருக்கிறேனோ (ஆகையால்),
जन्मान्तरकृत-முற்பிறவிகளில் செய்யப்பட்ட, अनन्त-ஏராளமான,
पुण्यकर्म-புண்யகர்மாக்களுடைய, फलोदय:-பலன்விர்பாவமானது, अद्य-
இப்பொழுது, संनिहित:-நெருங்கிவிட்டது.

மூன் ஐன்மாக்களில் செய்திருக்கும் எல்லையற்ற புண்ய
கர்மாக்கள் இப்பொழுது பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டன.
அதனால் நான் தங்களுடைய கிருபைக்கு நான் பர்த்திரமாகி
யிருக்கிறேன் பல்பிறவிகளில் ஏராளமாகப் புண்யம் செய்தவர்
களுக்குத்தான் கருகிருபை கிடைக்கும். (261)

संप्रीतिमक्ष्णोः वदनप्रसादं आनन्दमन्तःकरणस्य सद्यः ।

विलोकनं ब्रह्मविदस्तनोति छिनचि मोहं सुगतिं व्यनक्ति ॥

ஸம்ப்ரீ திமக்ஷ்ணோர் வதநப்ரஹாதம்

ஆநந்த மந்த:கரணஸ்ய ஸத்ய: 1

விலோகநம் ப்ரஹ்மவிதஸ தநோதி

சிரத்தி மோஹம் ஸுததம் வ்யநக்தி ||

ब्रह्मविदः-ப்ரஹ்ம ஞானியின், **विलोकनं**-கடாக்ஷமானது, **अक्ष्णोः** இருகண்களுக்குப், **संप्रीति**-ப்ரீதியையும், **ब्रह्मसमादं**-முகத்திற்குத் தெளிவையும், **सद्यः**-உடனே, **अन्तःकरणस्य**-மனதிற்கு, **आनन्द**-ஆனந்தத்தையும், **तनोति**-உண்டுபண்ணுகிறது. **मोहं**-அஞ்ஞானத்தை, **छिनत्ति**-தொலைக்கிறது, **सुगति**-நற்கதியை, **व्यनक्ति**-வெளிப்படுத்துகிறது.

பிரஹ்மவித்தின் கடாக்ஷ வீக்ஷணமானது (பிரஹ்மவித்தைப் பார்ப்பது என்றும் வைத்துக்கொள்ளலாம்) உடனே இரு கண்களுக்கு விசேஷப் பிரீதியையும், முகத்தில் தெளிவையும் மனவில் ஆனந்தத்தையும் கொடுக்கிறது. மோஹத்தைப் பிளந்து விடுகிறது. நல்ல கதியைத் தெளிவுபடுத்துகிறது.

हुताशनानां शशिनामिनानामप्यबुद्धं वाऽपि न यन्निहन्तुम् ।

शक्रोति तद्ध्वान्तमनन्तमान्तरं हन्त्यात्मवेत्ता सकृदीक्षणेन ॥

ஹுதாஸநாநாம் ஸாமிநாமிநாநாம்

அப்யுர்புதம் வா஽பி ந யத் நிஹந்தும் ।

ஸக்நோதி தத் த்வாந்தமநந்தமாந்தரம்

ஹந்த்யாத்மவேத்தா ஸக்ருதீக்ஷணேந ॥

हुताशनानां-அக்னிகளுடையவும், **शशिनां**-சந்திரன்களுடையவும், **इनानामपि**-ஸூரியர்களுடையவும், **अबुद्धं** வா஽பி-பத்து கோடியும், **यत्**-எதை, **निहन्तुं**-போக்குவதற்கு, **न शक्रोति**-முடியாதே, **तद्**-அந்த **अनन्तं**-முடிவிலாத, **आन्तरं**-மனதிலுள்ள, **ध्वान्तं**-அஞ்ஞான இருகை, **आत्मवेत्ता**-ஆத்மஞானி, **सकृत्**-ஒரு தடவை, **ईक्षणेन**-கடாக்ஷத்தால், **हन्ति**-போக்குகிறார்.

பத்துகோடி அக்னிகளோ, சந்திரன்களோ, ஸூரியன்களோ சேர்ந்து வந்தாலும் கூட மனதிலுள்ள முடிவற்ற அஞ்ஞான இருகைப் போக்க முடியாது. ஆனால் ஆத்மஞானி ஒருதடவை

பார்வையினாலேயே (பார்க்கப்படுவதினாலேயே) அந்த அச்ஞான இருளை போக்கடித்து விடுகிறார். இதைத்தவிற வேறுவிதமாக முடிவு இல்லாததால் அது அநந்தம். (263)

दुष्पारे भवसागरे जनिमृतिव्याध्यादिदुःखोत्कटे

घोरे पुत्रकलत्रमित्रबहुलग्राहाकरे भीकरे ।

कर्मात्तुङ्गतरङ्गभङ्गनिकरैः आकृष्यमाणो मुहुः

यातायातगतिभ्रमेण शरणं किञ्चिन्न पश्याम्यहम् ॥ २६४ ॥

துஷ்பாரே பவஸாகரே ஜநிம்ருதிவ்யாத்யாதி

து:கோத்கடே

கோரே புத்ரகலத்ரமித்ரபஹுளக்ராஹாகரே பீகரே ।

கர்மோத்துங்கதரங்கபங்கநிகரைராக்ருஷ்யமானே

முஹு:

யாதாயாதகதிப்ரமேண ஸரணம் கிஞ்சித் ந

பச்யாம்யஹம் ॥

दुष्पारे-சீமப்பட்டு அடையக்கூடிய அக்கரையை உடையதும், जनिमृतिव्याध्यादि-பிறவி, மரணம், வியாதி முதலியவைகளால் உண்டாகும், दुःखोत्कटे-துன்பங்கள் நிறைந்ததும், घोरे-கோரமானதும் पुत्रकलत्रमित्र-பிள்ளைகள், மனைவி, நண்பர்கள் இவர்களாகிற, बहुलग्राहाकरे-அநீநகம் முதலைகளுக்கு இருப்பிடமானதும், भीकरे-பயங்கரமானதுமான, भवसागरे-ஸம்ஸாரக்கடலில், कर्मात्तुङ्गतरङ्गभङ्गनिकरैः-கர்மாக்களாகிற உயரமான பற்பல அலைகளின் கூட்டங்களாலும், यातायातगतिभ्रमेण-போவது, வருவது என்ற கதியாகிற சுழலினாலும், मुहुः-அடிக்கடி, आकृष्यमाणः-இழுக்கப்படுகிற, अहं-நான், शरणं-காப்பாற்றுகிற, किञ्चित्-ஒன்றையும், न पश्यामि-பார்க்கவில்லை.

அக்கர சேரமுடியாததாய் ஜனனம் மரணம் வியாதி முதலான துக்கங்கள் நிறைந்ததாய், மிகவும் கோரமாய், புத்ரன், மனைவி மித்திரன் முதலான பலவித முதலைகள் கூடியிருப்பதாய், பயங்கரமாய் இருக்கும் ஸம்ஸாரமாகிற ஸாகரத்தில், கர்மாக்களாகிற உயரமான பலவித அலைகளின் கூட்டங்களினாலும், போகிறது வருகிறது என்ற நிலமையாகிற சுழலினாலும், அடிக்கடி இழுக்கப்பட்டவனாக இருந்துவரும் நான் சரணமாக (என்னை காப்பாற்றக் கூடியதாக) எனையும் காணவில்லை. (264)

केन वा पुण्यशेषेण तत्र पादाम्बुजद्वयम् ।

दृष्टवानस्मि मामार्तं मृत्योस्त्राहि दयादृशा ॥ २६५ ॥

கேன வர் புண்யசேஷேண தவ பாதாம்புஜத்வயம் ।
தருஷ்ட்வர்னஸ்மி மாமார் த்தம் ம்ருத்யோஸ்த்ராஹி
தயாத்ருஸா ॥

கேன வா புண்யசேஷேண-மீதியிருந்த ஏதோ புண்யவசத்தால், தவ-
உங்களுடைய, பாடாம்புஜத்ய-தாமரைபோன்ற இருதிருவடிகளையும்,
दृष्टवानस्मि-பார்த்துவிட்டவராயிருக்கிறேன், आर्तं-துன்பமடைந்த, मा-
என்னை, दयादृशा-கருணாகடாக்கித்தால், मृत्योः-மரணத்திலிருந்து,
आहि-காப்பாற்றவேணும்.

ஏதோ பாக்கியிருந்த புண்ணியத்தினால் தங்களுடைய இரு
பாதாந்தவங்களையும் தாசித்துவிட்டேன் மிகவும் துக்கப்படும்
என்னை தாங்கள் தயையோடு கூடிய பார்வையினால் மிருத்யுவிட
மிருந்து காப்பாற்றிவிடுங்கள். (265)

(அ) இவ்விதம் வினயத்தோடு பிரார்த்திக்கும் சிஷ்யனுக்கு
குருவானவர் உடனே அபயப் பிரதானம் செய்து பயத்திற்குக்
காரணமேயில்லை யென்று உபதேசிக்கவேண்டிய கிரமத்தையும்
பூமித ஆசர்யார் காட்டுகிறார்.—

वदन्तमेवं तं शिष्यं दृष्ट्वैव दयया गुरुः ।
दद्यादभयमेतस्मै मा भैष्टेति मुहुर्मुहुः ॥ २६६ ॥

வதந்தமேவம் தம் ஸிஷ்யம் த்ருஷ்ட்வைவ தயயா குரு:
தத்யாதபயமேதஸ்மை மாபைஷ்டேதி முஹுர்முஹு: ॥

एवं-இவ்வாறு, वदन्तं-சொல்கிற, तं-அந்த, शिष्यं-சிஷ்யனை,
दृष्ट्वैவ-கருணையால், दद्यादभय-கடாக்கித்து, गुरुः-குருவானவர், मुहुर्मुहुः-
அடிக்கடி, मा भैष्टेति-பயப்படவேண்டாம், इति-என்று, एतस्मै-இந்த
சிஷ்யனுக்கு, अभयं दद्यात् -அபயப்ரதானம் செய்யவேண்டும்.

இவ்விதம் சொல்லும் அந்த சிஷ்யனை குரு கருணையுடன்
கடாக்கித்து அடிக்கடி பயப்படாதே பயப்படாதே என்று
அவனுக்கு அபயம்கொடுக்கவேண்டும். (266)

विद्वन् मृत्युभयं जहीहि भवतो नास्त्येव मृत्युः क्वञ्चित्

नित्यस्य द्वयवर्जितस्य परमानन्दात्मनो ब्रह्मणः ।

भ्रान्त्या किञ्चिदवेक्ष्य भीतमनसा मिथ्या त्वया कथ्यते

मां त्राहीति हि सुप्तवत् प्रलपनं शून्यात्मकं ते मृषा ॥

வித்வன் ம்ருத்யுபயம் ஜஹீஹி பவதோ நாஸ்த்யேவ
ம்ருத்யு: க்வசித்
நித்யஸ்ய த்வயவர்ஜிதஸ்ய பரமான்ந்தாத்மநோ
ப்ரஹ்மண: |
ப்ராந்த்யா கிஞ்சிதவேக்ஷ்ய பீதமநஸா மித்யா த்வயா
கத்யதே
மாம் த்ராஹீதி ஹி ஸுப்தவத் ப்ரலபநம்
ஸூந்யாத்மகம் தே ம்ருஷா ||

विद्वन् - அறிவுள்ளவனே, मृत्युभयं-மரணபயத்தை, जहीहि-
விட்டுவிடு, नित्यस्य-அழிவற்றவனும், द्वयवर्जितस्य-இரண்டற்றவனும்,
परमानन्दात्मनः-உயர்ந்த ஆனந்தஸ்வரூபனும், ब्रह्मणः-ப்ரஹ்மஸ்வரூப
மாயுமுள்ள, भवतः-உனக்கு, क्वचित्-ஒரு இடத்திலும், मृत्युः-மரணம்,
नास्त्येव-கிடையவே கிடையாது, भ्रान्त्या-ப்ரமத்திலால், किञ्चित्-
வேரூக எதையோ, अवेक्ष्य-பார்த்து, भीतमनसा-பயந்த மனமுள்ள,
त्वया-உன்னால், मां-என்னை, त्राहि-காப்பாற்று, इति-என்று, मिथ्या-
பொய்யாக, कथ्यते-சொல்லப்படுகிறது, ते-உன்னுடைய, प्रलपनं-
பிதற்றல், सुप्तवत्-தூங்குகிறவனுடையதுபோல், मृषा-பொய்யானது,
शून्यात्मकं-அர்த்தமில்லாதது.

ஏ அறிவுள்ளவனே, மரண பயத்தை விட்டுவிடு. நித்யமாயும்
இரண்டாவதற்றதாயும் மேலான ஆனந்த ஸ்வரூபமாயும் பிரஹ்ம
மாயும் இருக்கும் உனக்கு எவ்விடத்திலும் எக்காலத்திலும்
எதிலிருந்தும் மிருத்யு கிடையவே கிடையாது. பிராந்தியினால்
எதையோ பார்த்து விட்டு பயந்த மனஸுடன் "என்னைக்
காப்பாற்று" என்று பொய்யாக உன்னால் சொல்லப்படுகிறது,
தூக்கத்தில் ஸ்வப்னம் கண்டவன் பிதற்றுவதுபோல் நீயும்
பிதற்றுகிறாய். உன் வாக்கியத்திற்கு அர்த்தமேயில்லை. வெறும்
பொய்.

நித்யம், இரண்டாவதற்றது, பரமானந்த ஸ்வரூபம்; பிரஹ்மமாயிருத்தல், என்ற ஒவ்வொரு அம்சமும் பயத்திற்கு நிமித்தமில்லை யென்பதைக் காட்டுகிறது. நித்யமானதினால் நாசத்திற்கு இடமில்லை. இரண்டாவது எதவும் இல்லாததினால் பயப்படுத்தக் கூடியதொன்றுமில்லை. ஆனந்தமே ஸ்வரூபமான தினால் துக்கத்திற்கு அவகாசமில்லை. மிகப்பெரிதானதினால் பயப்படவேண்டியதில்லை. அப்படியிருந்தும் பயம் ஏற்பட்டிருக்கிறதே, அதற்குக் காரணம் என்னவென்றால், பிராந்தியைத்தவிர வேறு காரணம் சொல்ல முடியாது தூக்கத்தில், வாஸ்தவமாக எவ்வித நிமித்தமும் இல்லாமல் இருக்கும் போது, ஸ்வப்னம் கண்டு பயப்படுவது எப்படியோ, அப்படியே தான் இதவும்.

(அ) ஸ்வப்ன திருஷ்டாந்தத்தை விவரித்துச் சொல்கிறார்:—

निद्रागाढतमोवृतः किल जनः स्वप्ने भुजङ्गादिना

ग्रस्तं स्वं समवेक्ष्य यत् प्रलपति त्रासात् हतोऽस्मीत्यलम् ।

आप्तेन प्रतिबोधितः करतलेनाताड्य पृष्टः स्वयं

किञ्चिन्नेति वदत्यमुष्य वचनं स्यात् तत् किमर्थं वद ॥ २६८ ॥

நித்ரா காடதமோவ்ருத : கில ஜன: ஸ்வப்நே புஜங்காதிநா
க்ரஸ்தம் ஸ்வம் ஸமவேக்ஷ்ய யத் ப்ரலபதி த்ராஸாத்
ஹதோ஽ஸ்மீத்யலம் ।

ஆப்தேந ப்ரதிபோதித: கரதலேநாதாட்ய ப்ருஷ்ட:

ஸ்வயம்

கிஞ்சிந்நேதி வதத்யமுஷ்ய வசநம் ஸ்யாத் தத் கிமர்த்தம்
வத ॥

निद्रा-தூக்கமாகிறது, गाढतमोवृतः-நல்ல இருளினால் சூழப்பட்ட
जनः-மனிதன், स्वप्ने-ஸ்வப்னத்தில், भुजङ्गादिना-பாம்பு முதலிய
வற்றால், ग्रस्तं-பிடிக்கப்பட்டதாக, स्वं-தன்னை, समवेक्ष्य-பார்த்து,
त्रासात्-பயத்தால், “हतोऽस्मि-கொல்லப்பட்டிருக்கிறேன்” इति-
என்று, यत्-எதனால், अलं-நன்றாக, प्रलपति-புலம்புகிறானே (பிறகு),
आप्तेन-நண்பனால், करतलेन-கையால், आताड्य-தட்டி, प्रतिबोधितः-
எழுப்பப்பட்டு, पृष्टः-கேட்கப்பட்டவனாய், स्वयं-தானாகவே, किञ्चिन्नेति-
ஒன்றுமில்லை इति-என்று, वदति-சொல்கிறான், तत्-ஆகையால்,

असुख-அவனுடைய, वचन-வார்த்தை, किमर्थ-என்னை, பொருளை உடையதாக, स्यात्-இருக்கும்? वद-சொல் (அவன் வார்த்தைக்குப் பொருளை கிடையாது பொய்தான்).

நன்றாகத் தாங்கும் பொழுது ஸ்வப்னத்தில் மனிதன் தன்னை ஸரீர்ப்பம் முதலானது பிடித்துக்கொண்டு விட்டதாகப் பார்த்து ப்யத்தினால் “நான் கொல்லப்பட்டு விட்டேன்” என்று கதறிகிற னல்லவா? அச்சமயம் ஒரு நண்பன் கையால் தட்டி அவனை எழுப்பி ஏன் கதறியாய் என்று கேட்டால் அவன் “ஒன்றுமில்லை” என்று, தானாகவே சொல்கிறானே! ஆகவே அவனுடைய வார்த்தை பொய்தானே! முதலில் அவன் சொன்ன வார்த்தைக்கு ஏதாவது பொருள் உண்டா? சொல்

ஸ்வப்னத்திலிருந்து விழித்துக்கொண்ட பிறகு “தான் ஸ்வப்னகாலத்தில் பிதற்றினதற்கு வாஸ்தவமாக எவ்வித காரணமும் கிடையாது. இருந்ததாக நினைத்து பிராந்தியினால் பிதற்றினேம்” என்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்படுவதினால் தான் “ஒன்றுமில்லை” என்று சொல்கிறான். தூங்கி ஸ்வப்னம் காணும் போதுதான் இல்லாத பதார்த்தம் இருப்பதாகத்தோன்றி பிரமத்தை யுண்டுபண்ணுகிறது என்பதில்லை, விழித்துக் கொண்டிருக்கும்போதே பிரமம் ஏற்படுவதுமுண்டு என்பதை அடுத்த சுவோகத்தில் காட்டுகிறார். (268)

रजोस्तु तत्रमनवेक्ष्य गृहीतसर्प-

भावः पुमान् अयमहिर्वसतीति मोहात् ।

आक्रोशति प्रतिविभेति च कल्पते तत्

मिथ्यैव नात्र भुजगोऽस्ति विचार्यमाणे ॥ २६९ ॥

ரஜ்ஜோஸ்து தத்வமநவேக்ஷ்ய க்ருஹீதஸர்ப்ப

பாவ: புமானயமஹிர் வஸதீதி மோஹாத் ।

ஆக்ரோஸதிப்ரதிபிபேதி ச கம்பதே தத்

மித்யைவ நாத்ர புஜகோஸ்தி விசார்யமாணே ॥

रजो:-கயிறின், तत्र-உண்மையை, अन्वेक्ष्य-கவனிக்காமல்,

गृहीतसर्पभाव:-பாம்பு இருப்பதாக எண்ணிக்கொண்ட, पुमान्-மனிதன்

“अयं अहिः वसति-இது பாம்பு, வசிக்கிறது” इति-என்று मोहात्-

பிராந்தியினால், **आक्रोशति**-கத்துகிறான், **प्रतिविमेति**-பயப்படுகிறான், **कामते च**-நடுங்குகிறான், **तत्**-அது, **मिथैव**-பொய்தான், **विचार्य** **मापो**-நன்கு கவனித்துப்பார்க்கும்பொழுது, **अत्र**-இங்கு, **भुजगः**-பாம்பு **वास्ति**-இல்லை.

வாஸ்தவமாகக் கயிறு இருப்பதைப் பார்த்தாமல், மோஹக் தினால் ஸர்ப்பமிருப்பதாக எண்ணிக்கொண்ட மனிதன் "இது ஸர்ப்பம். இது இங்கேயிருக்கிறது" என்று சப்தமிடுகிறான், பயப்படுகிறான், நடுங்குகிறான். இது பொய்யேதான். இங்கே கவனித்து விசாரித்துப்பார்த்தால் ஸர்ப்பமே கிடையாது. (269)

तद्वत् त्वयाऽप्यात्मन उक्तमेतत् जन्माप्ययव्याधिजरादिदुःखम् ।
 मृषैव सर्वं भ्रमकल्पितं ते सम्यग्निचायात्मनि मुञ्च भीतिम् ॥

தத்வத் த்வயா஽ப்யாத்மந உக்தமேதத்
 ஜன்மாப்யய வ்யாதி ஜராதிதுக்கம் ।
 ம்ருஷைவ ஸர்வம் ப்ரமகல்பிதம் தே
 ஸம்யக் விசார்யாத்மநி முஞ்ச பீதிம் ॥

तद्वत्-அதுபோல், **त्वया**-உன்னால், **उक्तं**-சொல்லப்பட்ட, **एतत्**-
 இந்த, **आत्मनः**-ஆத்மாவினுடைய, **जन्माप्ययव्याधिजरादिदुःखमपि**-
 பிறவி, மரணம், பிணி, மூப்பு முதலியவைகளால் உண்டாகும் துன்பமும்
मृषैव-பொய்தான், **सर्वं**-எல்லாம், **ते**-உன்னுடைய, **भ्रमकल्पितं**-
 பிராந்தியினால் கலிக்கப்பட்டது, **सम्यक्**-நன்றாக, **विचार्य**-ஆராய்ந்து
 பார்த்து, **आत्मनि**-ஆத்மாவில், **भीतिं**-பயத்தை, **मुञ्च**-விட்டு விடு.

அது போலவே தனக்கு பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, முதலான துக்கமிருப்பதாக உன்னால் சொல்லப்பட்டதே, அது எல்லாம் பொய்தான். உன்னிடத்தில் பிரமத்தினால் கலிக்கப் பட்டது, நன்கு விசாரித்துப்பார்த்து தன்னிடமுள்ள பயத்தை விட்டு விடு. (270)

भवान् अनात्मनो धर्मान् आत्मन्यारोप्य शोचति ।
 तदज्ञानकृतं सर्वं भयं त्यक्त्वा सुखी भव ॥ २७१ ॥

பவாநநாத்மநோ தர்மாநாத்மந்யாரோப்ய ஶோசதி ।
 ததஜ்ஞாநக்ருதம் ஸர்வம் பயம் த்யக்த்வா ஸுகீ பவ ॥

भवान् -நீ, **अनारमन्** -ஆத்மாமைக்காட்டிலும் வேறான வஸ்துவின் **धर्मिन्** -தர்மங்களை, **आरमन्** -ஆத்மாவில், **आरोप्य** - (பிராந்தியால்) இருப்பதாக எண்ணி, **शोचति** - துக்கப்படுகிறாய், **तत्** - ஆகையால்; **अज्ञानकृतं** - அஞ்ஞானத்தால் ஏற்பட்ட, **सर्वं भयं** - எல்லா பயத்தையும், **त्यक्त्वा** - விட்டுவிட்டு; **सुखी भव** - ஸுகமாக இரு.

ஆத்மாவல்லாதது எதுவே, அதன் லக்ஷணங்களை ஆத்மரவினிடத்தில் ஏற்றிக்கொண்டு, சோகத்தையடைகிறாய். ஆகையால் அறிவின்மையால் ஏற்பட்டிருக்கும் எல்லா பயத்தையும் விட்டு விட்டு ஸுகமாக இரு. (271)

(அ) இவ்விதம் ஒரு தெளிவாக, எடுத்துச் சொன்னது சிஷ்யனுக்கு நன்கு புரிந்துவிட்ட போதிலும் அனுபவத்திற்கு வராததினால் பலவித ஸந்தேகங்கள் ஏற்படுகின்றன அவைகளையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்படி குருவை மிக வணக்கத்துடன் பிரார்த்தித்துக்கேட்டுக்கொள்கிறான்:—

शिव्यः—

श्रीमद्भिरुक्तं सकलं मृषेति दृष्टान्त एव ह्युपपद्यते तत् ।
दार्ष्टान्तिके नैव भवादिदुःखं प्रत्यक्षतः सर्वजनप्रसिद्धम् ॥

சர்மத்பிருக்தம் ஸகலம் ம்ருஷேதி
த்ருஷ்டாந்த ஏவ ஹ்யுபபத்யதே தத் ।
தார்ஷ்டாந்திகே நைவ பவாதிதுக்கம்
ப்ரத்யக்ஷத : ஸர்வஜநப்ரஸித்தம் ॥

शिव्यः—சிஷ்யன் (கேட்கிறான்).

सकलं - எல்லாம், **मृषा** - பொய், **इति** - என்று, **श्रीमद्भिः** - தங்களால் **उक्तं** - சொல்லப்பட்டது, **दृष्टान्ते एव** - த்ருஷ்டாந்தத்தில் தான், **उपपद्यते** - பொருந்துகிறது, **तत्** - அது, **दार्ष्टान्तिके** - தார்ஷ்டாந்திகத்தில், **नैव** - பொருந்தவே இல்லை (எனினால்), **भवादिदुःखं** - பிறப்பு முதலானதால் உண்டாகும் துன்பம், **प्रत्यक्षतः** - நேராக, **सर्वजनप्रसिद्धम्** - எல்லா ஜனங்களுக்கும் பிரஸித்தமானது.

எல்லாம் பொய் என்று தாங்கள் சொன்னது திருஷ்டாந்தத்தில் தான் பொருந்துகிறது. தார்ஷ்டாந்திகத்தில் அது

பொருந்தவேயில்கை. ஏனென்றால் ஸம்ஸாரம் முதலான துக்கம் பிரத்யக்ஷமாக ஸகல ஜனங்களாலும் அனுபவிக்கப்படுகிறதே! என்று சிஷ்யன் தன் ஸந்தேகங்களை யெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறான். (272)

प्रत्यक्षेणानुभूतार्थः कथं मिथ्यात्वमर्हति ।

चक्षुषो विषयं कुम्भं कथं मिथ्या करोम्यहम् ॥ २७३ ॥

பிரத்யக்ஷேணானுபூதார்த்த: கதம் மித்யாத்வமர்ஹதி |
சக்ஷுஷோ விஷயம் கும்பம் கதம் மித்யா கரோம்யஹம் ||

प्रत्यक्षेण-பிரத்யக்ஷ பிரமாணத்தால், अनुभूत-அனுபவிக்கப்பட்ட, कथं:-வஸ்து, कथं-எப்படி, मिथ्यात्वमर्हति-பொய்த்தன்மையை அடையும்? चक्षुषः-கண்பார்வைக்கு, विषयं-இலக்காக இருக்கும், कुम्भं-குடத்தை, अहं-நான், कथं-எவ்வாறு, मिथ्याकरोमि-பொய்யாகச் செய்வேன்?

நாம் பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்படும் பொருளை எப்படிப் பொய்யென்று கூறமுடியும்? எதிரில் குடம் வைத்திருக்கிறது. நேரில் நான் என்கண்களால் பார்க்கிறேன். இக்குடத்தை எப்படிப்பொய்யாக ஆக்கமுடியும்? (273)

विद्यमानस्य मिथ्यात्वं कथं नु घटते प्रभो ।

प्रत्यक्षं खलु सर्वेषां प्रमाणं प्रस्फुटार्थकम् ॥ २७४ ॥

வித்யமானஸ்ய மித்யாத்வம் கதம் நு கடதேப்ரபோ |
பிரத்யக்ஷம் கலு ஸர்வேஷாம் பிரமாணம்

பிரஸ்புடார்த்தகம் ||

! भो-அரிபவே!, विद्यमानस्य-இருக்கும் பொருளுக்கு, मिथ्यात्वं-பொய்த்தன்மை, कथं नु घटते-எப்படிப்பொருள்தும்? सर्वेषां-எல்லோருக்கும், प्रत्यक्षं-பிரத்யக்ஷமானது, प्रस्फुटार्थकं-பொருளை நன்கு தெளிவாகக் காட்டும், प्रमाणं खलु-பிரமாணமல்லவா!

உலகில் எல்லோருக்கும் பிரத்யக்ஷம் தான் பொருளை நன்கு விளக்கிக் காட்டும் பிரமாணம் இந்த பிரத்யக்ஷப்பிரமாணத்தால் வஸ்து இருப்பது நன்கு தெரிகிறது. என் கண்ணால் நேரில் நான் காணும் பொருள் நிச்சயமாக அங்கு இருக்கும் பொழுது

அந்தப்பொருள் இலகையென்றே, பொய் என்றே எப்படிக்கூற முடியும்? (274)

मर्त्यस्य मम जन्मादिदुःखभाजोऽल्पजीविनः ।

ब्रह्मत्वं अपि नित्यत्वं परमानन्दता कथम् ॥ २७५ ॥

மர்த்யஸ்ய-மம-ஜந்மா-திதுக்கபாஜோ஽ல்பஜீவிநஃ ।
ப்ரஹ்மத்வமபி நித்யத்வம் பரமானந்ததா கதம் ॥

मर्त्यस्य-மரணமடைகிறவனும், जन्मादिदुःखभाजः-பிறவி முதலிய
வற்றால் துன்பமடைகிறவனும், अल्पजीविनः-சிறிது காலமே வாழ்கிற
வனுமான, मम-எனக்கு, ब्रह्मत्वं-மிகப்பெரியதான ப்ரஹ்மத்தன்மையும்,
नित्यत्वं-உத்பத்திவிநாசமிலாதிருக்கும் தன்மையும், परमानन्दतापि-
பரமானந்தத்தன்மையும், कथम्-எப்படிப்பொருந்தும் ?

நான் மரணம் (நாசம்) அடைபவன். எனக்குப்பிறவி
முதலானவைகளால் துக்கமுண்டு. சிறிது காலமே நான்
வாழ்பவன். இப்பேற்பட்ட நான் ப்ரஹ்மமாகவும் அதாவது
எல்லாவற்றையும்விட மிகப்பெரியவனாகவும், பிறப்பு நாசங்களற்ற
வனாகவும், மேலான ஆனந்த ரூபியாகவும் எப்படி ஆகமுடியும் ?

क आत्मा कस्त्वेनात्मा च किमु लक्षणमेतयोः ।

आत्मन्यनात्मधर्माणां आरोपः क्रियते कथम् ॥ २७६ ॥

किं अज्ञानं तदुत्पन्नभयत्यागोऽपि वा कथम् ।

किमु ज्ञानं तदुत्पन्नसुखप्राप्तिश्च वा कथम् ॥ २७७ ॥

सर्वमेतत् यथापूर्वं करामलकवत् स्फुटम् ।

प्रतिपादय मे स्वामिन् श्रीगुरो करुणानिधे ॥ २७८ ॥

க ஆத்மா கஸ்த்வநாத்மா ச கிமு லக்ஷணமேதயோஃ ।

ஆத்மந்யநாத்மதர்மானுமாரோபஃ க்ரியதே கதம் ॥

கிமக்ஞாநம் ததுத்பந்நபயத்யாகோ஽பி வா கதம் ।

கிமு ஞாநம் ததுத்பந்நஸ-கப்ராப்திச்ச வா கதம் ॥

ஸர்வமேதத் யதாபூர்வம் கராமலகவத் ஸ்புடம் ।

ப்ரதிபாதய மே ஸ்வாமின் ச்ரீகுரோ கருணா நிடே ॥

க:-எது, **ஆத்மா**-ஆத்மா ? **அநாத்மா** **வ**-அநாத்மாவும், **கஸ்து**-எது
ஏதயோ:-இவ்விரண்டுகளுடைய, **லக்ஷணம்**-லக்ஷணம், **கிமு**-என்ன ?
ஆத்மநி-ஆத்மாவில், **அநாத்மவர்கா**-அநாத்மாவின்னுடைய தர்மங்
களின், **அரோப**:-ஆரோபம், **கயம்**-எவ்விதம், **கியதே**-செய்யப்படுகிறது ?

கி அநாத்மா-அக்ஞாநம் எது ? **ததுத்பந்நமயத்யாஸி** **வ**-அதனால்
உண்டான பயத்தை விடுவதும், **கயம்** -எப்படி ? **கிமு அநாத்மா**-ஆனாம்
எது ? **ததுத்பந்நமயத்யாஸி** **வ**-அதனாலுண்டான ஸுகத்தை அடைவ
தும், **கயம்** -எப்படி ?

சுவாமிந -ஹே ஸ்வாமியே, **ஸ்ரீகுரு**-ஸ்ரீ குருவே, **கருணாநிவே**-
கருணாநிதியே, **ஏதத் சர்வீ**-இது எல்லாவற்றையும், **யதாபூர்வீ**-முன்போல்,
கராமலகவத் -உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக்கனிபோல, **ஸூதம்** -
தெளிவாக, **மே**-எனக்கு, **பிரிபாத்ய**-விளக்கவேண்டும்.

ஆத்மா எது ? அநாத்மா எது ? இவ்விரண்டிற்கும் லக்ஷணம்
என்ன ? ஆத்மாவிடத்தில் அநாத்மாக்களின் தர்மங்களை எவ்விதம்
ஆரோபம் செய்யப்படுகிறது ? அக்ஞாநம் என்பது என்ன ?
அதினால் ஏற்படும் பயத்தை விடுவது தான் எப்படி ? ஆனாம்
என்பது என்ன ? அதினால் ஏற்படும் ஸுகத்தின் பிராப்திதான்
எப்படி ? ஹே ஸ்வாமின், ஸ்ரீகுரோ, கருணாநிதே, இது எல்லா
வற்றையும் முன்போல கையிலுள்ள நெல்லிக்கனிபோல
தெளிவாக எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். (276-278)

(அ) இவ்வாறு சிஷ்யன் ஆத்மா, அநாத்மா, ஆனாம்,
அக்ஞாநம், மித்யாத்வம், அத்யாஸம், ஜீவப்ரஹ்மைக்யம், பந்த
முக்தி, ஆனந்தப்ராப்தி இவைபற்றி தனக்கு உபதேசிக்க
வேண்டும் என்று பிரார்த்தித்ததும் குருவானவர் சேலோகங்
கனால் சிஷ்யனையும் அவனுடைய கேள்வியையும் புகழ்ந்து விட்டு
பிறகு அவன் கேட்டதற்கெல்லாம் மொத்தானம் கூறுகிறார்:-

ஸ்ரீகுரு:-ஸ்ரீ குரு சொல்கிறார்.

தந்ய: **கூதார்த்தஸ்த்வமஹோ** **வिवेकः** **शिवप्रसादस्त्व** **विद्यते** **महान्** ।

विसृज्य तु **प्राकृतलोकमार्गं** **ब्रह्मावगन्तुं** **यतसे** **यतस्त्वम्** ॥ 279 ॥

- தீநய : க்ருதார்த்தஸ்த்வமஹோ விவேக :
 சிவப்ரஸாதஸ்தவ வித்யதே மஹான் 1
 விஸ்ருஜ்ய து ப்ராக்ருதலோகமார்க்கம்
 ப்ரஹ்மாவகந்தும் யதஸே யதஸ்த்வம் 11

ரவ்-நீ, ஶந்ய:-பாக்யசாஸி, குதார்த:-பயன்பெற்றவன். அஹி
 விவேக:-ஆச்சரியமான விவேகம், தவ-உனக்கு, மஹான்-சிவப்ரஸாத:-
 நிறைய, ஶசுவர அநுகரஹம், வித்ய-இருக்கிறது, யத:-ஏனெனில்,
 ரவ்-நீ, பாகுதலோகமார்க்-பாமரஜனங்கள் செல்லும் வழியை, விசுஜ்ய-
 விட்டுவிட்டு, ப்ரஹ்-ப்ரஹ்மஸ்வரூபத்தை, அவாந்-அறிவதற்கு, யதசே-
 முயற்சிக்கிறது.

ஸாமான்யமாக பாமரஜனம் போகும் வழியை விட்டு விட்டு,
 நீயே பிரஹ்மத்தை யறிந்துகொள்ளப் பிரயத்தினம் செய்கிறாய்.
 அதனால் நீ பாக்யசாஸி. நீ நினைத்த கார்யம் கைகூடும். நல்ல
 விவேகமுள்ள உனக்கு பகவானுடைய பிரஸாதம் பூர்ணமாக
 இருக்கிறது. (279)

சிவப்ரஸாதேந விநா ந சித்தி: சிவப்ரஸாதேந விநா ந பூத்தி: ।

சிவப்ரஸாதேந விநா ந யுக்தி: சிவப்ரஸாதேந விநா ந சூத்தி: ॥ 280 ॥

சிவப்ரஸாதேந விநா ந சித்தி:

சிவப்ரஸாதேந விநா ந பூத்தி: 1

சிவப்ரஸாதேந விநா ந யுக்தி:

சிவப்ரஸாதேந விநா ந சூத்தி: ॥

சிவப்ரஸாதேந விநா-ஶசனது அநுகரஹமில்லாமல், ந சித்தி:-
 காரியஸித்தி ஏற்படாது, சிவப்ரஸாதேந விநா-ஶசனது அருளில்லாமல்,
 பூத்தி: ந-ஞானம் ஏற்படாது. சிவப்ரஸாதேந விநா-ஶசனானுகரஹம்
 இல்லாமல், யுக்தி: ந-உபாயம் தெரியாது, சிவப்ரஸாதேந விநா-ஶசன
 அநுகரஹமில்லாமல், ந சூத்தி:-முத்தி கிடைக்காது.

சிவனுடைய பிரஸாதமன்னியில் கார்யம் கைகூடாது.
 சிவனுடைய பிரஸாதமன்னியில் நல்ல பூத்தி உண்டாகாது
 சிவனுடைய பிரஸாதமன்னியில் நல்ல யுக்தி தோன்றுது.
 சிவனுடைய பிரஸாதமன்னியில் மோக்ஷம் கிடைக்காது. (280)

यस्य प्रसादेन विमुक्तसङ्गाः शुकादयः संसृतिबन्धमुक्ताः ।
तस्य प्रसादो बहुजन्मलभ्यो भक्त्येकगम्यो भवमुक्तिहेतुः ॥ २८१ ॥

யஸ்ய ப்ரஸாதேந விமுத்தஸங்கா :
ஸுகாதய :ஸம்ஸருதிபந்த முக்தா : ।
தஸ்ய ப்ரஸாதோ பஹுஜந்மலப்யோ
பக்த்யேககம்யோ பவமுக்திஹேது : ॥

यस्य-எவருடைய, प्रसादेन-அநுகூஹத்தால், शुकादयः-சுகர் முதலியவர்கள், विमुक्तसङ्गाः-பற்றுதலை விட்டவர்களாய், संसृतिबन्ध-मुक्ताः-ஸம்ஸாரமென்னும் கட்டிலிருந்து விடுபட்டவர்களோ, तस्य प्रसादः-அவருடைய அநுகூஹம், बहुजन्मलभ्यः-பல பிறவிகளுக்குப்பின் கிடைக்கக்கூடியது, भक्त्येकगम्यः-பக்தி ஒன்றினாலேயே அடையத் தக்கது, भवमुक्तिहेतुः-ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்குக் காரணம்.

ஈசுவர பிரஸாதத்தினால் தான் ஸுகல் பற்றுக்களையும் நீக்கி சுகர் முதலிய மஹான்கள் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள், அந்த ஈசுவரனுடைய பிரஸாதம் ஸுலபமாக எல்லோருக்கும் கிடைக்காது பல பிறவிகளில் ஏகாந்த பக்தியுடன் ஈசுவரனை உபாஸித்தவருக்குத் தான் பகவத் ப்ரஸாதம் கிடைக்கும். பகவத் ப்ரஸாதமிருந்தால் தான் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட முடியும் (281)

विवेको जन्तूनां प्रभवति जनिष्वेव बहुषु
प्रसादादेवैशात् बहुसुकृतपाकोदयवशात् ।
यतस्तस्मादेव त्वमपि परमार्थविगमने
कृतारम्भः पुंसांमिदमिह विवेकस्य तु फलम् ॥ २८२ ॥

விவேகோ ஜந்தூநாம் ப்ரபவதி ஜநிஷ்வேவ பஹுஷு
ப்ரஸாதாதேவைஸாத் பஹுஸுக்ருத பாகோதயவஸாத் ।
யதஸ் தஸ்மாதேவ த்வமபி பரமார்த்தாவகமநே
க்ருதாரம்ப : பும்ஸாமிதமிஹ விவேகஸ்ய து பலம் ॥

यतः-எதனால், जन्तूनां-பிராணிகளுக்கு, बहुषु जनिष्वेष-பல பிறவிகளில் தான், बहुसुकृतपाकोदयवशात् -அநேக புண்யங்களின்

பலன் தொடங்குவதற்கு அதீனமாக (உண்டாகும்), **ऐशात् प्रसादादेव-** ஈக் வரனின் அநுபாஹத்தாலேயே, **विवेकः-விவேகம்**, **प्रभवति-** உண்டாகிறதோ, **तसादेव-அதனாலேயே**, **स्वमपि-நீயும்**, **परमार्थाव-** **गमने-மேலான வஸ்தவை அறிந்துகொள்வதில்**, **कृतारम्भः-முயற்சி ஆரம்பித்துள்ளவரையிருக்கிறாய்**, **इदं-இது**, **इह-இவ்வுலகில்**, **पुंसां-** மனிதர்களுக்கு, **विवेकस्य-விவேகத்தின்**, **फलम्-பலன்**.

அநேக ஜன்மாக்களின் செய்த ஏராளமான புண்ணிய கர்மாக்களில் பலனாக ஈசுவரனுடைய பிரஸாதம் ஏற்பட்டு அதனாலேயே மனிதர்களுக்கு விவேகம் ஏற்படுகிறது. உனக்கு அந்த விவேகம் ஏற்பட்டிருப்பதால் தான் ஸத்யவஸ்துவான ஆத்மசத்வத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறாய். இது தான் மனிதர்களுக்கு விவேகத்தின் பலன். (282)

मर्त्यत्वसिद्धेरपि पुंस्त्वसिद्धेः विप्रत्वसिद्धेश्च विवेकसिद्धेः ।

वदन्ति मुख्यं फलमेव मोक्षं व्यर्थं समस्तं यदि चेन्न मोक्षः ॥

மர்த்யத்வ எரித்தேரபி பும்ஸ்த்வஎரித்தே :

விப்ரத்வஎரித்தேச்ச விவேகஎரித்தே : ।

வதந்தி முக்யம் பலமேவ மோக்ஷம்

வ்யர்த்தம் ஸமஸ்தம் யதி சேத் ந மோக்ஷ : ॥

मर्त्यत्वसिद्धेरपि-மனுஷ்யத்தன்மை கிடைத்திருப்பதற்கும், **पुंस्त्वसिद्धेः-**புருஷத்தன்மை கிடைத்திருப்பதற்கும், **विप्रत्वसिद्धेश्च-** பிராமணத்தன்மை கிடைத்ததற்கும், **विवेकसिद्धेः-விவேகம் ஏற்பட்டிருப்பதற்கும்**, **मुख्यं फलम्-முத்ய பலனாக**, **मोक्षमेव-மோக்ஷத்தையே**, **वदन्ति-சொல்கிறார்கள்**. **मोक्षः-மோக்ஷம்**, **यदि न चेत्-ஏற்படாவிட்டால்**, **समस्तं-எல்லாம்**, **व्यर्थं-வீண்**.

மனுஷ்யப்பிரவி, அதிலும் புருஷஜன்ம, அதிலும் ப்ராஹ்மண்யம், விவேகம் இத்தனையும் ஏற்பட்டதற்குப்பலன், மோக்ஷம் தான். இவ்வளவும் இருந்தும் மோக்ஷத்தை அடையப் ப்ரயத்னம் செய்யாவிடில் அவனுக்கு அத்தனையும் வீண்தான்.

प्रश्नः समीचीनतरस्तवायं यदात्मतत्त्वावगमे प्रवृत्तिः ।

ततस्तवैतत् सकलं समूलं निवेदयिष्यामि मुदा शृणुष्व ॥

ப்ரச்ந: ஸ்ரீசீநதரஸ்தவாயம்

யதாத்மதத்வாவகமே ப்ரவ்ருத்தி: |

ததஸ் தவைதத் ஸகலம் ஸமுலம்

நிவேதயிஷ்யாமி முதா ச்ருணுஷ்வ ||

தவ-உன்னுடைய, அய்-இந்த, ப்ரஹ்-கேள்வி, சமீचीनतर:-
மிகவும் சிலாக்யமானது, யத்-எ த னு ல், அரமதத்வாவகமே-ஆத்ம
ஸ்வரூபத்தை அறிவதில், ப்ரவ்ருத்தி:-(உனக்கு) ப்ரவ்ருத்தி ஏற்பட்டு
உள்ளதோ, தத:-அதனால், தய-உனக்கு, முதா-ஸந்தோஷத்தோடு
ஏதத் சகலம்-இது எல்லாவற்றையும், சமூல்-ஆதியோடு, நிவே-
யிஷ்யாமி-நெரிவிக்கிறேன், ஸ்ருணுஷ்வ-கேள்.

உன்னுடைய இந்தக் கேள்வி மிகவும் சிலாக்யமானது
ஆத்மாவின் தத்வத்தை அறிந்துகொள்ள நீ ப்ரவ்ருத்தி செய்கிற
படியால் உனக்கு அடியிவிருந்து எல்லாவற்றையும் ஸந்தோஷ
மாகத் தெரிவிக்கிறேன். கேள். (284)

(அ) முதலில் 275வது சுலோகத்தில் கேட்ட கேள்விக்கு பதில்
கூறுகிறார்:-

मर्त्यत्वं त्वयि कल्पितं भ्रमवशात् तेनैव जन्मादयः

तत्संभावितमेव दुःखमपि ते नो वस्तुतः तन्मृषा ।

निद्रामोहवशात् उपागतसुखं दुःखं च किं नु त्वया

सत्यत्वेन विलोकितं क्वचिदपि ब्रूहि प्रबोधागमे ॥ २८५ ॥

மர்த்யத்வம் த்வயி கல்பிதம் ப்ரமவஸாத் தேரைவ

ஜன்மாதய:

தத்ஸம்பாவிதமேவ துக்கமபி தே நோ வஸ்துதஸ் தன்

ம்ருஷா |

நித்ராமோஹவஸா துபாகதஸுகம் துக்கம் ச கிம் நு

த்வயா

ஸத்யத்வேந விலோகிதம் க்வசிதபி ப்ருஷி

ப்ரபோதாகமே ||

தவயி-உன்னிடம், மர்त्यत्वं-மனிதத்தன்மை, ப்ரமவஸாத்-பிராந்தி
யினால், கல்பிதம்-ஆரோபிக்கப்பட்டிருக்கிறது, தெனैவ-அதனால்தான்,

जन्मादयः-பிறவி முதலியவைகள். ते-உனக்கு, दुःखमपि-துக்கமும், तत्संभावितमेव-அ த னு ல ஆஃமிகைக்கப்பட்டதுதான், वस्तुतः नो-உண்மையாக இல்லை, तत्-அது, मृषा-பொய், निद्रामोहबशात्-தூக்கமாகிற மயக்கத்தால், उपागतसुखं-எந்த ஸுகமும், दुःख च-துக்கமும், प्रबोधागमे-விழிப்புவந்தபின், क्वचिदपि-ஒரு இடத்திலாவது, त्वया-உன்னால், सत्यत्वेन-உண்மையாக, किं नु विलोकितं-பார்க்கப்பட்டுக்கிறதா, ? ब्रहि-சொல்.

மர்த்யத்வம் (மரணமடையும் தன்மை) ம்னுஷ்யத்தன்மை உனக்கு எவ்வாவத்தில் கிடையாது இது சரீரத்தைச் சேர்ந்தது. பிராந்தியினால் இதை உன்னிடத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாய். இதனால் தான் பிறவி முதலானவைகளும் அவைகள் மூலம் துன்பமும் உன்னிடம் ஏற்படுவதாகத் தோன்றுகிறது. இது எல்லாம் உண்மையல்ல. பொய்தான். இரவில் தூக்கத்தில் சுய அறிவு இழந்த நிலையில் ஸுகமும் துக்கமும் உனக்கு ஏற்படுவதாகத் தோன்றுகிறது. ஒரு சமயத்திலாவது விழித்துக்கொண்டபின் அந்த ஸுகதுக்கங்களை நீ உண்மையென்று நம்புகிறாயா? தூக்கத்தில் காண்பதைப்போலவே விழித்திருக்கும் நிலையில் ஏற்படும் துக்கமும் பொய்தான். (285)

नाशेषलोकैरनुभूयमानः प्रत्यक्षतोऽयं सकलप्रपञ्चः ।

कथं मृषा स्यादिति शङ्कनीयं विचारशून्येन विमुह्यता त्वया ॥

நாஸேஷ லோகைரநுபூயமான:

பிரத்யக்ஷதோதயம் சகலப்ரபஞ்ச: 1

கதம் ம்ருஷா ஸ்யாதிதி சங்கனீயம்

விசாரஸூந்யேந விமுஹ்யதா த்வயா ॥

अशेषलोकैः-எல்லா ஜனங்களாலும், प्रत्यक्षतः-நேராக, अनुभूयमानः-அனுபவிக்கப்படுகிற, अयं-இந்த, सकलप्रपञ्चः-எல்லா பிரபஞ்சமும், कथं-எப்படி, मृषा-பொய்யாக, स्यात्-ஆகும், इति-என்று, विचारशून्येन-விசாரமில்லாத, विमुह्यता-மோஹமடைகிற, त्वया-உன்னால், न शङ्कनीयं-எந்தேஹப்படவேண்டாம்.

எல்லா ஜனங்களாலும் பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்படுகிற இந்த எல்லா பிரபஞ்சமும் எப்படி பொய்யாக இருக்கும் என்று

விசாரம் செய்யாமல் மோஹம் கொண்டு மற்றவர்களைப் போல் நீ
கேள்வி கேட்க கூடாது. விசாரம் செய்து மோஹத்தை நீக்கிய
வர்கள் தேட்கமாட்டார்கள். (286)

दिवान्धदृष्टेस्तु दिवान्धकारः प्रत्यक्षसिद्धोऽपि स किं यथार्थः ।

तद्वत् भ्रमेणावगतः पदार्थो भ्रान्तस्य सत्यः सुमतेर्मूषैव ॥ २८७ ॥

திவாந்ததத்ருஷ்டேஸ்து திவாந்தகார:

ப்ரத்யக்ஷஸித்தோ஽பி ஸ கிம் யதார்த்த: 1

தத்வத் ப்ரமேணாவகத: பதார்த்தோ

ப்ராந்தஸ்ய ஸத்ய: ஸுமதேர் ம்ருஷைவ 11

दिवान्धदृष्टे:-பகலில் கண் குருடாக உள்ள ஆந்தைக்கு, **दिवान्ध-**
कारः-பகலில் இருட்டு, **प्रत्यक्षसिद्धोऽपि**-நேரில் கண்டபோதிலும், **सः**-
अतु, **यथार्थः किम्**-உண்மையா? **तद्वत्**-அதுபோலவே, **भ्रमेण-**
பிராந்தியநல்வ, **अवगतः**-அறிந்துகொள்ளப்பட்ட, **पदार्थः**-வஸ்து,
भ्रान्तस्य-மோஹமுள்ளவனுக்கு, **सत्यः**-உண்மை, **सुमतेस्तु**-நல்ல
புத்தியுள்ளவனுக்கோடுமெனில், **मूषैव**-இப்பாத்தான்.

பகலில் குருட்டுக்கண்ணுள்ள ஆந்தைக்கு பகலில் இருட்டு
பிரத்யக்ஷமாகத் தெரிந்தபோதிலும் அந்த இருட்டு வாஸ்தவமாகி
னீடுமா? அது போலவே, பிரமத்தினால் காணப்படும் பதார்த்தம்
பிராந்தியநல்கு ஸத்யமாகத்தோன்றிய போதிலும் பிராந்தி
யில்லாத நல்ல புத்தியுள்ளவனுக்குப் பொய் தான். (287)

घटोऽयमित्यत्र घटामिधानः प्रत्यक्षतः कश्चिदुदेति दृष्टेः ।

विचार्यमाणे स तु नास्ति तत्र मृदस्ति तद्भावविलक्षणा सा ॥

கடோऽயமித்யத்ர கடாபிதாந:

ப்ரத்யக்ஷத: கச்சிதுதேதி த்ருஷ்டே: 1

விசார்யமாணே ஸ து நாஸ்தி தத்ர

ம்ருதஸ்தி தத்பாவவிலக்ஷண ஸா 11

अयं घटः-இது குடம், **इत्यत्र**-என்ற இடத்தில், **घटामिधानः**-
குடம் என்ற பெயருள்ள, **कश्चित्**-ஒரு பொருள், **प्रत्यक्षतः**-நேராக,
दृष्टेः-கண் பார்வைக்கு, **उदेति**-தோன்றுகிறது, **विचार्यमाणे**-நன்கு

ஆராய்ந்து பார்க்கும்பொழுது, **ச நு**-அந்த குடமோவெனில், **தந**-அங்கு **நாஸ்தி**-இல்லை, **மூத**-மண்தான், **அஸ்தி**-இருக்கிறது. **சா**-அந்த மண் **தந்நாபவிலக்ஷணா**-குடத்தன்மையைக்காட்டிலும் மாறுபட்ட லக்ஷணமுள்ளது.

“இது குடம்” என்கிற இடத்தில் குடமென்ற பெயருள்ள ஒரு பதார்த்தம் கண்ணுக்கு பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. ஆனால் நன்கு விசாரித்துப் பார்த்தால் அங்கே அவ்வித பதார்த்தமே கிடையாது. மண்தான் இருக்கிறது. அது குடத்தின் தன்மைக்கு மாறுபட்ட தன்மையுள்ளது. (288)

प्रादेशमात्रः परिदृश्यतेऽर्कः शास्त्रेण संदर्शितलक्षयोजनः ।

मानान्तरेण क्वचिदेति बाधां प्रत्यक्षमप्यत्र हि न व्यवस्था ॥

ப்ராதேஸுமாத்ர: பரித்ருச்யதேதர்க:

ஸாஸ்த்ரேண ஸந்தர்சிதலக்ஷயோஜந: ।

மானாந்தரேண க்வசிதேதி பாதாம்

ப்ரத்யக்ஷம்ப்யத்ர ஹி ந வ்யவஸ்த்தா ॥

शास्त्रेण-வான சாஸ்திரத்தால், **संदर्शितलक्षयोजनः**-லக்ஷம் யோஜனை விஸ்தாரமுள்ளதாக காட்டப்படும், **अर्कः**-ஸூரியன், **प्रादेश-मात्रः**-ஒட்டச்சாண் அகலமுள்ளதாகத்தான், **परिदृश्यते**-காணப்படுகிறான். **प्रत्यक्षमपि**-பிரத்யக்ஷமும், **क्वचित्**-சில இடத்தில், **मानान्तरेण**-வேறு பிரமாணத்தால், **बाधां एति**-பாதிக்கப்படுகிறது. **अत्र**-இவ்விஷயத்தில், **व्यवस्था नहि**-தீர்மானம் இல்லையல்லவா !

நம் கண்ணுக்கு ஒட்டச்சாண் அகல முள்ளதாகத்தான் ஸூரியன் தெரிகிறது. ஆனால் வானசாஸ்திரமோ ஸூரிய மண்டலம் லக்ஷம் யோஜனை விஸ்தார முள்ளதாகக் கூறுகிறது. ஆகையால் பிரத்யக்ஷமும் சிலமையங்களில் வேறு பிரமாணத்தினால் பாதிக்கப்பட்டு விடுகிறது, இவ்விஷயத்தில் தீர்ப்படித்தான் என்ற தீர்மானம் கிடையாது என்பது பிரஸித்தம் (289)

तस्मात् त्वयीदं भ्रमतः प्रतीतं मृषिव नो सत्यमवेहि साक्षात् ।

ब्रह्म त्वमेवासि सुखस्वरूपं त्वत्तो न मित्रं विचिनुष्व बुद्धौ ॥

தஸ்மாத் த்வயீதம் ப்ரமத: ப்ரதீதம்
 ம்ருஷைவ நோ ஸத்யமவேஹி ஸாக்ஷாத் |
 ப்ரஹ்ம த்வமேவாஸி ஸுகஸ்வரூபம்
 த்வத்தோந பிந்நம் விசிநுஷ்வ புத்தௌ ||

தஸ்யாத்-ஆகையினால்; த்வயி-உன்னிடம், ப்ரமத:-பிராந்தியினால்,
 மதீத-தோன்றின, த்-இது, மூஷ்வ-பொய்தான், நோ த்யம்-உண்மை
 யல்ல, ஸவேஹி-அறிந்துகொள், த்வ-ந் சுகஸ்வரூப-ஆனந்த ரூபமான்
 சாக்ஷாத் ப்ரஹ்வாஸி-ஸாக்ஷாத்த்ரஹ்மமாகவே இருக்கிறாய், (அது) த்வத:-
 உன்னைக்காட்டிலும், ந மித்-வேறு என த ல் ல, துஷி-புத்தியில்,
 விசிநுஷ்வ-ஆராய்ந்துபார்.

ஆகையால் இது எல்லாம் உன்னிடத்தில் பிரமத்தால்
 தோன்றுபவை, ஆதலால் பொய்தான், ஸத்யமில்லை, நீ
 ஸாக்ஷாத் த்ரஹ்ம ஆனந்த ஸ்வரூபமாயுள்ள பிரஹ்மம் தான், என்று
 தெரிந்துகொள். அதுஉன்னை விட்டு வேறுபட்டதில்லை. புத்தியில்
 இதை நன்கு பரிசீலனை செய்து பார். (290)

லோகாந்தரே வா஽த்ர குஹாந்தரே வா
 தீர்த்தாந்தரே கர்மபரம்பராந்தரே |
 ஸாஸ்த்ராந்தரே நாஸ்த்யநுபச்யதாமிஹ
 ஸ்வயம் பரம் ப்ரஹ்ம விசார்யமானே ||

லோகாந்தரே வா஽த்ர குஹாந்தரே வா
 தீர்த்தாந்தரே கர்மபரம்பராந்தரே |
 ஸாஸ்த்ராந்தரே நாஸ்த்யநுபச்யதாமிஹ
 ஸ்வயம் பரம் ப்ரஹ்ம விசார்யமானே ||

(பிரஹ்மமான்து) லோகாந்தரே வா-வேறு உலகத்திலோ, த்ர-இந்த
 உலகத்தில், குஹாந்தரே வா-குறைக்குள்ளோ, தீர்த்தாந்தரே-புணைய
 தீர்த்தங்களின் மத்தியிலோ, கர்மபரம்பராந்தரே-கர்மாக்களின் வரிசையின்
 நடுவிலோ, ஸாஸ்த்ராந்தரே-சாஸ்திரங்களின் நடுவிலோ, நாஸ்தி-இல்லை,
 விசார்யமானே-விசாரித்துப் பார்க்கும்பொழுது, த்-இங்கு, த்நுபச்யதா-
 க்வனித்துப்பார்க்கிறவர்களுக்கு, த்வய-தானே, த்வம்-பர ப்ரஹ்மம்.

அந்த பிரஹ்மம் வேறு உலகத்திலோ, இவ்வுலகில் குறைக்
 குள்ளோ. தீர்த்தங்களின் மத்தியிலோ, கர்மாக்களின் வரிசையின்

மத்தியிலோ, சாஸ்திரங்களுக்குள்ளேயோ, - இல்லை. இங்கேயே அதைத் தேடிப்பார்ப்பவர்களுக்கு விசாரித்துப் பார்க்கும் போது தானே தான் அந்த மேலான பிரஹ்மம் என்பது துலங்கும் (291)

तत्त्वमात्मस्थमज्ञात्वा मूढः शास्त्रेषु पश्यति ।

गोपः कक्षगतं छागं यथा कूपेषु दुर्मतिः ॥ २९२ ॥

தத்வமாத்மஸ்த்மக்ஞாத்வா முட: ஸாஸ்த்ரேஷு
பச்யதி ।

கோப: கக்ஷகதம் சாகம் யதா கூபேஷு துர்மதி: ॥

யதா-எப்படி, **துர்மதி:**-முட்டாளான, **கோப:**-இடையன், **காசு**-
ஆட்டுக்குட்டி, **கக்ஷகதம்**-கஷ்கத்திலிருப்பதை, **அஜ்னாத்வா**-தெரிந்து
கொள்ளாமல், **கூபேஷு**-கிணறுகளில் **பச்யதி**-பார்க்கிறானே (அதுபோல),
மூட:-முட்டாளன், **தத்வம்**-தத்வமானது, **அத்மஸ்தம்** - தன்னிடத்திலேயே
இருப்பதை, **அஜ்னாத்வா**-அறிந்துகொள்ளாமல், **சாஸ்த்ரேஷு**-சாஸ்திரங்களில்,
பச்யதி-பார்க்கிறான்.

எப்படி முட்டாளான இடையன் தன் கஷ்கத்தில் ஆட்டுக்
குட்டியிருப்பதை மறந்து அதைத் தேடியலைந்து கடைசியில்
கிணறுகளில் குளிந்து பார்த்து (கிணற்றில் தோன்றும் பிரதி
பிம்பத்தைப் பார்த்து) ஆட்டுக்குட்டி அங்கே இருப்பதாக நினைக்
கிறானே, அதேமாதிரி தத்வம் தன்னிடமே யிருக்கிறதென்பதை
தெரிந்துகொள்ளாமல் அறிவற்றவன் சாஸ்திரங்களில் தேடிப்
பார்க்கிறான். (292)

स्वमात्मानं परं मत्वा परमात्मानमन्यथा ।

विमृश्यते पुनः स्वात्मा बहिः कोशेषु पण्डितैः ॥ २९३ ॥

ஸ்வமாத்மாநம் பரம் மத்வா பரமாத்மாநமந்யதா ।

விம்ருக்யதே புந: ஸ்வாத்மா பஹி: கோஸேஷு

பண்டிதை: ॥

ஸ்வமாத்மாநம்-தனது ஆத்மாவை, **பரம்**-வேறுகவும், **பரமாத்மாநம்**-
பரமாத்மாவை, **அந்யதா**-வேறுவிதமாகவும். **மத்வா**-எண்ணி, **புந:**-பிறகு,
பண्डितै:-பண்டிதர்களால், **பஹி:**-வெளியே, **கோஸேஷு**-புஸ்தக கோசங்
களில், **ஸ்வமா**-தனது ஆத்மா, **விமூக்யதே**-தேடப்படுகிறது.

தன்னுடைய ஆத்மாவை வேறான சரீராதிசுலாக எண்ணி பரமாத்மாவையும் வேறு விதமாக நினைத்துப் பின்னர் பண்டிதர்கள் வெளியில் புஸ்தக கோசங்களில் (அல்லது அந்நமயாதி கோசங்களில்) தனது ஆத்மாவைத் தேடுகிறார்கள் (293)

विस्मृत्य वस्तुनस्त्वं अध्यारोप्य च वस्तुनि ।

अवस्तुतां च तद्धर्मान् मुधा शोचति नान्यथा ॥ २९४ ॥

விஸ்மருத்ய வஸ்துநஸ்த்வமத்யாரோப்ய ச வஸ்துநி ।
அவஸ்துதாம் ச தத்தர்மான் முதா ஸோசதி நான்யதா ॥

वस्तुनः-வஸ்துவின், तत्त्वं-உண்மைஸ்வரூபத்தை, विस्मृत्य-மறந்து, वस्तुनि-வஸ்துவில், अवस्तुतां-வஸ்துவல்லாத பொய்ப் பொருள்களின் தன்மையையும், तद्धर्मान् च-அதன் தர்மங்களையும், अध्यारोप्य-ஆஸோபம் செய்து, मुधा-வீணாக, शोचति-துன்புறுகிறான். न अन्यथा-வேறுவிதமாக இல்லை.

வஸ்துவினுடைய உண்மை ஸ்வரூபத்தை மறந்து, வஸ்து வினிடத்தில் பொய்ப்பொருளின் தன்மையையும் அதன் தர்மங்களையும் ஏற்றிவைத்துவிட்டு வீணாக சோகத்தை யடைகிறான். இதைத்தவிர வேறில்லை. (294)

आत्मानात्मविवेकं ते वक्ष्यामि शृणु सादरम् ।

यस्य श्रवणमात्रेण मुच्यतेऽनात्मबन्धनात् ॥ २९५ ॥

ஆத்மாநாத்மவிவேகம் தே வக்ஷ்யாமி ச்ருணு ஸாதரம் ।
யஸ்ய ச்ரவணமாத்ரேண முச்யதேऽநாத்மபந்தநாத் ॥

यस्य-எதை, श्रवणमात्रेण-கேட்பதாலேயே, अनात्मबन्धनात् - அநாத்மக்கட்டிவிருந்து, मुच्यते-விடுபடுகிறோ (அந்த), आत्मानात्म-विवेकं-ஆத்மாவையும் அநாத்மாவையும் பிரித்துத் தெரிந்துகொள்ளும் பிரகாரத்தை, ते-உனக்கு, वक्ष्यामि-சொல்கிறேன், सादरं-ஆதரவுடன், शृणु-கேள்.

ஆத்மாவையும் அநாத்மாவையும் நன்கு பிரித்துத் தெரிந்து கொள்ளும் பிரகாரத்தை உனக்குச் சொல்கிறேன் கவனமாகக் கேள். இதை கேட்டமாத் திரத்தில் அநாத்மாவின் பந்தத்தி விருந்து விடுபடுவான். (295)

इत्युक्त्वाऽमिमुखीकृत्य शिष्यं करुणायां गुरुः ।

अध्यारोपापवादाभ्यां निष्प्रपञ्चं प्रपञ्चयन् ॥ २९६ ॥

सम्यक् प्राबोधयत् तत्त्वं शास्त्रदृष्टेन वर्त्मना ।

सर्वेषामुपकाराय तन्प्रकारोऽत्र दर्शयते ॥ २९७ ॥

இத்யுக் த்வா஽பிமுகீகிருத்ய ஸிஷ்யம் கருணயா குரு: ।

அத்யாரோபாபவாதாப்யாம் நிஷ்ப்ரபஞ்சம்

ப்ரபஞ்சயன் ॥

ஸம்யக் ப்ராபோதயத் தத்வம் ஸரஸ்த்ரத்ருஷ்டேன

வர்த்மநா ।

ஸர்வேஷாமுபகாராய தத்ப்ரகாரோ:த்ர தர்ச்யதே ॥

इति-என்று, उक्त्वा-சொல்லி, गुरुः-குரு, करुणाया-கிருபையால், शिष्यं-சிஷ்யனை, अमिमुखीकृत्य-கவனிக்கும்படி செய்து, शास्त्रदृष्टेन-சாஸ்திரத்தில் காட்டப்பட்ட, वर्त्मना-வழியாக, निष्प्रपञ्चं-பிரபஞ்ச ஸம்பந்தமில்லாத, प्रपञ्च-தத்வத்தை, अध्यारोपापवादाभ्यां-ஆரோபம் (ஏற்றுவது) அபவாதம் (நீக்குவது) இவைகளால், प्रपञ्चयन्-பிரபஞ்ச விளக்கிக்கொண்டு, सम्यक्-நன்றாக, प्राबोधयत्-போதித்தார், सर्वेषां-எல்லோருக்கும், उपकाराय-உபகாரத்தின் பொருட்டு, तन्प्रकारः-அந்த முறை, अत्र-இங்கு, दर्शयते-காட்டப்படுகிறது.

இவ்விதமாகச் சொல்லி சிஷ்யனை நன்கு கவனிக்கச் செய்து குருவானவர் கருணையோடு கூட எவ்வித விஸ்தாரமுமில்லாத பிரஹ்மதத்வத்தை, சாஸ்திரத்தில் கண்டிருக்கும் முறைப்படி, அத்யாரோபம், அபவாதம் ஆகிய இருவகையாகவும் விஸ்தரித்து நன்கு போதித்தார். எல்லோருக்கும் உபகாரமாயிருக்கும் பொருட்டு அந்த முறை இங்கு காட்டப்படுகிறது. (296-297)

(அ) முதலில் அத்யாரோபம் ஏற்பது என்ன வென்று சொல்லிவிட்டு, அதன் மூலமாய் எப்படி பிரஹ்மத்தை யறியலாமென்று விஸ்தாரமாய் எடுத்துச்சொல்ல ஆரம்பிக்கிறார்:— (296-297)

वस्तुन्यवस्त्वारोपो यः सोऽध्यारोप इतीर्यते ।

असर्पभूते रज्ज्वादौ सर्पत्वारोपणं यथा ॥ २९६ ॥

வஸ்துந்யவஸ்த்வாரோபோய-ஸோத்யாரோப

இதீர்யதே |

அஸர்ப்பபூதே ரஜ்ஜ்வாதௌ ஸர்ப்த்வாரோபணம் யதர ||

வஸ்துநி-உண்மைப்பொருளின், ஸ்வஸ்வாரோப-உண்மையில்லாத பொருளை ஏற்றுவது, ய-எதுவோ, ச-அது, ஸ்வாரோப-அத்யாரோபம், ஸி-என்று, ஸ்யே-சொல்லப்படுகிறது. ஸஸர்ப்பூத-பாம்பாக இல்லாத, ரஜ்ஜ்வாதீ-கயிறு முதலியவற்றில், ஸர்ப்த்வாரோபணம் யதா-பாம்புத் தன்மையை ஆரோபம் செய்வதுபோல்.

ஸர்ப்பமாக இல்லாத சிறு முதலியவற்றில் ஸர்ப்பமாயிருக்கும் தன்மையை ஏற்றுவது ஸர்ப்பபூதியா, அதேபோல வஸ்துவில் வஸ்துவல்லாததை ஏற்றுவது அத்யாரோபம் எனப்படுகிறது.

வஸ்து தாவத் பரம் ப்ரஹ்ம ஸத்யஞானாதிலக்ஷணம் |
 इदं आरोपितं यत्र भाति खे नीलतादिवत् ॥ २९९ ॥

வஸ்து தாவத் பரம் ப்ரஹ்ம ஸத்யஞானாதிலக்ஷணம் |
 இதமாரோபிதம் யத்ர பாதி கே நீலதாதிவத் ||

கே-ஆகாசத்தில், நீலதாதிவத்-நீல நிறமாயிருக்கும் தன்மை முதலியது போல், இ-இந்த பிரபஞ்சம், ய-எதில், ஸாரோபித-ஆரோபிக்கப்பட்டு, பாதி-தோன்றுகிறதோ (அந்த), ஸத்யஞானாதி-லக்ஷணம்-ஸத்யம் ஞானம் முதலியவற்றை ஸ்வரூபமாகக்கொண்ட, ப்ரஹ்ம-பரப்ரஹ்மம், வஸ்து தாவத்-வஸ்து என்பது.

இங்கே வஸ்து என்பது ஸத்யம் (முக்காலத்திலும் மாறாம லிருப்பது) ஞானம் (சித்ரூபம்) முதலான லக்ஷணங்களையுடைய பரப்ரஹ்மம். ஆகாசத்தில் நீலமாயிருக்கும் தன்மை முதலியது ஏற்றப்படுவதுபோல இந்த பிரஹ்மத்தினிடத்தில் இந்த லக்ஷணங்களை ஏற்றப்பட்டு விளங்குகிறது. (299)

तत्कारणं यदज्ञानं सकार्यं सद्विलक्षणम् |
 अवस्त्रित्युच्यते सद्भिः यस्य चाधा प्रदश्यते ॥ ३०० ॥

தத்காரணம் யதக்ஞானம் ஸதார்யம் ஸத்விலக்ஷணம் |
 அவஸ்த்வித்யுச்யதே ஸத்பிர் யஸ்ய பாதா ப்ரத்ருச்யதே ||

कारणं—காரணமாயும், सकार्यं—கார்யங்களோடு கூடினதாயும், सखिलक्षणं—ஸத்ஸ்வரூபத்தைக்காட்டிலும் விலகலுண்டாயும் உள்ள, यत् अज्ञानं—எந்த அக்ஞானமுண்டோ, तत्—அது, अवस्तु—அவஸ்து, इति—என்று, सङ्घिः—ஸாதுக்களால், उच्यते—சொல்லப்படுகிறது, यस्य—எதற்கு, बाधा—பாதமானது, प्रदश्यते—காணப்படுகிறதோ.

அவ்விதம் ஏற்றப்படுவதற்கு காரணமாயும், ஸத் வஸ்துவின் லக்ஷணத்திற்கு மாறான லக்ஷணத்தையுடையதாயும் உள்ள அக்ஞானமும் அதன் காரியங்களும் அவஸ்து என்று கூறப்படுகிறது இது பின்னால் பாதிக்கப்பட்டு விடும். அதாவது இக்கூறு என்று ஆகிவிடும் (300)

अवस्तु तत् प्रमाणयत् बाध्यते शुक्तिरौप्यवत् ।

न बाध्यते यत् तत् वस्तु त्रिषु कालेषु शुक्तिवत् ॥ ३०१ ॥

शुकतेर्बाधा न खल्वस्ति रजतस्य यथा तथा ।

அவஸ்து தத் ப்ரமாணாயத் பாத்யதே

சுத்திரௌப்யவத் ।

ந பாத்யதேயத் தத் வஸ்து த்ரிஷு காலேஷு ஸுத்திவத் ।

ஸுத்தேர் பாதா ந கல்வஸ்தி ரஜதஸ்ய யதா ததா ।

शुक्तिरौप्यवत्—கிளிஞ்சலில் தோன்றும் வெள்ளிபோல், यत्—எது, प्रमाणः—ப்ரமாணங்களால், बाध्यते—பாதிக்கப்படுகிறதோ (இல்லாமல் போய்விடுகிறதோ), तत्—அது, अवस्तु—அவஸ்துவாகும். शुक्तिवत्—கிளிஞ்சல்போல், त्रिषु कालेषु—மூன்று காலங்களிலும், यत्—அது, न बाध्यते—பாதிக்கப்படுவதில்லையோ, तत्—அது, वस्तु—வஸ்துவாகும். यथा-रजतस्य—வெள்ளிக்கு எப்படியோ, तथा—அப்படி, शुकतेः—கிளிஞ்சலுக்கு, बाधा—பாதமானது, न खल्वस्ति—இல்லையல்லவா.

எது பிரமாணங்களினால் பாதிக்கப்படுகிறதோ, - இக்கூறு என்று ஏற்படுகிறதோ அது அவஸ்து, சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல. எது மூன்று காலங்களிலும் பாதிக்கப்படவில்லையோ-ஒருக்காலும் இல்லை என்று ஆவதில்லையோ-அது வஸ்து, சிப்பியைப்போல வெள்ளிக்கு எப்படி பாதமானது ஏற்படுகிறதோ அப்படி சிப்பியுக்கு பாதம் ஏற்படுவதில்லை யல்லவா?

சிப்பியில் தோன்றும் வெள்ளி தோன்றுவதற்கு முன் இல்லை, சிப்பின் தத்வம் தெரிந்த பிறகும் இல்லை, தோன்றும்போதும் வாஸ்தவத்தில் இல்லை. இவ்விதமாக பாதிக்கப்படுகிறபடியால், அது அவஸ்து என்று சொல்லப்படுகிறது. முன், பின், மத்ய கர்ஸங்கள் மூன்றிலும் சிப்பி அப்படியே யிருப்பதால், அதை வஸ்து என்கிறார்கள்.

(301)

अवस्तुसंज्ञितं यत् तत् जगदध्यासकारणम् ॥ ३०२ ॥

सदसद्भ्यां अनिर्वाच्यं अज्ञानं त्रिगुणात्मकम् ।

वस्तुत्त्वावबोधैकवाध्यं तत् भावलक्षणम् ॥ ३०३ ॥

அவஸ்து ஸம்ஜ்ஞிதம் யத் தத் ஜகதத்யாஸகாரணம் ॥

ஸதஸத்ப்யாம் நிர்வாச்யமக்ஞானம் த்ரிகுணாத்மகம் ।

வஸ்து தத்வாவபோதைகபாத்யம் தத்பாவலக்ஷணம் ॥

யத் - அது, அவஸ்துசன்ஜிதம் - அவஸ்து என்று பெயருள்ளதோ, தத் - அது, ஜகதத்யாஸகாரணம் - (பிரஹ்மத்தில்) பிரபஞ்சம தோன்றுவதற்குக் காரணம். தத் - அந்தக் காரணமான, அஜ்ஞானம் - அக்ஞானமானது, சதசத்ப்யாம் ஸத் (இருக்கிறது) என்றே அஸத் (இல்லாதது) என்றே, அநிர்வாச்யம் - விளக்கக்கூற முடியாதது, த்ரிகுணாத்மகம் - முக்குண வடிவமாயுள்ளது, வஸ்துத்வாவபோதைகவாத்யம் - வஸ்துவின் உண்மைத்தன்மையை அறிவது ஒன்றாலேயே பர்த்திக்கத்தக்கது, பாவலக்ஷணம் - பாவஸ்வரூபமானது,

எது அவஸ்து என்ற பெயருடையதோ, அதுதான் பிரஹ்மத்தினிடத்தில் ஜகத் தோன்றுவதற்குக் காரணம். அந்தக் காரணமாகிய அக்ஞானம் என்பது இருக்கிறது என்றே இல்லை யென்றே நிர்வசனம் செய்ய முடியாதது. மூன்று குணங்களை (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பவைகளை) ஸ்வரூபமாகவுடையது. வஸ்துவின் தத்வத்திலுடைய ஞானமொன்றினால் தான் பாதிக்கப் படும். அது இருக்கும் தன்மையுடையது.

எது மூன்று காலங்களிலும் இருக்கிறதோ அதைத்தான், வாஸ்தவமாக " இருக்கிறது " என்று சொல்லலாம். இவ்வக்ஞானம் ஞானம் வந்தவுடன் மறைந்துவிடுகிறபடியால் இதை " இருக்கிறது " என்று சொல்ல முடியவில்லை, எது மூன்று

காலங்களிலும் இல்லவேயில்லையோ, முயல் கொம்பு மாதிரி அதைத்தான் வாஸ்தவமாக "இல்லை" என்று சொல்லலாம். இவ்வக்ஞானத்தினால் பலவித கார்யங்கள் ஏற்படுகிற படியால். இதை "இல்லை" என்று சொல்லவும் முடியவில்லை. வாஸ்தவத்தில் மூன்று காலங்களிலும் இல்லாமலிருந்த போதிலும் மத்தியில் இருப்பது போல் தோன்றும் வாய்ப்பு இதற்கு இருப்பதால் இதை "இருக்கிறது" என்பதில் சேர்க்க முடியாமலும் "இல்லை" என்பதில் சேர்க்க முடியாமலும் இருக்கிற தனி பதார்த்தமாக கணக்கிடவேண்டியிருக்கிறது. முயல் கொம்புபோல அத்யந்தம் இல்லை யென்பதற்கில்லாத்தினால் இதை "அபாவம்" என்று சொல்ல முடியாது. இதற்கும் கார்யங்கள் இருப்பதினால் இதையும் "பாவ" பதார்த்தமாகவே ச்ருதவேண்டியிருக்கிறது. ஆனாலும் இசனுடைய இருப்பு முக்காலங்களிலும் பாதிக்கப்பட்டாத இருப்பு ஆகாது. (302-303)

(அ) இந்த அக்ஞானம் எங்கேயிருக்கிறது, எப்படியிருக்கிறது, என்று மேல் ச்லோகத்தில் சொல்கிறார்:—

मिथ्यासंबन्धतस्तत्र ब्रह्मण्याश्रित्य तिष्ठति ।

मणी शक्तियथा तद्वत् नैतदाश्रयद्वयम् ॥ ३०४ ॥

மித்யாஸம்பந்ததஸ் தத்ர ப்ரஹ்மண்யாசிரித்ய திஷ்டதி ।
மணௌ ஸக்திர் யதா தத்வத் நைததாச்யதூஷகம் ॥

யதா-எப்படி, மணி-ரத்தனத்தில், ஶக்தி:-விசேஷமான சக்தி (இருக்கிறதோ), தத்வத்-அதுபோல, தன்-அந்த, ப்ரஹ்மணிய-ப்ரஹ்மத்தில், மித்யாஸம்பந்த:-பொய்யான ஸம்பந்தத்தால், அஸிரித்ய-ஆசிரயித்துக் கொண்டு, (அக்ஞானம்), திஷ்டதி-இருக்கிறது, தத்-இந்த அக்ஞானம் ஶ அஸிரயத்யக்-தனது ஆசிரயவஸ்துவைக் கெடுக்கிறதில்லை.

ரத்தினத்தில் சக்தியிருப்பதுபோல் அந்த பிரஹ்மத்தினிடத்தில் பொய்யான ஸம்பந்தத்தினால் (ஆத்யாஸீக தார்த்தம் ஸம்பந்தத்தால்) அக்ஞானம் ஆசிரயித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இது ஆசிரயமான பிரஹ்மத்தைக் கெடுக்காது.

சில ரத்தனங்களில் அபூர்வமான சில சக்திகள் உண்டு. அந்த ரத்தனத்தை தரித்துக்கொண்டு நெருப்பைத் தொட்டாலும் சூடு நெரிவதில்லை. இம்மாதிரியான சக்தியை ரத்தினத்தை விட்டுத்

தனியாகக் காணமுடியாது. ஆனாலும் அது ரத்தினத்தைத் தவிர வேறில்லை யென்றும் சொல்லமுடியாது. இரண்டு பதார்த்தங்கள் வெவ்வேறாக இருந்தால் ஒன்றுக்கொன்று ஸம்பந்தம் சொல்ல முடியும். வெவ்வேறாக இல்லாமல் ஒன்றைவிட்டு மற்றொன்று தனியாகக் காணப்படாமலிருக்கையில், அவ்வி ர ண டி ற் கு ம் உள்ள ஸம்பந்தம் பொய் என்று தான் சொல்லவேண்டும். தவிரவும் இவ்விதம் எது பொய் ஸம்பந்தத்தினால் மற்றொன்றில் இருப்பதாகக் காணப்படுகிறதோ, அது அந்த மற்றொன்றை எவ்விதத்திலும் பாதிக்கமாட்டாது. கயிற்றில் தோன்றும் ஸர்பத்தினால் கயிறு விஷமுள்ளதாக ஆகிவிடாது. தூணில் தோன்றும் திருடன் தூணிலுள்ள எந்த சாமானையும் திருட முடியாது இதுபோல் அக்ஞானமும் ப்ரஹ்மத்தை விட்டுத் தனியாகப்பிரித்து வேறாகக் காணமுடியாதபடி ப்ரஹ்மத்திலேயே பொய்யான ஸம்பந்தத்தால் இருக்கிறது இவ்வித அக்ஞானத் தால் ஆசிரயமான ப்ரஹ்மத்திற்கு எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை.

(304)

(அ) அக்ஞானத்தின் ஸ்வரூபத்தை இவ்விதம் சொல்லிவிட்டு அது இருக்கிறது என்பதற்கு என்ன பிரமாணம் என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்கிறார். அனுமானத்தினால் அதை அறியலாம், சப்த பிரமாணத்தினாலும் அறியலாம், பிரத்யக்ஷ மாகவும் அறியலாம், என்று எடுத்துக்காட்டுகிறார்:—

सद्भावे लिङ्गमेतस्य कार्यमेतच्चराचरम् ।

मानं श्रुतिः स्मृतिश्चाज्ञोऽहमित्यनुभवोऽपि च ॥ ३०५ ॥

ஸத்பாவே லிங்கமேதஸ்ய கார்யமேதத் சராசரம் ।

மாநம் ச்ருதி: ஸ்மருதிச்சாஜ்ஞோஹ்மித்யநு பவோ஽பி ச ॥

एतत्—இந்த, चराचरं—ஸ்தாவர ஜங்கமரூபமான, कार्य—உண்டா கும் பிரபஞ்சம், एतस्य सद्भावे—இந்த அக்ஞானம் இருப்பதற்கு, लिङ्ग— அடையாளம். श्रुतिः—வேதமும், स्मृतिश्च—ஸ்மிருதியும், अहं अहः— நான் அறியாதவன், इति—என்ற, अनुभवोऽपि च—அநுபவமும், मानं— அக்ஞானமிருப்பதற்கு பிரமாணம்.

இந்த அக்ஞானம் இருக்கிறது என்ற விஷயத்தில் அடையாளம் இதன் கார்யமான அசையும் பொருள் அசையாப் பொருள் அடங்கிய இந்த உலகமே யாகும். 'मायां तु प्रकृतिं

‘வித்யை’ இது முதலான சுருதிகளும் ‘மயா஽ப்யக்ஷேண ப்ருதி: சூயதே
 சவராசுர்’ இது முதலான ஸ்மிருதிகளும் ‘நான் அறியாதவன்’
 என்ற நம்முடைய அனுபவமும் இந்த அக்ஞானம் இருப்பதற்குப்
 பிரமாணங்களாகும். (305)

(அ) ஐகத்தின் தோற்றத்திற்குக் காரணமாயும் பிரமாணங்
 களால் இருப்பதாக நிச்சயிக்கத்தக்கதாயுமுள்ள அக்ஞானத்
 திற்கே வேறு பல பெயர்களினால் விவஹாரம் உண்டென்பதைக்
 காட்டுகிறார்:—

அஜ்நானம் ப்ருதி: ஶக்தி: அவிதேதி நிபதேதி ।

அக்ஞானம் ப்ரக்ருதி: ஸக்திரவித்யேதி நிகத்யதே ।

அஜ்நானம்-அக்ஞானமானது, ப்ருதி:-ப்ரக்ருதி என்றும், ஶக்தி:-
 சக்தி என்றும், அவித்யை इति-அவித்யை என்றும், நிபதேதி-சொல்லப்
 படுகிறது.

அக்ஞானமானது பிரகிருதி என்றும் சக்தி என்றும்
 அவித்யை என்றும் சொல்லப்படுகிறது.

(அ) இதன் ஸ்வரூபம் இன்னவிதமென்று சொல்ல முடியா
 தென்று முன்னால் சொன்னதையே மறுபடியும் விஸ்தாரமாக
 எடுத்துக்காட்டுகிறார்:—

तदेतत् सन्न भवति नासद्वा शुक्तिरौप्यवत् ॥ ३०६ ॥

सतो भिन्नं अभिन्नं वा न दीपस्य प्रभा यथा ।

न सावयवं अन्यद्वा बीजस्यांकुरवत् क्वचित् ।

अत एतदनिर्वाच्यं इत्येव क्वयो विदुः ॥ ३०७ ॥

ததேதத் ஸத் ந பவதி நாஸத் வா ஸுக்திரௌப்யவத் ।

ஸதோ பிந்நமபிந்நம் வா ந தீபஸ்ய ப்ரபா யதா ।

ந ஸாவயவம்நயத் வா பீஜஸ்யாங்குரவத் க்வசித் ॥

அத ஏததநிர்வாச்யமித்யேவ கவயோ விது: ॥

सत् एतत् - அந்த் இது (அக்ஞானம்), शुक्तिरौप्यवत् - கிளிஞ்சலில்
 தோன்றும் வெள்ளிபோல, सत् न भवति - ஸத்தாக இல்லை, नासद्वा -

அஸத்தாகவும் ந-இல்லை. **दीपस्य**-தீபத்தின், **प्रभायथा**-ஒளிபோல, **सतः**-ஸத் வஸ்துவைக்காட்டிலும், **भिन्न**-வேறுபட்டதாகவோ, **अभिन्न** **वा**-வேறுபடாததாகவோ, ந-இல்லை. **वीजस्य**-விதையின், **अंकुरवस्**-முளைபோல, **कचित्**-ஒரு இடத்திலும், **सावयवं**-அவயவத்துடன் கூடியதாகவோ, **अन्यथा**-அவயவம் இல்லாததாகவோ, ந-இல்லை. **अतः**-ஆகையால், **एतत्**-இந்த அக்ஞானம், **अनिर्वाच्यं**-இன்னவிதமென்று, நிர்வசனம் செய்யமுடியாதது, **इत्येव**-என்றுதான், **कवयः**-வித்வான்கள், **विदुः**-அறிந்திருக்கிறார்கள்.

அந்த அக்ஞானம் இருப்புள்ளது என்றோ, இருப்பற்றது என்றோ கூறமுடியாது சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல. அது வாஸ்தவமாயிருக்கும் பதார்த்தத்திலிருந்து வேறுபட்டதில்லை, வேறுபடாததும் இல்லை தீபத்தின் ஒளிபோல. அது ஒரூக்காலும் அவயவங்களுடன் கூடினதில்லை; அவ்வயவங்களற்றகாகவும் இல்லை விதையின் முளையைப்போல, ஆகையால் இது நிர்வசனம் செய்யத்தக்கதில்லை யென்றே அறிவாளிகள் அறிந்திருக்கிறார்கள்.

சிப்பியில் தோன்றும் வெள்ளி இல்லாத பதார்த்தமானால் தோன்றாது. இருக்கிற பதார்த்தமானால் மறையாது; ஆகையால் அது இரண்டு இனங்களிலும் சேராது தீபத்தின் வெளிச்சம் தீபத்தை விட்டு தனித்து இருக்க முடியாது, ஆனாலும் தீபமில்லாத விடத்தில் வியாபிக்கிறது; ஆகையால் அது தீபத்தை விட வேறு என்றாவது, வேறில்லை யென்றாவது சொல்வதற்கில்லை. விதையை சோதித்துப்பார்த்தால் அதில் முளை தெரியவில்லை, அதில் முளை இல்லையானால் பின்னால் முளை வெளிக்கிளம்ப முடியாது; ஆகையால் அதை முளை என்னும் அவயவத்துடன் கூடியதென்றே முளை என்னும் அவயவமற்றதென்றே சொல்ல முடியாது. இவ்விதமே தோற்றமாயும் சக்தியாயும் காரணமாயும் உள்ள அக்ஞானம் இன்னதென்று சொல்வதற்கில்லை. இதையே அநிர்வசனீயம் என்று கூறுவார்கள். (306-307)

(அ) ப்ரஹ்ம விஷயமான அக்ஞானம் தான் ஐகத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்று முன் சொல்லப்பட்டது. அந்த அக்ஞானத்தைக் காரணமாகக் கொண்டு ஐகத் எந்த கிரமமாய்க் தோன்றுகிறது என்பதைப்பற்றி விஸ்காமாசுச் சொல்வதற்காக முதலில் அந்த அக்ஞானம் இருவகைப்படுமென்று ஆரம்பிக்கிறார்.

समष्टिव्यष्टिरूपेण द्विधाऽज्ञानं निगद्यते ॥ ३०८ ॥

ஸமஷ்டிவ்யஷ்டிருபேண த்விதா஽ஜ்ஞானம் நிகத்யதே ॥

அஜ்ஞானம்-அக்ஞானமானது, **समष्टिव्यष्टिरूपेण**-ஸமஷ்டிருபம், வியஷ்டிருபம் என்று, **द्विधा**-இரண்டுவிதமாக, **निगद्यते**-சொல்லப்படுகிறது.

ஸமஷ்டி, வ்யஷ்டி, என்று அக்ஞானம் இரண்டு விதமாகச் சொல்லப்படுகிறது. (308)

नानात्वेन प्रतीतानां अज्ञानानां अभेदतः ।

एकत्वेन समष्टिः स्यात् भूराणां वनं यथा ॥ ३०९ ॥

நானாத்வேன ப்ரதீ தானாமக்ஞானானாமபேதத: ।

ஏகத்வேன ஸமஷ்டி: ஸ்யாத் பூரூணாம் வனம் யதா ॥

भूराणां-மரங்களுக்கு, **वनं यथा**-காடுபோல, **नानात्वेन**-பலவாக **प्रतीतानां**-தோன்றுகிற, **अज्ञानानां**-அக்ஞானங்களுக்குள், **अभेदतः**-வேற்றுமையில்லாததால், **एकत्वेन**-ஒன்றாக, **समष्टिः स्यात्**-ஸமஷ்டியாகும்.

பலவிதமான அநேகம் மரங்கள் சேர்ந்து காடு என்ற முறையில் எப்படி ஒன்றாகிறதோ அப்படியே பலவிதமாகத் தோன்றுகிற அக்ஞானங்களுக்குள் (அக்ஞானம் என்ற முறையில்) வேற்றுமையில்லாததினால் ஒன்றாகவே கருதப்பட்டால், 'ஸமஷ்டி' எனப்படும். மரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகவே காடு என்று பாவித்தால் ஸமஷ்டி என்று பெயர். மரங்களை தனித்தனியே பாவித்தால் வியஷ்டி என்பார்கள். அப்படியே எல்லா அக்ஞானங்களையும் ஒன்றாகச்சேர்த்து மொத்தமாய்ப் பார்த்தால் ஸமஷ்டியாகும். அக்ஞானங்களைத் தனித்தனியே பார்த்தால் வியஷ்டியெனப்படும் (309)

इयं समष्टिरुक्छा सत्त्वांशोत्कर्षतः पुरा ।

मायेति कथ्यते तज्ज्ञैः शुद्धसत्त्वैकलक्षणा ॥ ३१० ॥

இயம் ஸமஷ்டிருக்க்ருஷ்டா ஸத்வாப்ஸோத்கர்ஷத: புரா ॥
மாயேதி கத்யதே தஜ்ஞை: ஸுத்தஸத்வைக லக்ஷணா ॥

புரா-முதலில், **சத்வாங்கோசுர்பீச:**-ஸத்வகுணம் மேலிட்டிருப்பதால், **ஊகூலா**-சிறந்ததான, **சுஹ்ரஸ்வகலக்ஷணா**-சுத்தமான (ரஜஸ்தமோகுணங்களால் தூக்கப்படாத) ஸத்வகுணத்தையே ஸ்வரூபமாகக் கொண்ட **ஐயம்சமயி:**-இந்த ஸமஷ்டி அக்ஞானமானது, **நஜ்ஜ**-அதை அறிந்தவர் களால், **மாया इति**-மாயை என்று, **कथयते**-சொல்லப்படுகிறது.

இந்த ஸமஷ்டி அக்ஞானத்தில் முக்குணங்களிருந்தபோதிலும் எப்பொழுதும் ஸத்வகுணமே மேலிட்டிருப்பதால் இது சிறந்தது சுத்தமான ஸத்வ குணத்தை ஸ்வரூபமாகக் கொண்ட இது மாயை என்று சொல்லப்படுகிறது ரஜஸ் தமோகுணங்கள் கட்டுப்பட்டு மேலோங்காமல், அவைகளால் ஸத்வ குணம் தாக்கப்படாமல் ஸத்வகுணமே மேலோங்கியிருப்பது தான் சுத்த ஸத்வம் என்பதன் பொருள். மூன்று குணங்களும் ஸமமாக இருக்கும் போது "மேல்" "கீழ்" என்ற வியவஹாரத்திற்கு இடமில்லை. அந்த ஸமமாயிருக்கும் நிலை மாறி ஏதாவது ஒரு குணம் அதிக மாயும் மற்றது குறைந்தும் இருக்கும்போது தான் வேற்றுமையே ஏற்படுகிறது. (310)

(அ) ஸமஷ்டி அக்ஞானமாகிற மாயையில் பிரதிபலிக்கும் பிரஹ்ம சைதன்யமே ஈசுவரன் என்பதை குறிப்பிடுகிறார்:-

मायोपहितचैतन्यं साभासं सख्वंहितम् ।

सर्वज्ञत्वादिगुणकं सृष्टिस्थित्यन्तकारणम् ।

अव्याकृतं तत् अव्यक्तं ईश इत्यपि गीयते ॥ ३११ ॥

மாயோபஹிதசைதன்யம் ஸாபாஸம் ஸத்வப்ரஹ்மிதம் ।
ஸர்வஞ்ஞத்வாதிகுணகம் ஸ்ரஷ்டிஸ்தித்யந்த காரணம் ।
அவ்யாக்ருதம் ததவ்யக்தம்^ஸ இத்யபி கீயதே ॥

சாபாஸம்-பிரதிபிம்பத்துடன் கூடியது, **சர்வஹிதம்**-ஸத்வகுணம் விருத்தியடைந்ததும், **சர்வஜ்ஞத்வாதிகுணகம்**-எல்லாவற்றையும் அறியும் தன்மை முதலான குணங்களுள்ளதும், **சுஹிஸ்தித்யந்தகாரணம்**-ஸிருஷ்டி, ஸ்திதி, முடிவு இவைகளுக்குக் காரணமானதுமான, **தத்**-அந்த, **மாயோபஹிதசைதன்யம்**-மாயையை உபாதியாகக்கொண்ட சைதன்யம், **அவ்யாக்ருதம்**-அவ்யாக்ருதமென்றும், **அவ்யக்தம்**-அவ்யக்தமென்றும், **இச** **இத்யபி**-ஈசன் என்றும், **गीयते**-சொல்லப்படுகிறது.

மாயையை உபாதியாகக்கொண்ட, பிரஹ்ம சைதன்யம் மாயையில் ஏற்படும் பிரதிபிம்பத்துடன் சைவகுணம் அதிகமாயிருந்து ஸர்வக்ஞத்தன்மை ஸர்வ சக்திகளுடன் கூடியிருக்கும் தன்மை முதலான குணங்களோடு கூடினதாய் ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கும் ஸ்திதிக்கும் முடிவிற்கும் காரணமாகும். அது அவ்யாகிருதம் (தனித்தனி பெயரும் ரூபமும் இல்லாதது), என்றும் அவ்யக்தம் (தெளிவாய் ஏற்படாதது) என்றும், ஈசுவரன் (ஆளுபவர்) என்றும் சொல்லப்படுகிறது. (311)

सर्वशक्तिगुणोपेतः सर्वज्ञानावभासकः ।

स्वतन्त्रः सत्यसंकल्पः सत्यकामः स ईश्वरः ॥ ३१२ ॥

ஸ்ர்வசக்திகுணோபேத: ஸர்வஞானாவபாஸக: ।

ஸ்வதந்த்ர: ஸத்யஸங்கல்ப: ஸத்யகாம: ஸ ஈசுவர: ॥

ச:-அந்த, **ஈசுவர:**-ஈசுவரன், **சர்வசக்திகுணோபேத:**-எல்லா சக்திகளோடும் குணங்களோடும் கூடியவர், **சர்வஞானாவபாஸக:**-எல்லா ஞானங்களையும் பிரகாசப்படுத்துகிறவர். **स्वतन्त्र:**-பிறருக்குக் கட்டுப்பாடற்றவர், **सत्यसंकल्प:**-ஸத்யமான ஸங்கல்பத்தை உடையவர், **सत्यकाम:**-வீணாகாத காமனைகளை உடையவர்.

அந்த ஈசுவரர் எல்லா சக்திகளோடும் குணங்களோடும் கூடினவர், எல்லா ஞானத்தையும் பிரகாசப்படுத்துகிறவர், ஸ்வதந்திரர், அவருடைய ஸங்கல்பம் ஸத்யமானது அதன்படியே காரியம் நடைபெறும். அவருடைய காமம் வீண்போகாது. கட்டாயம் நிறைவேறும்.

ஒரு சிறிய தீபத்தின் பின் புறத்தில் பளிச்சென்ற ஒருவித கண்ணாடியையோ தகரத்தையோ வைத்து விட்டால், அதில் தீபத்தின் வெளிச்சம் பிரதிபலித்து அதிகமான பிரகாசத்தை உண்டாக்கும். கண்ணாடிக் கோ, தகரத்திற்கோ தனித்த முறையில் வெளிச்சம் கொடுக்க யோக்கியதையே கிடையாது. அப்படியிருந்தும் வெளிச்சத்தின் ஸம்பந்தில் இருந்தால் அவ்வெளிச்சத்தையே அதிகப்படுத்திக்காட்ட யோக்கியதையுள்ளதாயிருக்கிறது. அதுபோல, மாயை என்பது கான் ஜகதாயிருந்த போதிலும் பிரஹ்ம சைதன்யத்தின் ஸம்பந்தத்தினால் அளந்தமான குணங்களைத் தோன்றும்படிச் செய்யசக்திவாய்ந்தது

அதின் சேர்க்கையினால் தான் ஸர்வக்ருத்தன்மை, ஸர்வசக்தத் தன்மை முதலிய குணங்கள் ஏற்பட்டு ஜகத்தின் உத்பத்தி ஸ்திதி லயங்கள் நடக்கின்றன. பின்னுள்ள கண்ணடியோ, தகரமோ எப்படி தீபத்தின் ஸ்வரூபத்தில் சேராமல் இருந்து கொண்டு பக்கத்தில் இருந்து தீப்பிரகாசத்தை அதிகப்படுத்துகிறதோ ஆப்படியே மாயைபிரஹ்மத்தின் ஸ்வரூபத்தில் சேராமல் இருந்து கொண்டு அதை பலவிதமாக பிரகாசிக்கச் செய்கிறது. சேராம லிருந்தும் சேர்ந்திருப்பது போல் தோன்றுவதால் பிரஹ்மத் திற்கும் மாயைக்குமுள்ள ஸம்பந்தம் திக்புர (பொய்யானது) என்று முன் 304வது சொல்கையில் சொல்லப்பட்டது. (312)

तस्यैतस्य महाविष्णोः महाशक्तेः महीयसः ।

सर्वज्ञत्वेश्वरत्वादिकारणत्वात् मनीषिणः ।

कारणं वपुः इत्यम्बु-समिष्टं-विश्वहितम् ॥ ३१३ ॥

தஸ்யைதஸ்ய மஹாவிஷ்ணோ: மஹாஸக்தேர் மஹீயஸ: |
ஸர்வக்ருத்வேசுவரத்வாதிகாரணத்வான் மஹீஷிண: |
காரணம் வபுரித்யாஹு: ஸமஷ்டிம் ஸத்வப்ரும்ஹிதம் ||

மஹாவிஷ்ணு:-மஹாவிஷ்ணுவாகாரியும், **மஹாசக்தி:**-பெரிய சக்திகளுள்ள வராயும், **மஹீயஸ:**-மிகப்பெரியவராயும் உள்ள, **தஸ்ய**-அந்த, **ஐதஸ்ய**-இந்த ஈசுவரனுக்கு, **சர்வஜ்ஞத்வாதிகாரணத்வாத்**-ஸர்வஜ்ஞத்வம், ஈசுவரத்வம் முதலானவை ஏற்படக்காரணமாயிருப்பதால், **ஸத்வஹிதம்**-ஸத்வகுணம் விருத்தியடைந்த, **ஸமஷ்டிம்**-ஸமஷ்டி அக்ஞானமான மாயையை, **காரணம் வபு: இதி**-காரண சாரமென்று, **மனிஷிண:**-வித்வான்கள், **ஹி:**-சொல்கிறார்கள்.

மஹாவிஷ்ணுவாகாரிய மஹாசக்தி யுள்ளவராய் மிகப்பெரியவராயிருக்கும் அந்த ஈசுவரனுக்கு ஸர்வக்ருத்தன்மை ஈசுவரத்தன்மை முதலானதுகளை ஏற்படுத்திக்கொடுக்கக் காரணமாயிருப்பதால் ஸத்வகுணம் தூக்கி நிற்கும் ஸமஷ்டி அக்ஞானத்தைக் காரண சாரம் என்று சொல்கிறார்கள். (313)

आनन्दप्रचुरत्वेन छादकत्वेन कौशवत् ।

सैषाऽऽनन्दमयः कोश इतीशस्य निगद्यते ॥ ३१४ ॥

ஆனந்தப்ரசுரத்வேந சாதகத்வேந கோஸுவத் 1
ஸைஷா஽஽நந்தமய: கோஸ இதீஸஸ்ய நிகத்யதே ॥

ஆனந்தம் அதிகமாக இருப்பதாலும், கோசுவத் -
உரைபோல, ஶாடகத்வேந-(பரஹ்ம சைதன்யத்தை) மறைப்பதாலும்,
ஸா ஶயா-அந்த அக்ஞான ஸமஷ்டியானது, ஶ்ஷாஸ்ய-ஈ ச வ ர னு க் கு,
ஆனந்தமய: கோச இதீ-ஆனந்தமயகோசமென்று, நிகத்யதே-சொல்லப்
படுகிறது.

ஆனந்தம் அதிகமாக இருக்கிற காரணத்தினாலும், கத்தியை
உரை மறைப்பது போல் இது சுத்த சைதன்யத்தை மறைக்கிற
காரணத்தினாலும், இந்த ஸமஷ்டி அக்ஞானம் ஈசுவரருடைய
ஆனந்தமய கோசம் (ஆனந்தம் மிகுந்த உரை) எனப்படுகிறது.

सर्वोपरमहेतुत्वात् सुषुप्तिस्थानमिष्यते ।

प्राकृतः प्रलयो यत्र श्राव्यते श्रुतिमिर्मुहुः ॥ ३१५ ॥

ஸ்ரீவோபரமஹேதுத்வாத் ஸுஷுப்திஸ்தான மிஷ்யதே 1
ப்ராக்ருத: ப்ரளயோ யத்ர ஶ்ராவ்யதே ஶ்ருதிபிர்முஹு: ॥

யத்ர-எதில், ப்ரளய:-எல்லாம் ஒடுங்குவது, ப்ராக்ருத: -ப்ராக்ருதமாக,
ஶ்ருதிமி:-வேதங்களால், முஹு:-அடிக்கடி, ஶ்ராவ்யதே-கேட்கும்படி செய்யப்
படுகிறதோ (இது), ஶ்வோபரமஹேதுத்வாத் -எல்லாம் ஒடுங்குவதற்குக்
காரணமாயிருப்பதால், ஶுஷுப்திஸ்தானம்-ஸுஷுப்திஸ்தானமாக, ஶ்யதே-
கருதப்படுகிறது.

எல்லாம் ஒடுங்குவதற்குக் காரணமாயிருப்பதால், அந்த
ஸமஷ்டி அக்ஞானம் ஸுஷுப்தி ஸ்தானம் (நல்லதூக்கநிலை)
என்று கருதப்படுகிறது. இந்த ஸமஷ்டி அக்ஞானத்தில் எல்லாம்
ஒடுங்கும் நிலையைத்தான் ப்ராக்ருதப்ரளயம் என்று வேதம்
கூறுகிறது.

இவ்விதமாக ஈசுவரருக்கு உபாதியாயிருக்கும் ஸமஷ்டி
அக்ஞானத்தை சரீரம் என்று வியவஹரித்தால் காரண சரீரம்
என்றும், மறைக்கிற உரை என்று பார்த்தால் ஆனந்தமயகோசம்
என்றும், ஒடுங்கும் நிலையாக பாவித்தால் ஸுஷுப்தி அவஸ்தை
என்றும், பல்வாறுகள் சொல்லமுடிகிறது.

(அ) இதுவரை ஸம்ஷ்டி அக்ஞானத்தைப்பற்றிச் சொல்லி விட்டு இனி வியஷ்டி அக்ஞானத்தைப்பற்றி விவரிக்கிறார் :—

அஜ்நானம் வ்யஷ்டிமிபிராயாத் அனேகத்வென மித்யை ।

அஜ்நானவृत्तयो नाना तत्तद्गुणविलक्षणाः ॥ ३१६ ॥

அக்ஞானம் வ்யஷ்டியபிராயாத் அநேகத்வென பித்யதே ।
அக்ஞானவ்ருத்தயோ நானா தத்தத்குணவிலக்ஷணை ॥

அஜ்நானவृत्तयः—அக்ஞானத்தின் விருத்திகள், तत्तद्गुणविलक्षणाः—அதன்தன் குணங்களால் மாறுபட்ட தன்மைகளுள்ளவைகளாக, नाना—பல்வாக்க இருக்கின்றன. (ஆல்கையால்), अज्ञानं—அக்ஞானமானது, व्यष्ट्यभिप्रायात्—தனித்தனி என்ற அபிப்பிராயத்தில், अनेकत्वेन—பல்வாக, मिथये—வேற்றுமையடைகிறது.

அக்ஞானத்தில் அந்தந்த குணங்களை யொட்டி விலக்ஷணமான அநேகம் விருத்திகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் சேர்த்துப் பொதுவாகப்பார்த்தால் அக்ஞானம் என்பது ஒன்றாக இருந்த போதிலும் தனித்தனியாகப்பார்க்கும் பொழுது அக்ஞானமே அநேகமாக ஆகிறது (316)

वनस्य व्यष्ट्यभिप्रायात् भूरुहा इत्यनेकता ।

यथा तथैवाज्ञानस्य व्यष्टितः सादनेकता ॥ ३१७ ॥

வனஸ்ய வ்யஷ்ட்யபிராயாத் பூருஹா இத்யநேகதா ।
யதா ததைவாக்ஞானஸ்ய வ்யஷ்டித: ஸ்யாதநேகதா ॥

वनस्य—காட்டிற்கு, व्यष्ट्यभिप्रायात्—தனித்தனி என்ற அபிப்பிராயத்தினால், भूरुहाः इति—மரங்கள் என்று, अनेकता—பல்வாக இருக்கும் தன்மை, यथा—எப்படியோ, तथैव—அப்படியே, व्यष्टितः—தனித்தனித் தன்மைமையால், अज्ञानस्य—அக்ஞானத்திற்கு, अनेकता—அநேகமாயிருக்கும் தன்மை स्यात्—ஏற்படும்.

அநேகம் மரங்கள் ஓரிடத்தில் சேர்ந்து இருப்பதைக்காடு என்கிறோம். காடு என்பது ஒன்றாக இருந்த போதிலும் அதிலுள்ள மரங்களைத் தனித்தனியாகப்பார்க்கும் பொழுது

அநேகமாகத்தெரிகிறது. இதுபோலவேதான் அக்ஞானமும் அநேகமாக ஆகிறது. (317)

व्यष्टिर्मलिनसच्चैषा रजसा तमसा युता ।

ततो निकृष्टा भवति योपाधिः प्रत्यगात्मनः ॥ ३१८ ॥

வ்யஷ்டிர் மலினஸத்வைஷா ரஜஸா தமஸா யுதா 1
ததோ நிக்ருஷ்டா பவதி யோபாதி: ப்ரத்யகாத்மந: 11

ரஜஸா-ரஜோகுணத்தோடும், தமஸா-தமோகுணத்தோடும், யுதா-
கூடிய, ஷா-இந்த, வ்யஸ்டி:-வியஷ்டி அக்ஞானமானது, மலினஸத்வா-
மலினமான ஸத்வகுணமுள்ளது, தத:-ஆகையால், நிக்ருஷ்டா-தாழ்ந்ததாக
भवति-ஆகிறது, யா-எந்த இது, प्रत्यगात्मनः-ஜீவாத்மாவுக்கு, उपाधि:-
உபாதியோ.

பரமாத்மாவுக்கு உபாதியாக உள்ள ஸமஷ்டி அக்ஞானத்தில்
ஸத்வகுணம் மேலோங்கியும் ரஜஸ்தமோகுணங்கள் இதற்கு உள்
அடங்கியிருப்பதால் அது சிறந்ததாகக்கூறப்பட்டது. வியஷ்டி
அக்ஞானத்திலோ வெளில் ரஜஸ்தமோகுணங்கள் மேலீட்டும்
இவைகளால் ஸத்வகுணம் மறைக்கப்பட்டும் இருப்பதால் இது
நிக்ருஷ்டமானது இந்த வியஷ்டி அக்ஞானம் தான் பிரத்யகாத்
மாவுக்கு உபாதி (318)

பிரத்யகாத்மாவென்பது எது என்று மேல் இரண்டு
கலோகங்களில் எடுத்துச் சொல்கிறார் :-

चैतन्यं व्यष्टयवच्छिन्नं प्रत्यगात्मेति गीयते ।

सामासं व्यष्ट्युपहितं सत्तादात्म्येन तद्गुणैः ॥ ३१९ ॥

अभिभूतः स एवात्मा जीव इत्यभिधीयते ।

किंचिज्ज्ञत्वानीश्वरत्वसंसारित्वादिधर्मवान् ॥ ३२० ॥

சைதன்யம் வ்யஷ்ட்யவச்சிந்நம் ப்ரத்யகாத்மேதி கீயதே 1
ஸாபாஸம் வ்யஷ்ட்யுபஹிதம் ஸத் தாதாத்மயேந
தத்குணை: 11

அபிபூத: ஸ ஏவாத்மா ஜீவ இத்யபிதீயதே 1

கிஞ்சிஜ்ஞத்வானீச்வரத்வஸம்ஸாரித்வாதி தர்மவான் 11

வ்யஷ்டி-வியஷ்டி அக்ஞானத்துடன் கூடியது, வ்யஷ்டி-
 ஹித்-சத்-வியஷ்டி அக்ஞானத்தை உபாதியாகக்கொண்டு, சாமாஸ-
 ப்ரதிபிம்பத்துடன் கூடியதுமான, சைதன்ய-சைதன்யமானது, ப்ரத்யகாத்மா என்று, சீதன்ய-சொல்லப்படுகிறது, சாதாஸ்யை-
 அந்த அக்ஞான ஸ்வரூபமாகவே இருப்பதால், ததுஷ்டி-அதன் குணங்
 களால், அபிமூத்-மறைக்கப்பட்டு, கிஞ்சிஜ்வ-அல்ப அறிவு,
 அநிஷ்வர-நசுவரரூபியில்லாதிருக்கும் தன்மை, சன்சாரி-ஸம்ஸாரி
 யாயிருக்கும் தன்மை முதலான, தம்வான்-தர்மங்களுடன் கூடிய, ச
 புவ-ஆத்மா-அந்த ஆத்மாவே, சீவ இதி-ஜீவன் என்று, அபிதீயை-
 சொல்லப்படுகிறது.

வியஷ்டி அக்ஞானத்துடன் கூடிய சைதன்யம் அதாவது
 வியஷ்டி அக்ஞானத்தை உபாதியாகக்கொண்டு அதில் ஏற்படும்
 ப்ரதிபிம்பத்துடன் கூடிய சைதன்யம் ப்ரத்யகாத்மா என்று
 சொல்லப்படுகிறது. உபாதியான அக்ஞான ஸ்வரூபத்துடன்
 ஒன்றாகக்கலந்து அதன்குணங்களால் மறைக்கப்பட்டு கிஞ்சிஜ்
 ளுவம் (அல்பஞானமுள்ள தன்மை) அநீசுவரவம் (ஸ்வதந்திர
 மற்றதன்மை) ஸம்ஸாரிவம் (பிறவிமரணங்களுடன் கூடி
 யிருக்கும் தன்மை) முதலான தர்மங்களுடன் கூடிய அந்த
 ஆத்மாவே ஜீவன் என்று சொல்லப்படுகிறது. (319-320)

अस्य व्यष्टिः अहंकारकारणत्वेन कारणम् ।

वपुः तत्राभिमान्यात्मा प्राज्ञ इत्युच्यते बुधैः ॥ ३२१ ॥

அஸ்ய வ்யஷ்டிரஹங்காரகாரணத்தீவந காரணம் ।
 வபுஸ் தத்ராபிமான்யாத்மா ப்ராஜ்ஞ இதுயுச்யதே புதை ॥

अस्य-இந்த ஜீவாத்மாவுக்கு, அஹ்कारகாரணத்வென-அஹங்காரத்திற்கு
 காரணமாக இருப்பதால், व्यष्टिः-வியஷ்டி அக்ஞானம், कारणं वपुः-
 காரண சாரமாகும், तत्र-அந்தக்காரண சாரத்தில், अभिमानि-அபிமானம்
 கொண்ட, आत्मा-ஆத்மா, प्राज्ञ इति-பிராக்ஞன் என்று, बुधैः-வித்வான்
 களால், उच्यते-சொல்லப்படுகிறான்.

இந்த ஆத்மாவிற்கு அஹங்காரம் அதாவது நான் என்கிற
 எண்ணம் உண்டாவதற்குக் காரணம் வியஷ்டி அக்ஞானம்தான்

ஆகையால் இது ஆத்மாவிற்குக் காரண சரீரம் ஆகும். அந்த சரீரத்தை அபிமானிக்கும் ஆத்மா பிராக்ஞன் என்று சொல்லப்படுகிறது. (321)

प्राज्ञत्वं अस्यैकाज्ञानभासकत्वेन संमतम् ।

व्यष्टेर्निकृष्टत्वेनास्य नानैकाज्ञानभासकम् ॥ ३२२ ॥

ப்ராஜ்ஞத்வமஸ்யைகாஜ்ஞாநபாஸகத்வேந ஸம்மதம் ।
வ்யஷ்டேர் நிக்ருஷ்டத்வேநாஸ்ய நானேகாஜ்ஞான்
பாஸகம் ॥

एकाज्ञान भासकत्वेन—ஒரு அக்ஞானத்தை விளக்குவதால், अस्य—இவனுக்கு, प्राज्ञत्वं—பிராக்ஞத்தன்மை, संमतं—ஒப்புக்கொள்ளப்பட்டது. व्यष्टि—இவனுடைய, व्यष्टेः—வியஷ்டியானது, निकृष्टत्वेन—தழுவந்ததாயிருப்பதால், न अनेकाज्ञानभासकम्—அநேகம் அக்ஞானங்களை விளக்குவது இல்லை.

ஸாரதாரணமாக நல்ல அறிவுள்ளவனைத்தான் பிராக்ஞன் என்று சொல்லுவது நியாயமாகும். அஹங்கார காரணமான் வியஷ்டி அக்ஞானமாகிற காரண சரீரத்தை அபிமானிக்கிற ஜீவனை எப்படி பிராக்ஞன் என்று சொல்லலாம் என்று ஸந்தேகிக்கலாம். இவன் அக்ஞானத்தையே விளங்கும்படிச் செய்வதால் இவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டதென்றும், ஆனால் ஜீவனுடைய உபாதி தாழ்ந்ததானபடியால் இவனை ஒரு அக்ஞானத்தைத் தான் விளங்கவைக்க முடியும். ஈசுவரனைப்போல எல்லா அக்ஞானங்களையும் விளங்கவைக்கும் சக்தி இவனுக்கு இல்லையென்றும் ஆசார்யர் தெளிவுபடுத்துகிறார். (322)

स्वरूपाच्छादकत्वेनाप्यानन्दप्रचुरत्वतः ।

कारणं वपुरानन्दमयः कोश इतीर्यते ॥ ३२३ ॥

ஸ்வரூபாச்சாதகத்வேநாப்யானந்தப்ரசுரத்வத: ।
காரணம் வபுராநந்தமய: கோஸ இதீர்யதே ॥

स्वरूपाच्छादकत्वेन—சைதன்யஸ்வரூபத்தை மறைப்பதாலும், आनन्दप्रचुरत्वतः अपि—ஆனந்தம் அதிகமாயிருப்பதாலும், कारणं वपुरानन्दमयः कोश इतीर्यते—காரண சரீரம், आनन्दमयः कोश इति—ஆனந்தமயகோசம் என்று, ईर्यते—சொல்லப்படுகிறது.

இந்தக் காரண சரீரமான வியஷ்டி அக்ஞானமானது கோசம் அதாவது உரை சத்தியை மறைப்பதுபோல் ஸ்வரூபத்தை மறைப்பதாலும் ஆனந்தம் அதிகமாயிருப்பதிலும் ஆனந்தமய கோசம் என்று சொல்லப்படுகிறது. (323)

अथावस्था सुषुप्तिः स्यात् यत्रानन्दः प्रकृत्यते ।

एषोऽहं सुखमस्वाप्सं न तु किञ्चिदवेदिषम् ।

इत्यानन्दसमुत्कर्षः प्रबुद्धेषु प्रदृश्यते ॥ ३२४ ॥

அஸ்யாவஸ்தாஸுஷுப்தி: ஸ்யாத் யத்ராநந்த:

||: ३२३ || ப்ரக்ருஷ்யதே ।

ஏஷோஹம்ஸுகமஸ்வாப்ஸம் நது கிஞ்சிதவேதிஷம் ।

இத்யாநந்தஸமுத்கர்ஷ: ப்ரபுத்தேஷு ப்ரக்ருச்யதே ॥

अथ-இவனுடைய, अवस्था-அவஸ்தையானது, सुषुप्तिः स्यात् - ஸுஷுப்தியாகும், यत्र-எதில், आनन्दः-ஆனந்தமானது, प्रकृत्यते- சிறப்பாக இருக்கிறதோ, एषः अहं-இந்த நான், सुखं-ஸுகமாக, स्वप्सम्-தூங்கினேன், न तु किञ्चिदवेदिषम् -ஒன்றையும் அறிந்து கொள்ளவில்லை, इति-என்று, प्रबुद्धेषु-(தூக்கத்திலிருந்து) விழித்துக் கொண்டவர்களிடம், आनन्दसमुत्कर्षः-ஆனந்தத்தின் சிறப்பு, प्रदृश्यते- காணப்படுகிறதோ.

“நான் ஸுகமாகத் தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியாது” என்று தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவன் சொல்கிறான். இரவில் நன்றாகத் தூங்கும்பொழுது தான் அனுபவித்த ஆனந்தத்தை நினைவுபடுத்திக்கொண்டு காலைில் இவ்வாறு கூறுவதால் ஸுஷுப்தி அவஸ்தையில் ஆனந்தம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது ஆகையால் ஆனந்தமய கோசமென்றும் காரண சரீரத்தில் அபிமானியான ப்ராஜ்ஞனுக்கு ஸுஷுப்தி ஸ்தானமாகும். (324)

(ஆ) இவ்விதமாக ஸமஷ்டி அக்ஞானத்தை உபாதியாக உடைய ஈசுவரனுக்கு அதுவே காரண சரீரம், ஆனந்தமயகோசம், ஸுஷுப்தி நிலை என்றும், வியஷ்டி அக்ஞானத்தை உபாதியாக உடைய ப்ராஜ்ஞனுக்கு அதுவே காரண சரீரம், ஆனந்தமய கோசம், ஸுஷுப்தி நிலை என்றும் வர்ணித்திருக்கிறபடியால்,

முன்னாலேயே மைஷ்டிக்கும் வியஷ்டிக்கும் ஸ்வரூபத்தில் பேத மில்லையென்று காட்டிய நியாயப்படி, பிராக்குளும் ஈசுவரனும் ஸ்வரூபத்தில் வேறுபட்டவர்களில்லை என்பதை தலக்குகிறார் :-

समष्टेरपि च व्यष्टेः उभयोर्वनवृक्षवत् ।

अभेद एव नो भेदो जात्यैकत्वेन वस्तुतः ॥ ३२५ ॥

अभेद एव ज्ञातव्यः तथेशप्राज्ञयोरपि ॥ ३२६ ॥

ஸமஷ்டேரபி ச வ்யஷ்டேரூபயோர் வநவ்ருக்ஷவத் 1
அபேத ஏவ நோ பேதோ ஜாத்யேகத்வேந வஸ்துத: ॥
அபேத ஏவ ஞாதவ்யஸ்ததேஸ ப்ராஜ்ஞயோரபி ॥

வஸ்துத:-உண்மையில், ஜாத்யேகத்வேன-ஜாதி ஒன்றுயிருப்பதால், சமஷ்டேரபி-ஸமஷ்டிக்கும், வ்யஷ்டே: ச-வியஷ்டிக்கும், உமயோ:-இரண்டிற்கும், வநவ்ருக்ஷவத் -காட்டிற்கும் மாத்திற்கும்போல், அபேத ஏவ-அபேதம் தான், நோ மெத:-வேற்றுமை இல்லை तथा-அவ்வாறே, ஈசுபிராஜ்ஞயோரபி-ஈசுவரனுக்கும் ப்ராக்குளுக்கும், அபேத ஏவ-அபேதம்தான், ஜாதவ்ய:- அறியத்தக்கது.

தனியான மரம், அநேகம் மரங்கள் சேர்ந்துள்ள காடு இரண்டிலும் மரம் என்ற ஒரே ஜாதியிருப்பதால் இரண்டிற்கும் வேற்றுமை கிடையாது இதுபோலவே மைஷ்டி, வியஷ்டி இரண்டும் அக்ஞானம் என்ற ஒரே ஜாதியைச் சேர்ந்ததால் இரண்டும் ஒன்றுதான், பேதம் கிடையாது. உபாதியான மைஷ்டி அக்ஞானத்திற்கும் வியஷ்டி அக்ஞானத்திற்கும் பேதமில்லாததால் இவைகளை உபாதியாகக்கொண்ட ஈசுவரனுக்கும் ப்ராக்குளுக்கும் பேதம் கிடையாது. அபேதம்தான். (325-326)

सत्युपाध्योरभिन्नत्वे क्व भेदस्तद्विशिष्टयोः ।

एकीभावे तरङ्गाव्योः को भेदः प्रतिबिम्बयोः ॥ ३२७ ॥

ஸத்யுபாத்யோரபிந்நத்வே க்வ பேதஸ்தத்வஸிஷ்டயோ: 1.
ஏகீபாவே தரங்காப்த்யோ: கோ பேத: ப்ரதிபிம்பயோ: ॥

உபாத்யோ:-இரு உபாதிகளுக்கும், அபிந்நத்வே சதி-வேற்றுமையில்லா திருக்கும்பொழுது, தத்சிஷ்டயோ:-அவைகளுடன் கூடியவைகளுக்கு

க சேட:--வேற்றுமை ஏது? **தரங்ளாயோ:**--அஃயும் ஸமுத்திரமும், **எகீ-
மாவு-**ஒன்றாயிருக்கும்போது, **மதிவி஡்யோ:**-(அவைகளிலுள்ள) ப்ரதி
பிம்பங்களுக்கு, **கோ சேட:**--என்ன வேற்றுமை?

உபாதிகள் இரண்டும் வேறுபடாமலிருக்கையில், அவை
களுடன் சேர்ந்திருப்பவைகளுக்குள் வேற்றுமை எங்கிருந்துவரும்?
அஃயும் ஸமுத்திரமும் ஒன்றாயிருக்கும்போது அவைகளில்
ஏற்படும் (ஸூர்ய) பிரதபிம்பங்களுக்குள் என்ன வேற்றுமை
யிருக்கும்? (327)

அஜ்னானதவக்ஷிநா஡ாஸயோர஡யோரபி ।

அதாரம் ஶுடதீதந்யம் யத் தத் தூர்யமிதீர்யதே ॥ 328 ॥

அக்ஞான ததவச்சிந்நாபாஸயோரூபயோரபி ।

ஆதாரம் ஶுத்தசைதந்யம் யத் தத் தூர்யமிதீர்யதே ॥

அஜ்னானதவக்ஷிநா஡ாஸயோ: **அ஡யோரபி**--ஸமஷ்டியாயும் வியஷ்டி-
யாயுமுள்ள அக்ஞானம் அதில் உள்ள பிரதிபிம்பம் இவ்விரண்டுகளுக்கும்
அதாரம்--ஆச்யமாக இருக்குர், **யத்**--எந்த, **ஶுடதீதந்யம்**--சத்தசைதந்ய
முண்டோ, **யத்**--அது, **தூர்யம்**--(நான்காவது), **இதி**--என்று, **இதீர்யதே**--
சொல்லப்படுகிறது.

ஸமஷ்டியாயும் வியஷ்டியாயுமுள்ள அக்ஞானம், அதனால்
வரையறுக்கப்பட்டிருக்கும் பிரதிபிம்பம் (ஈசுவரன், பிராக்குள்
இரண்டுவிதமும்) ஆகிய இரண்டிற்கும் ஆதாரமாய், அடிப்படையாய்
இருக்கும் சத்தமான சைதந்யம் தூர்யம் நான்காவது என்று
சொல்லப்படுகிறது. காரணம் ஒன்று, அதின் கார்யங்களாகிய
ஸூக்ஷ்மம் ஸ்தூலம் என்கிற இரண்டு, ஆசமுன்றுக்கும் அடிப்-
படையாய் இருப்பதால் சத்த சைதந்யம் நான்காவது என்று
கருதப்படுகிறது. (328)

ஏததேவாவிவிக்஡ம் ஶத் ஡பா஡ிப்யாம் ச தத்குணை: ।

ம஡வாக்யஸ்ய வா஡்யார்தி விவிக்஡ம் லக்ஷ்ய ஶ்யதே ॥ 329 ॥

ஏததேவாவிவிக்க்தம் ஶதுபாதிப்யாம் ச தத்குணை: ।

மஹாவாக்யஸய வாச்சயார்த்தோ விவிக்க்தம் லக்ஷ்ய

இஷ்யதே ॥

उपाधिभ्यां-இரண்டு உபாதிகளோடும், तदुपः च-அவைகளின் குணங்களோடும், अविविक्तं सत्-பிரிக்கப்படாமல் சேர்ந்திருக்கும், एतत् एव-இந்த சைதன்யமே, महावाक्यस्य-மஹாவாக்கியத்திற்கு, वाच्यार्थः-பதங்களால் நேரில் சொல்லப்படும் பொருள், विविक्तं-பிரிக்கப்பட்டது, लक्ष्यः-லக்ஷணையால் குறிக்கப்படும் பொருளாக, इत्यै-கருதப்படுகிறது.

நான்காவதான இந்த சுத்த சைதன்யமே இரண்டுவித உபாதி களிலிருந்தும், அவைகளின் குணங்களிலிருந்தும் வேறுபடாம லிருக்கும்போது, மஹாவாக்கியத்தின் பதங்களால் நேரில் சொல்லப்படும் பொருள் ஆகும். அதையே அவைகளிலிருந்து பிரித்து தனித்திருந்தால் லக்ஷணையால் குறிக்கப்படும் பொருள்.

“நீ அது” त्वमसि “நான் பிரஹ்மம்” अहं ब्रह्मास्मि என்று உள்ள மஹாவாக்கியங்களில் “நீ, நான்” என்கிற வார்த்தை களினால் நேரில் சொல்லப்படும் பொருள் வியஷ்டி அக்ஞானமாகிற உபாதியுடன் சேர்ந்த ஜீவனாகும். அதே பதங்களினால் லக்ஷணையால் குறிக்கப்படும் பொருள் அவ்வுபாதியற்று தனித்திருக்கும் சைதன்யமாகும். அப்படியே, “அது, பிரஹ்மம்” என்ற பதங் களால் நேரில் சொல்லப்படும் பொருள் ஸம்ஷ்டி அக்ஞானமாகிற உபாதியுடன் சேர்ந்த ஈசுவரனாகும். அதே பதங்களால் லக்ஷணையால் குறிக்கப்படும் பொருள் அவ்வுபாதியற்று தனித்திருக்கும் “நான்காவதான” சைதன்யமாகும். இவ்விஷயத்தை பின்னால் ஸ்ரீமத் ஆசார்யாரே மிகவும் தெளிவாயும் விஸ்தாரமாயும் சொல்லப்போகிறார்.

(329)

(அ) இவ்வாறு ஆனந்தமய கோசத்தை வர்ணித்துவிட்டு லிக்குானமய கோசத்தை விளக்குவதற்காக, ஸம்ஷ்டி அக்ஞான மாகிய மாயையை அவலம்பித்துக்கொண்டு ஈசுவரன் பிரபஞ்சத்தை விருஷ்டி செய்யும் பிரகாரத்தை விளிவாகக் கூறு கிறார்:—

अनन्तशक्तिसंपन्नो मायोपाधिक ईश्वरः ।

ईशामात्रेण सृजति विश्वमेतच्चराचरम् ॥ ३३० ॥

அநந்த ஸக்தி சம்பன்னோ மாயோபாதிஈசுவர: 1

ஈசாமாத்ரேண ஸ்ரூஜதி விசுவமேதத் சராசரம் ॥

अनन्तशक्तिर्षणः-எல்லையற்ற சக்திகளோடுகூடிய, **मायोपाधिकः**-மாயையை உபாதியாகக்கொண்ட, **ईश्वरः**-ஈசுவரன், **ईक्षामात्रेण**-ஸங்கல்பத்தினாலேயே, **चराचरं**-ஜங்கமமும் ஸ்தாவரமாயுமுள்ள, **एतत् विश्वं**-இந்த பிரபஞ்சத்தை, **सृजति**-ஸ்ருஷ்டிக்கிறார்.

ஈசுவரனுக்கு மாயை உபாதியாக உள்ளது. அதனால் அவரிடம் எல்லையற்ற சக்திகள் உள்ளன. அவர் தமது ஸங்கல்பம் ஒன்றினாலேயே ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் முழுவதையும் எ்ருஷ்டிக்கிறார் (330)

अद्वितीयस्वमात्रोऽसौ निरुपादान ईश्वरः ।

स्वयमेव कथं सर्वं सृजतीति न शङ्क्यताम् ॥ ३३१ ॥

அத்விதீயஸ்வமாத்ரோ஽ஸௌ நிருபாதான ஈசுவர: |
ஸ்வயமேவ கதம் ஸர்வம் ஸ்ருஜதீதி ந ஸங்க்யதாம் ||

अद्वितीयस्वमात्रः-இரண்டாவது பொருளில்லாமல் தான் மட்டுமே தனித்து இருப்பவராயும், **निरुपादान**-உபாதான காரணப்பொருளற்றவராயும் உள்ள, **असौ**-அந்த **ईश्वरः**-ஈசுவரன், **कथं**-எப்படி, **सर्वं**-எல்லாவற்றையும், **स्वयमेव**-தான் ஒருவராகவே, **सृजति**-எ்ருஷ்டி செய்கிறார், **इति**-என்று, **न शङ्क्यतां**-சந்தேகப்படவேண்டாம்.

இந்த ஈசுவரன் இரண்டாவது பதார்த்தமில்லாமல் தான் மாதிரி தனித்து இருப்பவர், அவருக்கு எடுத்துக் கொள்வதற்கு வேறு பதார்த்தம் கிடையாது. அப்படியிருக்க அவர் தானாகவே எல்லாவற்றையும் எப்படி ஸ்ருஷ்டி செய்ய முடியும் என்று ஸந்தேகப்படவேண்டாம். (331)

निमित्तमप्युपादानं स्वयमेव भवन् प्रभुः ।

चराचरात्मकं विश्वं सृजत्यवति लुम्पति ॥ ३३२ ॥

நிமித்தமப்யுபாதானம் ஸ்வயமேவ பவன் ப்ரபு: |
சராசராத்தமகம் விச்வம் ஸ்ருஜத்யவதி லும்பதி ||

प्रभुः-பிரபுவான ஈசுவரன், **स्वयमेव**-தானாகவே, **निमित्तं**-நிமித்த காரணமாகவும், **उपादानमपि**-உபாதான காரணமாகவும், **भवन्**-ஆய்க் கொண்டு, **चराचरात्मकं**-ஜங்கமமாயும், ஸ்தாவரமாயுமுள்ள, **विश्वं**-

பிரபஞ்சத்தை, சூஜதி-ஸ்ருஷ்டிக்கிரூர், அவதி-காப்பாற்றுகிரூர், ஸுமபதி-நாசம் செய்கிரூர்.

உலகில் ஒரு குடம் உண்டாவதற்கு சேதனான குயவன் என்ற நிமித்த காரணமும் அசேதனமான மண் என்ற உபாதான காரணமும் தேவைப்படுகிறது. உபாதானம், நிமித்தம் என்ற இரண்டு காரணங்களுமிருந்தால்தான் காரியம் உண்டாகிறது என்பதை உலகில் பார்க்கிறோம். எரிருஷ்டியின் ஆரம்பத்திலோ ஈசுவரன் ஒருவர்தான் இருக்கிறார். இரண்டாவது பொருள் ஒன்றுமேயில்லை. ஆகவே பிரபஞ்சத்திற்கு சேதனான ஈசுவரன் நிமித்த காரணமாக இருந்தபோதிலும் குடத்திற்கு மண்போல உபாதான காரணமான மூலப்பொருள் ஒன்றுமில்லாததால் ஈசுவரன் தான் ஒருவராக இருந்துகொண்டு பிரபஞ்சம் முழுவதை எப்படி எரிருஷ்டிக்கமுடியும் என்று கேள்வி. இதற்கு ஸமாதானம்.

பிரபுவான ஈசுவரன் தானே செய்கிறவனான குயவன் போல நிமித்தகாரணமாயும் செய்யப்படுகிற மண்போல உபாதான காரணமாயும் இருந்துகொண்டு அசையும் பொருள் அசையாப் பொருள் உவமான உலகத்தை உண்டுபண்ணுகிரூர். (332) காப்பாற்றுகிரூர். நாசம் செய்கிரூர்.

(அ) ஒருவரே இரண்டுவிதமாக அதாவது உபாதான காரணமாகவும் நிமித்தகாரணமாகவும் ஆகமுடியும் என்பதற்கு திருஷ்டாந்தத்தைக் காட்டுகிரூர்:—

स्वप्रधान्येन जगतो निमित्तमपि कारणम् ।

उपादानं तथोपाधिप्रधान्येन भवत्ययम् ॥ ३३३ ॥

यथा लूता निमित्तं च स्वप्रधानं तथा भवेत् ।

स्वशरीरप्रधानत्वेनोपादानं तथेश्वरः ॥ ३३४ ॥

ஸ்வப்ரதான்யேந ஜகதோ நிமித்தமபி காரணம் ।
உபாதானம் ததோபாதிப்ரதான்யேந பவத்யயம் ॥

யதா லூதா நிமித்தம் ச ஸ்வப்ரதான்யா பவேத் ।
ஸ்வஸாரீர்ப்ரதானத்வேநோபாதானம் ததேசுவரஃ ॥

யथा-எப்படி, லூதா-சிலந்திப்பூச்சியானது, स्वपधानतया-தான் பிரதானமாக இருப்பதால், निमित्त-நிமித்தகாரணமாகவும், स्वारी-प्रधानस्येन-தனது சரீரம் பிரதானமாயிருப்பதால், उपादानं च-உபாதானகாரணமாகவும், भवेत्-ஆகுமோ, तथा-அப்படி, अयं ईश्वरः-இந்த ஈசுவரன், स्वप्राधान्येन-தன்னுடைய ப்ராதான்யத்தால், जगतः-பிரபஞ்சத்திற்கு, निमित्तं कारणं-நிமித்தகாரணமாகவும், तथा-அவ்வாறே, उपाधिप्राधान्येन-உபாதிபான மாயையின் ப்ராதான்யத்தால், उपादानं अपि-உபாதான காரணமாகவும், भवति-ஆகிரூர்.

சிலந்திப்பூச்சியானது வெளியிலிருந்து ஒரு பொருளையும் எதிர்பார்க்காமல் தன் சரீரத்திலிருந்தே நூலைத் தயாரித்து கூடு கட்டுகிறது ஜீவசைதன்யமும் சரீரமும் பிரிக்க முடியாதபடி ஒன்றுசேர்ந்து ஒரே பொருளாக விளங்கும் சிலந்தியே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் ஆகிறது. ஜீவ்வில்லாவிட்டாலும், சிலந்தி உடலில்லாவிட்டாலும் கூடு உண்டாகாது. இரண்டும் சேர்ந்தே கூட்டைத் தயாரித்த போதிலும் ஜீவனுடன் சேர்ந்த சரீரம் உபாதான காரணமாகவும் சரீரத்துடன் சேர்ந்த ஜீவன் நிமித்த காரணமாகவும் ஆகிறது. இதைக்கவிற வேறு காரணத்தை எதிர்பார்ப்பதில்லை இது போலவேதான் மாயாவச்சின்ன சைதன்ய ரூபமான ஈசுவரனே பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் ஆகிரூர். “यथोर्णामिः सूजते” என்று முண்டகோப நிஷத்திலே கூறப்பட்டுள்ளது. ஈசுவர ஸ்வரூபத்திலுள்ள மாயை என்ற அம்சத்தைக்கொண்டு உபாதானகாரணமாகவும், சைதன்யம்சத்தைக்கொண்டு நிமித்தகாரணமாகவும் ஆகிரூர். இரண்டு அம்சங்களும் சேர்ந்தே ஈசுவரனாதலால் ஈசுவரனே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் ஆகிரூர் என்று கூறப்பட்டது. (333-334)

(அ) சுத்த ஸத்வ பிரதானராயிருப்பவர் ஈசுவரன் என்றும், மலின ஸத்வ பிரதானராயிருப்பவன் ஜீவன் என்றும் முன் சொல்லப்பட்டது. ஜகத்திற்கு உபாதான காரணமாயிருப்பது மாயையின் எந்த அம்சம் என்ற கேள்வி ஏற்படக்கூடியதினால், அந்த அம்சம் தமோ குணத்தை முக்கியமாகவுள்ளதென்பதைச் சொல்லி அதிலிருந்துதான் ஆகாசம் முதலான ஐந்து பூகங்களும் அவைகளின் காரியங்களும் ஏற்படுகின்றன என்பதை விவரிக்கிறார் :-

तमःप्रधानप्रकृतिविशिष्टात् परमात्मनः ।

अभूत् सकाशात् आकाशं आकाशात् वायुः उच्यते ॥ ३३५ ॥

वायोः अग्निः तथैवाग्नेः आपोऽद्भ्यः पृथिवी क्रमात् ।

தம: ப்ரதானப்ரக்ருதி விசிஷ்டாத் பரமாத்மந: |

அபூத் ஸகாஸாதாகாஸாமாகாஸாத் வாயுருச்யதே ||

வாயோரக்ரிஸ்ததைவாக்நேராபோஸ்த்ப்ய: ப்ருதிவீ

க்ரமாத் |

तमःप्रधानप्रकृतिविशिष्टात् -தமோகுணத்தை முக்யமாகக்.கொண்ட மாயையுடன்கூடிய, परमात्मनः सकाशात् -ஈசுவரனிடமிருந்து, आकाशं-ஆகாசம், अभूत् -உண்டாயிற்று, आकाशात् -ஆகாசத்திலிருந்து, वायुः-வாயு, उच्यते-உண்டானதாகச் சொல்லப்படுகிறது. वायो:-வாயுவினிருந்து, अग्निः-அக்னியும், तथैव-அப்படியே, अग्नेः-அக்னியிலிருந்து, आपः-ஜலமும், अद्भ्यः-ஜலத்திலிருந்து, पृथिवी-பிடுதிவியும், क्रमात् -வரிசையாக (உண்டாயிற்று).

தமோ குணத்தை பிரதானமாயுடைய பிரகிருதியென்ற மாயையுடன் சேர்ந்திருக்கும் பரமாத்மாவான ஈசுவரனிடமிருந்து முதலில் ஆகாசம் உண்டாயிற்று. ஆகாசத்திலிருந்து வாயுவும் வாயுவினிருந்து அக்னியும், அக்னியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பிடுத்வியும் வரிசையாக உண்டாயின.

(அ) தமோகுணப்ரதானமான மாயைதான் பிரபஞ்சத் திற்கு உபாதான காரணமென்பதை நிருபணம் செய்கிறார் :-

शक्तेः तमःप्रधानत्वं तत्कार्ये जाड्यदर्शनात् ॥ ३३६ ॥

आरभन्ते कार्यगुणान् ये कारणगुणा हि ते ।

ஸக்தேஸ்தம:ப்ரதானத்வம் தக்கார்யே ஜாட்யதர்ஸனாத் ||
ஆரபந்தே கார்யகுணன் யே காரணகுண ஹி தே |

तत्कार्ये-அதன் காரியத்தில், जाड्यदर्शनात् -ஜட்தன்மை தெரிவதால், शक्तेः-காரணமான மாயைக்கு, तमःप्रधानत्वं-தமோகுணம் முக்கியமாயிருப்பது (தெரிகிறது). ये-எவை, कारणगुणा:-காரணத்தின்

குணங்களோ, **நை-அவைகள். கார்யுணாந்** -காரியத்தின் குணங்களை **ஶாரமந்நை ஹி**-உண்டுபண்ணுமல்லவா !

காரணத்தில் எந்த குணங்கள் உள்ளனவோ அவைகளே கார்யத்திலும் ஏற்படுகின்றன என்பதை உலகில் பார்க்கிறோம். மண்ணிலுள்ள குணங்கள் குடத்தில் காணப்படுகின்றன. காரியமான பிரபஞ்சம் முழுவதிலும் ஜடத்தன்மை காணப்படுகிறது. ஆகலால் இசன் காரணமான மாயையிலும் ஜடத்தன்மை இருக்க வேண்டுமென்று தெரிகிறது, ஜடத்தன்மை என்பது தமோ குணத்தைச்சேர்ந்தது. ஆகையால் தமோகுண ப்ரதானமான மாயைதான் பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமென்று தீர்மானிக்கப்படுகிறது.

एतानि सूक्ष्मभूतानि भूतमात्रा अपि क्रमात् ॥ ३३७ ॥

ஏதானி ஸுக்ஷ்மபூதானி பூதமாத்ரா அபி க்ரமாத் ॥

एतानि-இவைகள், **सूक्ष्मभूतानि**-ஸுக்ஷ்ம பூதங்கள், **क्रमात्**-வரிசையாக, **भूतमात्रा अपि**-அந்தந்த பூதங்களின் மாத்திரைகளாகவும் ஆகின்றன.

இப்பொழுது சொன்னவைகள் ஸுக்ஷ்ம பூதங்கள் ஆகும். அவைகளே வரிசையாக அந்தந்த பூத மாத்திரைகள் அதாவது ஆகாச தன் மாத்திரை, வாயு தன் மாத்திரை, தேஜஸ் தன் மாத்திரை, ஜல தன்மாத்திரை, பிருத்வீ தன் மாத்திரை. (337)

एतेभ्यः सूक्ष्मभूतेभ्यः सूक्ष्मदेहा भवन्त्यपि ।

स्थूलान्यपि च भूतानि चान्योन्यांशविमेलनात् ॥ ३३८ ॥

ஏதேப்ய: ஸுக்ஷ்மபூதேப்ய: ஸுக்ஷ்மதேஹா பவந்த்யபி । ஸ்தூலாந்யபி ச பூதானி சான்யோந்யாம்ஸ விமேளநாத் ॥

एतेभ्यः-இந்த, **सूक्ष्मभूतेभ्यः**-ஸுக்ஷ்மபூதங்களிலிருந்து. **सूक्ष्म-देहा अपि**-ஸுக்ஷ்ம சரீரங்களும், **अन्योन्यांशविमेलनात्** -ஒவ்வொன்று களின் பாகங்கள் சேருவதால், **स्थूलान्यपि च भूतानि**-ஸ்தூல பூதங்களும், **भवन्ति**-உண்டாகின்றன,

இந்த ஸலக்ஷம் பூதங்களிலிருந்து ஸலக்ஷம் தேசங்களும் ஒன்றோடொன்று அம்சங்கள் கலப்பதினால் ஸ்தூல பூதங்களும் உண்டாகின்றன.

[கலக்கும் முறையை பஞ்சீகரணம் என்பார்கள். ஆகாச தன் மாத்திரையில் பாதியும், வாயு தன்மாத்திரையில் அரைக்காலும், தேஜஸ் தன்மாத்திரையில் அரைக்காலும், ஜல தன் மாத்திரையில் அரைக்காலும், பிருத்வீ தன் மாத்திரையில் அரைக்காலும் சேர்த்தால் ஒரு முழு ஆகாச-ஸ்தூல பூதம் ஆகும். அப்படியே மற்ற பூதங்களிலும் பிரதானத்தில் பாதி, மற்ற நான்கில் அரைக்கால் அரைக்கால் என்று சேர்த்தால் அந்தந்த ஸ்தூல பூதங்கள் ஏற்படும் ஆக ஒவ்வொரு ஸ்தூல பூதத்திலும் எல்லா ஐந்து பூதங்களின் அம்சங்களும் சேருவதினால், இவ்விதம் சேர்ப்பதை பஞ்சீகரணம் (ஐந்தாகச் செய்வது) என்று சொல்வார்கள். பஞ்சீகரணம் செய்யப்படாத பூத தன் மாத்திரைகள், அதாவது ஸலக்ஷம் பூதங்களிலிருந்து ஸலக்ஷம் சரீரங்கள் ஏற்படுகின்றன. அப்படியே பஞ்சீகரணம் செய்யப் பட்ட ஸ்தூல பூதங்களிலிருந்து ஸ்தூலமாயுள்ள சரீரம் முதலியவை ஏற்படுகின்றன. பின்னால் 397 முதல் 400 கலோகங்களைப் பார்க்கவும். (338)

(அ) முதலில் பஞ்சீகரணம் செய்யப்படாத ஸலக்ஷமான பூதங்களிலிருந்து ஏற்படும் ஸலக்ஷம் சரீரத்தின் தன்மையையும் அதனுள்ளடங்கியிருக்கும் அம்சங்களையும் விவரிக்கிறார் :-

अपञ्चीकृतभूतेभ्यो जातं सप्तदशाङ्गकम् ।

संसारकारणं लिङ्गं आत्मनो मीगसाधनम् ॥ ३३९ ॥

அபஞ்சீக்ருதபூதேப்யோ ஜாதம் ஸப்ததஸாங்ககம் ।
ஸம்ஸாரகாரணம் லிங்கம் ஆத்மனோ போகஸாதனம் ॥

சப்ததஸாங்க-பதினேழு அவயவங்களை உடையதும், சர்ஸாரகாரண-பிறணி மரணரூபமான ஸம்ஸாரத்திற்குக் காரணமானதும், ஆத்மன:-ஆத்மாவிற்கு, மீகஸாதனம்-ஸுகதுக்காறுபவத்திற்கு ஸாதனமாகவும் உள்ள, லிங்கம்-லிங்கசரீரம், அபஞ்சீகரணம்-பஞ்சீகரணம் செய்யப்படாத ஸலக்ஷம் பூதங்களிலிருந்து, ஜாதம்-உண்டானது.

பஞ்சீகரணம் செய்யப்படாத ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களி லிருந்து உண்டானது விங்க சரீரமென்பப்டும். இதுவே ஸூக்ஷ்ம சரீரம். இதில் 17 அவயவங்கள் உள்ளன. இதுதான் பிறவி மரண ரூபமான ஸம்ஸாரத்திற்குக் காரணம். சரீரத்தில் வளிக்கும் ஆத்மாவிற்கு ஸூக துக்காதி போகங்கள் ஏற்படுவதற்கும் இதுவே ஸாதனம் (339)

(அ) விங்க சரீரத்திலுள்ள 17 அங்கங்களைக் கூறுகிறார்:—

श्रोत्रादिपञ्चकं चैव वागादीनां च पञ्चकम् ।

प्राणादिपञ्चकं बुद्धिमनसी लिङ्गमुच्यते ॥ ३४० ॥

ச்ரோத்ராதிபஞ்சகம் சைவ வாகாதீநாம் ச பஞ்சகம் ।
ப்ராணாதிபஞ்சகம் புத்திமநஸீ விங்கமுச்சயதே ॥

श्रोत्रादिपञ्चकं चैव-காது முதலிய ஐந்தும், வாगादीनां पञ्चकं च-வாக்கு முதலான ஐந்தும், प्राणादिपञ्चकं-பிராணன் முதலான ஐந்தும், बुद्धिमनसी-புத்தியுட மனமும் (இவை சேர்ந்தது), लिङ्गं उच्यते-விங்கசரீர மென்று சொல்லப்படுகிறது.

காது, த்வக், கண், நாக்கு, மூக்கு இவை ச்ரோத்ராதி பஞ்சகம். வாக்கு, கை, கால், பாயு, உபஸ்த்தம் இவை வாகாதி பஞ்சகம். பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன், இவை பிராணாதி பஞ்சகம். புத்தி, மனம், மூக இந்த 17ம் சேர்ந்தது விங்க சரீரமென்பப்டும். (340)

श्रोत्रत्वक् चक्षुर्जिह्वाप्राणानि पञ्च जातानि ।

आकाशादीनां सत्त्वाशेभ्यो धीन्द्रियाण्यनुक्रमतः ॥ ३४१ ॥

ச்ரோத்ரத்வக் சக்ஷுர்ஜிஹ்வாப்ராணாநி பஞ்ச ஜாதாநி ।
ஆகாஸாதீநாம் ஸத்வாம்ஸேப்யோ

தீந்திரியாண்யநுக்ரமத: ॥

आकाशादीनां-ஆகாசம் முதலியவைகளின், सत्त्वाशेभ्यः-ஸத்வாம் சங்களிலிருந்து, अनुक्रमतः-வரிசையாக, श्रोत्रत्वक् चक्षुर्जिह्वाप्राणानि-காது, த்வக்கு, கண், நாக்கு மூக்கு என்ற, पञ्च-ஐந்து, धीन्द्रियाणि-ஞானேந்திரியங்கள், जातानि-உண்டாயின.

இந்த பதினேழில் காது, தோல், கண், நாக்கு, முக்கு என்ற ஐந்தும் ஞானேந்திரியங்கள். இவை ஆகாசம் முதலியவைகளின் ஸத்வாம்சங்களிலிருந்து வரிசையாக ஏற்பட்டவைகள்.

[இங்கே சொல்லப்படும்-காது முதலியது ஸ்தூல சரீரத்தில் தெரியும் மாம்ஸ பிண்டங்கள் இல்லை. சப்தத்தை கிரஹிக்கும் சக்தி, ஸ்பர்சத்தை கிரஹிக்கும் சக்தி, ரூபத்தை கிரஹிக்கும் சக்தி, ரஸத்தை கிரஹிக்கும் சக்தி, வாஸனையை கிரஹிக்கும் சக்தி, என்றே அர்த்தம். இவைகள் அந்தந்த உணர்ச்சியை உண்டுபண்ணுவதினால் ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன. இவைகளில் ஆகாசத்தின் ஸத்வாம்சத்திலிருந்து ஏற்பட்டது காது என்கிற இந்திரியம், வாயுவின் ஸத்வாம்சத்திலிருந்து தோல் என்ற இந்திரியம், தேஜஸின் ஸத்வாம்சத்திலிருந்து கண் என்ற இந்திரியம், ஜலத்தின் ஸத்வாம்சத்திலிருந்து நாக்கு என்ற இந்திரியம், பிருத்வியின் ஸத்வாம்சத்திலிருந்து முக்கு என்ற இந்திரியம், இவ்விதமாக ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து ஸலக்ஷம் பூதங்களிலிருந்து வரிசையாய் உண்டாகின்றன. முன்னால் மாயையின் தமோகுணப் பிரதானமான அம்சத்திலிருந்து இந்த ஸலக்ஷம் பூதங்கள் உண்டானதாகச் சொன்ன போதிலும் தமோகுணம் பிரதானமே தவிர அவைகளில் ஸத்வாம்சமும் உண்டு ரஜஸ் அம்சமும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.]

(341)

आकाशादिगताः पञ्च सात्त्विकांशाः परस्परम् ।

मिलित्वैव अन्तःकरणं भवत् सर्वकारणम् ॥ ३४२ ॥

ஆகாசாதிகதா: பஞ்ச ஸாத்த்விகாம்ஸா: பரஸ்பரம் |
மிளித்வவவாந்த:கரணம்பவத் ஸர்வகாரணம் ||

आकाशादिगताः-ஆகாசம் முதலியவைகளிலுள்ள, पञ्च
सात्त्विकांशाः-ஐந்து ஸாத்த்விகாம்சங்களும், परस्परं-ஒன்றுக்கொன்று
मिलित्वैव-சேர்ந்துதான், सर्वकारणं-எல்லாவற்றிற்கும் காரணமான,
अन्तःकरणं-அந்தக்கரணமாக, भवत्-ஆனது.

ஆகாசம் முதலான ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து ஸத்வ அம்சங்களும், ஒன்றோடொன்று சேர்ந்துதான் எல்லாவற்றிற்கும் காரணமாயிருக்கிற அந்தக்கரணம் என்ற உள் கருவி ஏற்பட்டது.

(அ) ஞானேந்திரியங்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களின் ஸத்வாம்சங்களிலிருந்து உண்டான தற்குக் காரணம் கூறுகிறார் :—

प्रकाशकत्वात् एतेषां सात्त्विकांशत्वं इष्यते ।

प्रकाशकत्वं सत्वस्य स्वच्छत्वेन यतस्ततः ॥ ३४३ ॥

பிரகாஸகத்வாதேதேஷாம் ஸாத்விகாம்ஸத்வமிஷ்யதே ।
பிரகாஸகத்வம் ஸத்வஸ்ய ஸ்வச்சத்வேந யதஸ்ததஃ ॥

யத:-அந்தக்காரணத்தால், **स्वच्छत्वेन** - ஸ்வச்சமாயிருப்பதால், **सत्वस्य**-ஸத்வகுணத்திற்கு, **प्रकाशकत्वं**-பிரகாசப்படுத்தும் தன்மையுண்டோ, **ततः**-அந்தக்காரணத்தால், **एतेषां**-இவைகளுக்கு, **प्रकाशकत्वात्**-பிரகாசப்படுத்தும் தன்மை இருப்பதால், **सात्त्विकांशत्वं**-ஸாத்விகாம்சமாக இருக்கும் தன்மை, **इष्यते**-கருதப்படுகிறது.

ஸத்வ குணம் மிகத்தெளிவாயிருப்பதால் அதற்குத்தான் பிரகாசப்படுத்தும் சக்தி உண்டு. ரஜஸ் தமோகுணங்களுக்கு இந்த சக்தி கிடையாது. ஐந்து ஞானேந்திரியங்களும் அந்தக்காரணமும் சப்தாதி விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன. ஸத்வ குணத்தின் ஸ்வபாவம் இவற்றில் காணப்படுவதால் இவை பஞ்ச பூதங்களின் ஸத்வாம்சங்களிலிருந்து உண்டாயிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். (343)

तदन्तःकरणं वृत्तिभेदेन स्यात् चतुर्विधम् ।

मनो बुद्धिः अहंकारः चित्तं चेति तदुच्यते ॥ ३४४ ॥

ததந்தக்கரணம் வருத்தி பேதேந ஸ்யாத் சதுர்விதம் ।
மனோ புத்திரஹங்காரஃ சித்தம் சேதி ததுச்ச்யதே ॥

தத் அந்த, **अन्तःकरणं**-அந்தக்கரணம், **वृत्तिभेदेन**-விருத்திகளின் வேற்றுமையால், **चतुर्विध स्यात्**-நான்குவிதமாக ஆகும். **तत्**-அது, **मनः**-மனம், **बुद्धिः**-புத்தி, **अहंकारः**-அஹங்காரம் **चित्तं चेति**-சித்தம் என்றும், **उच्यते**-சொல்லப்படுகிறது.

அந்த அந்தக்கரணம் செய்கையின் வேறுபாட்டால் நான்குவிதமாக இருக்கும். அது மனம் என்றும், புத்தி என்றும், அஹங்காரம் என்றும், சித்தம் என்றும், சொல்லப்படுகிறது.

[விங்க சரீரத்தில் அடங்கியதாக 340வது சுலோகத்தில் புத்தி மனஸ் இரண்டு சொல்வியிருக்கையில் 342வது சுலோகத்தில் புத்திதாக அந்தக்கரணம் என்று ஒன்று சொல்லப்படுகிறதே என்று நினைக்கவேண்டாம், புத்தியும் மனஸும் அந்தக்கரணத்தில் அடங்கியவைதான். தவிரவும் நன்கு விசாரித்துப் பார்த்தால் அந்தக்கரணத்தில் புத்தி, மனஸ், சித்தம் அஹங்காரம் என்று நான்கு பிரிவுகள் இருக்கின்றன. அவைகளில் சித்தம் என்பதை மனஸிலும், அஹங்காரம் என்பதை புத்தியிலும், உள்எடக்கி மனஸ், புத்தி யென்று இரண்டு மாத்திரம் அந்த சுலோகத்தில் கூறப்பட்டது]

(344)

संकल्पात् मन इत्याहुः बुद्धिः अर्थस्य निश्चयात् ।

अभिमानात् अहंकारः चित्तं अर्थस्य चिन्तनात् ॥ ३४५ ॥

ஸங்கல்பாத் மந இத்யாஹு: புத்திரர்த்தஸ்ய நிச்சயாத் |
அபிமானாதஹங்கார: சித்தமர்த்தஸ்ய சிந்தநாத் ||

संकर्यात् -ஸங்கல்பம் செய்வதால், मन इति-மனமென்றும், अर्थस्य निश्चयात् விஷயத்தைத் தீர்மானிப்பதால், बुद्धिः-புத்தி என்றும், अभिमानात् -நான் என்று அபிமானம் கொள்வதால், अहंकारः-அஹங்காரமென்றும், अर्थस्य चिन्तनात् -விஷயத்தை எண்ணுவதால், चित्तं-சித்தமென்றும், आहुः-சொல்கிறார்கள்.

ஆலோசனை செய்கிற காரணத்தினால் மனஸ் என்றும், விஷயத்தை நிச்சயம் செய்கிறபடியால் புத்தி என்றும், நான் என்கிற அபிமானம் செய்வதால் அஹங்காரம் என்றும், விஷயத்தை நினைத்துப் பார்ப்பதால் சித்தம் என்றும் இவ்வாறு ஒரே அந்தக்கரணம் நான்கு வகைப்படுகிறது. (345)

(அ) அஹங்காரம் சித்தம் இவ்விரண்டும் விங்க சரீரத்தில் சேர்ந்ததுதான் என்பதை காரணத்துடன் கூறுகிறார்:—

मनसापि च बुद्धौ च चित्ताहंकारयोः क्रमात् ।

अन्तर्भावोऽत्र बोद्धव्यो लिङ्गलक्षणसिद्धये ॥ ३४६ ॥

ம நஸ்யபி ச புத்தௌ ச சித்தாஹங்காரயோ: க்ரமாத் |
அந்தர்பாவோ:த்ர போத்தவ்ய: லிங்கலக்ஷணஸித்தயே ||

அஹ-இங்கு, **लिङ्गलक्षणसिद्धये**-லிங்கசார்த்தின் லக்ஷணம் எரித்திப்பதற்காக, **मनसि अपि च**-மனதிலும், **बुद्धौ च**-புத்தியிலும், **विचाहकारयोः**-சித்தத்திற்கும் அஹங்காரத்திற்கும், **क्रयात्**-வரிசையாக், **अन्तर्भावः**-உள் அடங்கியிருப்பது, **बोद्धव्यः**-அறியத்தக்கது.

சித்தத்திற்கும் அஹங்காரத்திற்கும் லிங்க சார லக்ஷணம் எரித்திப்பதற்காக மனதில் சித்தமும், புத்தியில் அஹங்காரமும் அடங்கியுள்ளதாகத் தெரிந்துகொள்ளவேண்டும். (346)

चिन्तनं च मनोधर्मः संकल्पादिर्यथा तथा ।

अन्तर्भावो मनस्येव सम्यक् चित्तस्य सिध्यति ॥ ३४७ ॥

சிந்தனம் ச மனோதர்ம: ஸங்கல்பாதிர்யதா ததா ।
அந்தர்பாவோ மநஸ்யேவ சம்யக் சித்தஸ்ய எரித்யதி ॥

संकल्पादिः-ஸங்கல்பம் முதலானவை, **यथा**-அப்படியோ, **तथा**-அப்படியே, **चिन्तनं च**-நினைப்பதும், **मनोधर्मः**-மனதின் கார்யம் (ஆகையால்), **चित्तस्य**-சித்தத்திற்கு, **मनस्येव**-மனதில்தான், **अन्तर्भावः**-அடக்கம், **सम्यक्** நன்றாக, **सिध्यति**-எரித்திக்கிறது.

எப்படி ஆலோசனை முதலானது மனவின் தர்மமோ, அப்படியே நினைத்தப்பார்ப்பதும் மனோதர்மம் தான். ஆகையால் சித்தத்தை மனவிலேயே உள்ளடக்குவது உசிதம் தான் (347)

देहादौ अहमित्येव भावो दृढतरो धियः ।

दृश्यते अहंकृतेस्तस्मात् अन्तर्भावोऽत्र युज्यते ॥ ३४८ ॥

தேஹாதாவஹமித்யேவ பாவோ தாநடதரோ திய: ।
தருச்யதே ஸஹங்க்ருதேஸ் தஸ்மாதந்தர்பாவோ஽த்ர

யுஜ்யதே ॥

देहादौ-தேஹம் முதலியவற்றில், **अहं इति**-நான் என்ற, **दृढतरः**-மிகஉறுதியான, **भावः**-எண்ணம், **धिय एव**-புத்திக்குத்தான், **दृश्यते**-காணப்படுகிறது. **तस्मात्**-ஆகையால், **अत्र**-இங்கு புத்தியில், **अहंकृतेः**-அஹங்காரத்திற்கு, **अन्तर्भावः**-அந்தர்பாவம், **युज्यते**-பொருளுகிறது.

தேஹம் முதலானதில் நான் என்கிற உறுதியான எண்ணம் புத்திக்குத்தான் காணப்படுகிறது. ஆகையால் இந்த புத்தியில்

அஹங்காரத்தை : உள்ளடக்குவது நியாயம் தான். 339வது சலோகத்தில் கூறப்பட்ட விங்கசரீர லக்ஷணத்தில் உள்ள 17 அங்கங்களை விவரிக்கும் பொழுது 340வது சலோகத்தில் மனமும் புத்தியும் தான் சேர்க்கப்பட்டுள்ளது. சித்தமும் அஹங்காரமும் விங்கசரீரத்தில் சேர்க்கப்படவில்லை. இங்கேயோ மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் இந்நான்கும் ஒரே அந்தக்கரணத்தின் ரூபங்களாகக் கூறப்படுகிறது சித்தமும், அஹங்காரமும் விங்கசரீரத்தில் சேரவில்லையே என்ற ஸந்தேஹம் ஏற்படுகிறது. இதைப்போக்குகிறார் அந்தக்கரணத்தின் பேதங்களான மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் இந்நான்கும் விங்கசரீரத்தில் சேர்ந்தது தான். 340வது சலோகத்தில் புத்தி, அஹங்காரம் இவ்விரண்டும் புத்திபதத்தால் குறிக்கப்படுகிறது. அப்படியே மனஸ் என்ற பதத்தால் மனம் சித்தம் இரண்டும் குறிக்கப்படுகிறது. ஸங்கல்பம் போலவே சித்தம் என்ற பெயர் ஏற்படக் காரணமான ஸ்மரணமும் மனோ தர்மம். ஆகையால் சித்தமும் மனமும் ஒன்றுதான். நிச்சயத்தைப் போலவே அஹங்காரமும் புத்திதர்மம். ஆகையால் புத்தியும் அஹங்காரமும் ஒன்றுதான் மேலே கோசங்களை நிருபணம் செய்வதற்காகத்தான் மனோபுத்திகளில் சித்தாஹங்காரங்களுக்கு அந்தர்பாவம் கூறப்படுகிறது.

तस्मादेव तु बुद्धेः कर्तृत्वं तदितरस्य करणत्वम् ।

सिध्यत्यात्मन उभयं विद्यात् संसारकारणं मोहात् ॥ ३४९ ॥

தஸ்மாதேவ து புத்தே: கர்த்தருத்வம் ததிதரஸ்ய

கரணத்வம் ।

ஸித்த்யத்யாத்மந உபயம்: வித்யாத் ஸம்ஸார காரணம்

மோஹாத் ॥

तस्मादेव तु-ஆகையினால்தான், बुद्धेः-புத்திக்கு, कर्तृत्वं-கர்த்தா வாக இருக்கும் தன்மையும், तदितरस्य-அதைக்காட்டிலும் வேறான மனதிற்கு, करणत्वं-காரணமாக இருக்கும் தன்மையும், सिध्यति-எரித்திக்கிறது. मोहात् -அவிவேகத்தால், आत्मन:-ஆத்மாவுக்கு, उभयं-இரண்டும், संसारकारणं-ஸம்ஸார காரணமாக, विद्यात् -அறியத்தக்கது.

அஹங்காரம், அதாவது தேஹாதிகளை தான் என்று அபிமானிப்பது புத்தியின் தர்மமானபடியால் தான் புத்தியை கர்த்தாவாகவும், ஸங்கல்பம் முதலியவைகளைச் செய்யும் மனதை

கரணமாகவும் சொல்லுகிறார்கள். கர்த்தரவாடவும், கரணமாகவும் உள்ள புத்தி, மனம் இவ்விருண்டும் தான் அவிவேகியான ஆத்மாவுக்கு ஸம்ஸாரம் ஏற்படக் காரணமாகிறது. நான் என்கிற எண்ணமும், இது என்கிற கருவி என்கிற எண்ணமும் இருந்தால் தான் உலகத்தில் பிரவிருத்தி ஸாத்தியமாகும். பிரவிருத்தி யேற்பட்டால் தான் புண்ணியம், பாபம், ஸுகம், துக்கம் முதலியது அடங்கிய ஸம்ஸாரம் ஏற்படும். (349)

(அ) இவ்விதம் உள்கருவியான அந்தக்கரணத்தை புத்தி மனஸ் என்று இரண்டாகப் பிரித்து, புத்தியுடன் ஞானேந்திரியங்களைச் சேர்த்தால் விஞ்ஞானமய கோசமென்றும் மனஸுடன் ஞானேந்திரியங்களைச் சேர்த்தால் மனோமய கோசம் என்றும், வியவஹாரம் ஏற்படுகிறதென்பதை மேலால் சொல்கிறார்:—

विज्ञानमयकोशः स्यात् बुद्धिः ज्ञानेन्द्रियैः सह ।

विज्ञानप्रचुरत्वेनाप्याच्छादकतयाऽऽत्मनः ॥

विज्ञानमयकोशोऽयं इति विद्वद्भिरुच्यते ॥ ३५० ॥

விஜ்ஞானமயகோஸு: ஸ்யாத் புத்திர் ஞானேந்திரியை:

ஸஹ ।

விஜ்ஞானப்ரசுரத்வேநாப்யாச்சாதகதயா ஃஃத்மந: ।

விஜ்ஞானமயகோஸோஃயமிதி வித்வத்பிருச்யதே ॥

ज्ञानेन्द्रियैः सह-ஞானேந்திரியங்களுடன்சூட, बुद्धिः-புத்தியானது, विज्ञानमयकोशः स्यात्-விஞ்ஞானமயகோசமாகும், विज्ञानप्रचुरत्वेन-விஞ்ஞானம் அதிகமாக இருப்பதாலும், आत्मनः आच्छादकतयाऽपि-ஆத்மாவை மறைப்பதாலும், अयं-இது, विज्ञानमयकोश इति-விஞ்ஞானமயகோசமென்று, विद्वद्भिः-வித்வான் களால், उच्यते-சொல்லப்படுகிறது.

காது, க்வக்கு, கண், நாக்கு, முக்கு என்ற ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் சேர்ந்தது விஜ்ஞானமய கோசமாகும். இந்த ஆறுகரணங்களாலும் விஷயஞானம் ஏற்படுவதாலும் இவை ஆத்மஸ்வரூபத்தை உரைபோல் மறைப்பதாலும் இதற்கு விஞ்ஞானமய கோசமென்ற பெயர் வந்தது. (350)

अयं महान् अहंकारवृत्तिमान् कर्तृलक्षणः ।

सर्वसंसारनिर्वाढा विज्ञानमयशब्दभाक् ॥३५१॥

அயம் மஹாநஹங்காரவ்ருத்திமான் கர்த்தரு லக்ஷண : ।

ஸர்வஸம்ஸாரநிர்வோடா விஜ்ஞானமயஸ்தபாக் ॥

विज्ञानमयशब्दभाक्-விஞ்ஞானமயன் என்ற பெயரை அடைந் திருக்கிற, अयं-இது, महान्-பெரியது, अहंकारवृत्तिमान्-நான் என்று எண்ணும் விருத்தியுடன் கூடியது. कर्तृलक्षणः-செய்கிற ஸ்வபாவமுள்ளது, सर्वसंसारनिर्वाढा-எல்லா ஸம்ஸாரத்தையும் வஹிப்பது.

இந்த 'விஜ்ஞானமய' கோசம் பெரியது "அஹம்" (நான்) என்ற எண்ணம் இதற்குத் தான் ஏற்படுகிறது. இது தான் கர்த்தா அதாவது எல்லாக் காரியங்களையும் செய்கிறது. ஸுகம் துக்கம் முதலான ஸம்ஸாரத்தையே நடத்துவது இதுதான். (351)

अहं ममेत्येव सदाऽभिमानं

देहेन्द्रियादौ कुरुते गृहादौ ॥

जीवाभिमानः पुरुषोऽयमेव

कर्ता च भोक्ता च सुखी च दुःखी ॥ ३५२ ॥

அஹம் மமேத்யேவ ஸதா஽பிமாநம்

தேஹேந்த்ரியாதௌ குருதே க்ருஹாதௌ ।

ஜீவாபிமாந : புருஷோ஽யமேவ

கர்த்தா ச போக்தா ச ஸுகீ ச துக்கீ ॥

जीवाभिमानः-ஜீவன் என்ற அபிமானம் கொண்டு, कर्ता च-கர்த்தா வாகவும், भोक्ता च-போக்தாவாகவும், सुखी-ஸுகியாகவும், दुःखी च-துக்கியாகவும் உள்ள, अयमेव पुरुषः-இந்த புருஷன் தான், देहेन्द्रियादौ-தேஹம், இந்திரியம் முதலியவற்றிலும், गृहादौ-வீடு முதலியவற்றிலும், सर्वा-எப்பொழுதும், अहं ममेत्येव-நான், என்னுடையது என்றே, अभिमानं कुरुते-அபிமானத்தைச் செய்கிறான்.

இந்த விஜ்ஞானமயன் சான், தேஹம், இந்திரியம் முதலிய வற்றிலும், வெளியிலுள்ள வீடு முதலியவற்றிலும் நான் என்றும்

ஸ்ரீவீவேதாந்த எபித்தாந்த ஸாரஸங்கிரஹம்

221

என்னுடையது என்றும் அபிமானம் கொள்கிறான். தன்னை ஜீவன் என்று எண்ணுகிறவனார் இவனே. கர்மாவைச் செய்பவனும் அதன் பலனான ஸுகதுக்கங்களை அனுபவிக்கிறவனும் இவனே.

(352)

स्वासानाप्रेरित एव नित्यं

करोति कर्मोभयलक्षणं च ।

भुङ्क्ते तदुत्पन्नफलं विशिष्टं

सुखं च दुःखं च परत्र चात्र ॥ ३५३ ॥

ஸ்வவாஸநாப்ரேரித ஏவ நித்யம்

கரோதி கர்மோபயலக்ஷணம் ச ।

புங்க்தே ததுத்பந்நபலம் விசிஷ்டம்

ஸுகம் ச துக்கம் ச பரத்ர சாத்ர ॥

स्वासानाप्रेरित एव-தனது வாஸனைகளால் தூண்டப்பட்டவனாகவே (இவன்), नित्यं-எப்பொழுதும், उभयलक्षणं-இரண்டுவகை ஸ்வரூபமுள்ள, कर्म च-கர்மாவையும், करोति-செய்கிறான், तदुत्पन्न-फलं-அதிலிருந்து ஏற்பட்ட பலனான, विशिष्टं-குறிப்பிட்ட, सुखं च-ஸுகத்தையும், दुःखं च-துக்கத்தையும், अत्र-இவ்வலகிலும், परत्र च-மேலுலகிலும், भुङ्क्ते-அனுபவிக்கிறான்.

மூற்பிறவிகளில் செய்த கர்மாக்களின் மூலம் அவற்றிற்குத் தக்கபடி ஸலக்ஷமமான வாஸனைகள் இவனிடம் சேர்ந்துள்ளன. இந்த வாஸனைகளால் தூண்டப்பட்டு ஸத்வாஸனையால் கல்ல கர்மாக்களையும், அஸத்வாஸனையால் கெட்ட கர்மாக்களையும் இப்பிறவியில் செய்கிறான். இந்த கர்மாக்களின் பலனான ஸுகதுக்கங்களை இவ்வலகிலும் மேல்-லோகங்களான ஸ்வர்க்கநரகாதிகளிலும் அனுபவிக்கிறான். இத்துடன் அந்தந்த கர்மாக்களுக்குத் தக்கவாறு வாஸனைகளும் பலமடைகிறது.

(353)

नानायोनिसहस्रेषु जायमानो मुहुर्मुहुः ।

प्रियमाणो भ्रमत्येष जीवः संसारमण्डले ॥ ३५४ ॥

நானாயோநிஹஸரேஷு ஜாயமானோ முஹூர் முஹூ: ।
ம்ரியமானோ ப்ரமத்யேஷ ஜீவ: ஸம்ஸாரமண்டலே ॥

एष जीवः-இந்த ஜீவன், **मुहुमुहुः**-அடிக்கடி **नानायोनिसहस्रेषु**-பல ஆயிரக்கணக்கான பிறவிகளில், **जायमानः**-பிறக்கிறவனாகவும், **त्रियमाणः**-இறக்கிறவனாகவும், **संसारमण्डले**-ஸம்ஸார மண்டலத்தில், **अमति**-சுற்றுகிறான்.

இவ்வாறு இந்த ஜீவன் பலவித ஆயிரக்கணக்கான பிறவிகளில் அடிக்கடி பிறந்து இறந்து ஸம்ஸாரமாகிற மண்டலத்தில் சுழல்கிறான். (354)

(அ) : விஞ்ஞானமய கோசத்தை விளக்கி விட்டு மனோமய கோசத்தை வர்ணிக்கிறார் :-

मनो मनोमयः कोशो भवेत् ज्ञानेन्द्रियैः सह ।

प्राचुर्यं मनसो यत्र दृश्यतेऽसौ मनोमयः ॥ ३५५ ॥

மனோ மனோமய: கோஸோ பவேத் ஞானேந்த்ரியை: ஸஹ |

ப்ராசூர்யம் மனஸோ யத்ர த்ருச்யதே:ஸௌ மனோமய: ||

ज्ञानेन्द्रियैः सह-ஞானேந்த்ரியங்களுடன் கூட, **मनः**-மனமானது, **मनोमयकोशः भवेत्**-மனோமயகோசம் ஆகும். **यत्र**-எதில், **मनसः**-மனதிற்கு, **प्राचुर्यं**-அதிகத்தன்மை, **दृश्यते**-காணப்படுகிறதோ, **असौ**-அது, **मनोमयः**-மனோமயம்.

ஞானேந்த்ரியங்களுடன் சேர்ந்த மனம் மனோமய கோசம் ஆகும். இதில் மனோவியாபாரம் அதிகமாகக் காணப்படுவதால் இதற்கு மனோமயம் என்று பெயர். (355)

चिन्ताविषादहर्षाद्याः कामाद्याः अस्य वृत्तयः ।

मनुते मनसैवैष फलं कामयते बहिः ।

यतते कुस्ते भुङ्क्ते तन्मनः सर्वकारणम् ॥ ३५६ ॥

சிந்தாவிஷாதஹர்ஷாத்யா: காமாத்யா அஸ்ய வ்ருத்தய: மனுதே மநஸைவைஷ பலம் காமயதே பஹி: யததே குஸ்தே புங்க்தே தன்மந: ஸர்வகாரணம் |

चिन्ता-கவலை, **विषादः**-துயரம், **हर्षाद्याः**-ஸந்தோஷம் முதலியவைகளும், **कामाद्याः**-காமம் முதலியவைகளும், **अस्य**-இந்த மனோமயனுடைய

வृசய:-வியாபாரங்கள், **एष:**-இவன், **मनसैव**-மன்தாலேயே, **मनुते**-எண்ணுகிறான். **बहिः**-வெளியில், **फलं**-பலனை, **कामयते**-விரும்புகிறான். **यतते**-முயற்சிக்கிறான், **कुरुते**-செய்கிறான், **भुङ्क्ते**-அனுபவிக்கிறான், **तत्**-ஆகையால், **मनः**-மனம், **सर्वकारणं**-எல்லாவற்றிற்கும் காரணம்.

கவலை, துயரம், ஸந்தோஷம் முதலியவைகளும் காமம் முதலிய கைவல்களும் மனஸின் காரியங்கள் வெளியிலுள்ள பலனைப்பற்றிய எண்ணம் முதலில் மனதில் ஏற்பட்டபின் தான் அதை அடைய ஆசை கொள்கிறான். அதற்குப்பின் அதையடைய முயற்சி எடுத்துக்கொண்டு உபாயங்களான கர்மாக்களைச் செய்து பலனை அனுபவிக்கிறான். ஆதலால் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் மனம்தான்.

(356)

मनो ह्यमुष्य प्रवणस्य हेतुः

अन्तर्बहिश्चार्थमनेन वेत्ति ।

शृणोति जिघ्रत्यमुनैव चेक्षते

वक्ति स्पृशत्यत्ति करोति सर्वम् ॥ ३५७ ॥

மனோ ஹ்யமுஷ்ய ப்ரவணஸ்ய ஹேது :

அந்தர் பஹிச்சார்த்தமனேந வேத்தி ।

ச்ருணோதி ஜிஃரத்யமுநைவ சேக்ஷதே

வக்தி ஸ்ப்ருஸ்யத்தி கரோதி ஸர்வம் ॥

अमुष्य-இவனுடைய, **प्रवणस्य**-ஈடுபாட்டிற்கு, **मनः**-மனம். **हेतुर्हि**-காரணமல்லவா, **अनेन**-இந்த மனதால், **अन्तर्बहिश्च**-உள்ளும் வெளியும், **अर्थं**-பொருளை, **वेत्ति**-அறிந்துகொள்கிறான். **अमुनैव**-இந்த மனதாலேயே, **शृणोति**-கேட்கிறான், **जिघ्रति**-முக்கிரான், **चेक्षते**-பார்க்கிறான், **वक्ति**-பேசுகிறான், **स्पृशति**-தொடுகிறான், **अत्ति**-தின்னுகிறான், **सर्वं**-எல்லாவற்றையும், **करोति**-செய்கிறான்.

ஜீவன் உள்ளும் வெளியிலும் உள்ள விஷயங்களை மனதைக் கொண்டு தான் அறிந்து கொள்கிறான். கேட்பது, தெரடுவது, பாட்ப்பது, முகர்வது, தின்பது, பேசுவது எல்லாம் மனதால்தான். ஸுஷ்ரப்தியிலும் ஸமாதிதியிலும் மனம் அடங்கியிருக்கும் பொழுது ஒன்றும் தெரிவதில்லை, மனம் வேறென்றில் நன்கு ஈடுபட்டிருக்கு

மாணல் கண்கள் திறந்திருந்தும் பார்க்க முடிவதில்லை வாசனையை முகரவோ, காதால் சேட்கவோ முடிவதில்லை இதுபோலவே மற்றவையும். கண் முதலிய இந்திரியங்களே பார்ப்பது முதலியதில் கருவிகளாயிருந்த போதிலும் அவைகளுடன் மனஸ் சேராவிருந்தால் அவை எவ்வித அறிவையும் உண்டு பண்ணுவதில்லை. இந்தக் காரணத்தினால் மனஸே எல்லாவற்றையும் செய்கிற தென்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. விஷயங்களில் ஈடுபடுவதற்கும் மனம் தான் காரணம். (357)

बन्धश्च मोक्षो मनसैव पुंसां

अर्थोऽप्यनर्थोऽप्यमुनैव सिध्यति ।

शुद्धेन मोक्षो मलिनेन बन्धो

विवेकतोऽर्थोऽप्यविवेकतोऽन्यः ॥ ३५८ ॥

பந்தச்ச மோக்ஷோ மனஸைவ பும்ஸாம்

அர்த்தோ஽ப்யநர்த்தோ஽ப்யமுநைவ ஸித்யதி ।

ஸுத்தேந மோக்ஷோ மலினேந பந்தோ

விவேகதோ஽ர்த்தோ஽ப்யவிவேகதோ஽ந்ய : ॥

புஸாம்-மனிதர்களுக்கு, மனசைவ-மனதால்தான், बन्धश्च-பந்தமும், मोक्षः-மோக்ஷமும் ஏற்படுகிறது, अमुनैव-இதனாலேயே, अर्थोऽपि-புருஷார்த்தமும், अनर्थोऽपि-துன்பமும், सिध्यति-கிடைக்கிறது, शुद्धेन-சுத்தமான மனதால், मोक्षः-முக்தியும், मलिनेन-அசுத்தமான மனதால், बन्धः-பந்தமும், विवेकतः-விவேகத்தால், अर्थः-புருஷார்த்தமும், अविवेकतः-அவிவேகத்தால், अन्योऽपि-மற்றதான துன்பமும் (ஏற்படுகிறது)

மனிதர்களுக்கு பந்தமும் மோக்ஷமும் மனதால் தான் ஏற்படுகிறது. அவ்விதமே புருஷார்த்தமும், அனர்த்தமும் இந்த மனதால் தான் உண்டாகிறது. எப்படி யெனில் மனதில் அழகில்லாமல் சுத்தமாயிருந்தால் மோக்ஷம் கிடைக்கும். காமம் முதலான அழுக்குகள் ஏறி அசுத்தமாயிருந்தால் பந்தம் ஏற்படுகிறது ஆத்மாநாத்மவிவேகம் இருந்தால் புருஷார்த்தமும் விவேகமில்லாவிட்டால் அனர்த்தமும் உண்டாகிறது. (358)

रजस्तमोभ्यां मलिनं त्वशुद्धं

अज्ञानजं सत्त्वगुणेन रिक्तम् ।

मनस्तमोदोषसमन्वितत्वात्

जडत्वमोहालसताप्रमादैः ।

तिरस्कृतं सत् न तु वेत्ति वास्तवं

पदार्थतत्त्वं ह्युपलभ्यमानम् ॥ ३५९ ॥

ரஜஸ்தமோப்யாம் மலினம் த்வஸுத்தம்

அக்ஞானஜம் ஸத்வகுணேந ரிஃக்தம் ।

மநஸ்தமோதோஷஸமந்விதத்வாத்

ஜடத்வமோஹாலஸதாப்ரமாதை : ।

திரஸ்க்ருதம் ஸத் ந து வேத்தி வாஸ்தவம்

பதார்த்த தத்வம் ஹ்யுபலப்யமானம் ॥

रजस्तमोभ्यां-ரஜோகுணத்தாலும் தமோகுணத்தாலும், **मलिनं**-அழுக்கடைந்ததும், **त्वशुद्धं**-சுத்தமின்லாதது, **अज्ञानजं**-அக்ஞானத்தால் ஏற்பட்டதும், **सत्त्वगुणेन रिक्तं**-ஸத்வகுணமற்றதுமான, **मनः**-மனமானது, **तमोदोषसमन्वितत्वात्**-தமோகுணமென்னும் தோஷத்துடன் கூடியிருப்பதால், **जडत्व**-அறிவின்மை, **मोह**-மயக்கம், **अलसता**-சோம்பல், **प्रमादैः**-கவனக்குறைவு இவைகளால், **तिरस्कृतं सत्**-மறைக்கப்பட்டதாய்க் கொண்டு, **उपलभ्यमानं**-அறியப்படுகிறதாயிருந்தபோதிலும், **वास्तवं**-உண்மையான, **पदार्थतत्त्वं**-பதார்த்தஸ்வரூபத்தை, **न तु वेत्ति**-நன்கு அறிகிறதில்லை.

ரஜோகுணமும் தமோகுணமும் மேலோங்கி ஸத்வகுணம் மறைந்திருக்குமானால் அந்த மனம் அழுக்கடைந்தது சுத்த மில்லாதது அக்ஞானத்தால் ஏற்பட்டது. இந்த மனம் தமோகுணத்தின் கார்யமான அறிவின்மை மயக்கம், சோம்பல், கவனக்குறைவு முதலான தோஷங்களால் முடப்பட்டு உண்மையை அறியும் சக்தியை இழந்துவிடுகிறது. ஆகையால் வஸ்துக்களைத் தெரிந்துகொண்டாலும் அவற்றின் உண்மை தத்வம் மனதில் புலப்படுவதில்லை.

रजोदोषैयुक्तं यदि भवति विशेषगुणैः

प्रतीपैः कामाद्यैः अनिशमभिभूतं व्यथयति ।

कथंचित् सूक्ष्मार्थावगतिमदपि आस्यति भूशं

मनो दीपो यद्वत् प्रबलमरुता व्वस्तमहिमा ॥

ரஜோதோஷைர் யுக்தம்: யதி பவதி விசேஷககுணை :
 ப்ரதீபை: காமாத்யை: அநிசம்பிபூதம் வ்யதயதி |
 கதஞ்சித் ஸூக்ஷ்மார் த்தர்வக்திம்தபி ப்ரம்யதி ப்ருசம்
 மனோ தீபோ யத்வத் ப்ரபலமருதா த்வஸ்த மஹிமா ||

विशेषगुणैः-விசேஷத்தை உண்டுபண்ணும் ஸ்வபாவமுள்ள,
रजोदोषैः-ரஜோகுண தோஷங்களை, **युक्तं**-கூடினதாக, **यदि भवति**-
 (மனம்) இருக்குமேயானால், **प्रतीपैः**-ப்ரதிகூலமான, **कामाद्यैः**-காமம்
 முதலியவைகளால், **अनिशं**-எப்பொழுதும், **अभिभूतं**-தாக்கப்பட்டு,
व्यथयति-துன்புறுத்துகிறது, **कथंचित्**-சிரமப்பட்டு, **सूक्ष्मार्थावगति-**
मदपि-ஸூக்ஷ்மமான விஷயங்களின் அறிவுடன் கூடிபிருந்தபோதிலும்,
प्रबलमरुता-வலிமையுள்ள காற்றினால், **व्वस्तमहिमा**-யோக்கப்பட்ட
 மஹிமையை (பிரகாசப்படுத்தும் சக்தியை) உடைய, **दीपो यद्वत्**-தீபம்
 போல், **मनः**-மனமானது, **भूशं**-மிகவும், **आस्यति**-சமுலுகிறது.

ரஜோகுணம் விசேஷத்தை உண்டுபண்ணும் ஸ்வபாவ
 முள்ளது. இந்த ரஜோகுணத்தின் தோஷங்கள் மனதில் கூடி
 யிருக்குமானால் பிரதிகூலங்களான காமம் முதலியவை மனதைப்
 பற்றிக்கொண்டு மிகவும் துன்புறுத்துகிறது ஏதாவது ஒருசமயம்
 ஸூக்ஷ்மமான விஷயங்களை அறிய மனம் முற்பட்ட போதிலும்
 காமாதிகளினால் சித்தத்திற்கு ப்ரமணம் ஏற்பட்டு நன்கு அறிய
 முடிவதில்லை. பலமான காற்றின் நடுவில் உள்ள தீபஜ்வாலை
 அதிகமாக சலிப்பதால் அதன் பிரகாச சக்தி மங்கி விடுவது போல்
 மனதின் சக்தியும் மங்கிவிடுகிறது.

(360)

ततो मुमुक्षुः भवन्धमुक्त्यै

रजस्तमोभ्यां च तदीयकार्यैः ।

वियोज्य चित्तं परिशुद्धस्त्वं

प्रियं प्रयत्नेन सदैव कुर्यात् ॥ ३६१ ॥

ததோ முமுக்ஷுர் பவபந்தமுத்தயை
 ரஜஸ்தமோப்யாம் ச ததீயகாரயை : 1
 வியோஜ்யசித்தம் பரிசுத்தஸத்வம்
 பிரியம் ப்ரயத்நேந ஸதைவ குர்யாத் 11

தத:- ஆகையால், முமுக்ஷு:-யோக்ஷம் அடைய விரும்பியவன், பவபந்தமுத்தயை-ஸம்ஸாரத்தினையிலிருந்து விடுபடுவதன் யோருட்டு, ரஜஸ்தமோப்யாம்-எப்போதும், ச ததீயகாரயை-முயற்சியுடன், வியோஜ்யசித்தம்-ரஜோகுணத்தமோகுணங்களோடும், பரிசுத்தஸத்வம்-அவைகளுடையகாரியங்களோடும், பிரியம்-மனதை, ப்ரயத்நேந-சேராதி நக்கும்படி செய்து, குர்யாத்-சுத்தமான - ஸத்வகுணமுள்ளதாகவும், சுகர்யாத்-பிரியமானதாகவும், குர்யாத்-செய்யவேண்டும்.

ஆகையினால் முமுக்ஷுவாயிருப்பவன், ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலையடையும் பொருட்டு, மனதிலுள்ள ரஜோகுணம், தமோகுணம் அவ்விரண்டின் காரியங்கள். இவைகளை அடியோடு நன்கு விலக்கி விட்டு மேலும் அவைகளுக்குக் கொஞ்சமும் இடம் கொட்டாமல் மனதை சுத்தமான ஸத்வகுணமுள்ளதாகவும் பிரியமாகவும் பிரயத்தனத்துடன் எப்பொழுதும் செய்ய வேண்டும்.

(361)

गर्भावासजनिप्रणाशनजराव्याध्यादिषु प्राणिनां

यद्दुःखं परिदृश्यते च नरके तन्विन्तयित्वा मुहुः ।

दौषानेव विलोक्य सर्वविषयेष्वशां विमुच्याभितः

चित्तग्रन्थिविमोचनाय सुमतिः सत्त्वं समालम्बताम् ॥

கர்ப்பாவாஸ ஜனிப்ரணாஸந ஜராவ்யாத்யாதிஷு

ப்ராணிநாம்

யத் துக்கம்:பரித்ருச்யதே ச நரகே தச்சிந்தயித்வா முஹு: 1
 தோஷானேவ விலோக்ய ஸர்வவிஷயேஷ்வாஸாம்

சித்தக்ரந்திவிமோசநாய ஸுமதி: ஸத்வம்
 விமுச்யாபித:

ஸம்லம்பதாம் 11

गर्भावास-கர்ப்பவாஸம், ஜனி-பிறப்பு, ப்ரணாஸந-மரணம், ஜரா-மூப்பு, வ்யாடியாஷு-பிணிமுதலியவைகளிலும், நரகே ச-நரகத்திலும்.

பிராணிகளுக்கு, **யத் து:க்ஷ்**-எந்த துக்கம், **பரிஹ்யதே**-காணப் படுகிறதோ. **தத்**-அதை, **மூஹு:**-அடிக்கடி, **சிந்தயித்வா**-ஆலோசித்து, **சர்வவிஷயேசு**-எல்லா விஷயங்களிலும், **தோஷானேவ**-தோஷங்களையே, **விலோக்ய**-பார்த்து, **அமித:**-எங்கும், **ஆசாந்**-ஆசையை, **விமூக்ய**-விட்டுவிட்டு, **விசுமந்யிவிமோசநாய**-மனதிலுள்ள பந்தம் நீங்குவதற்காக, **சுமதி:**-நல்ல புத்தியுள்ளவன், **சத்வ்**-ஸத்வகுணத்தை, **சமா-சம்ஸ்வதாம்**-ஆகியிக்கட்டும்.

நல்ல புத்தியுள்ளவன் பிராணிகளுக்கு கர்பத்தில் வாஸம் செய்வது, பிறப்பு, அழிவு, மூப்பு, வியாதி முதலியவைகளிலும் நரசுத்திலும் ஏற்படும் துக்கங்களை அடிக்கடி நினைத்துப் பார்த்து எல்லா விஷயங்களிலும் உள்ள தோஷங்களையே நன்கு கவனித்து ஒன்றிலும் ஆசை கொள்ளாமல் மனதிலுள்ள பந்தத்திலிருந்து விடுதலை யடைவதற்காக ஸத்வகுணத்தை அவலம்பிக்கட்டும்.

[சீராதிகளில் நான் என்றும், புத்ரன் மனைவி முதலியவைகளில் என்னுடையவை என்றும் அபிமானம் கொள்வதுதான் சித்தக்ரந்தி என்பது] (362)

(அ) மனஸ் ரஜஸ்தமஸ்களிலிருந்து விடுபட்டு நல்ல ஸத்வகுணத்தால் சுத்தமாகி விட்டால் நன்கு செளிவடைந்து ஆத்ம தத்வத்தை கிரஹிக்கும் யோக்கியதையைப் பெற்று முக்திக்கு ஸாதனமாகக் கூடியதினால், அந்த மனத்தெளிவு ஏற்படுவதற்குள்ள உபாயங்களையும் அதன் அவசியத்தன்மையையும் மேலால் விளக்குகிறார் :-

யமேசு நிரதோ யஸ்து நியமேசு ச யத்நத: ।

வिवेकिनः तस्य चित्तं प्रसादमधिगच्छति ॥ ३६३ ॥

யமேஷு நிரதோ யஸ்து நியமேஷு ச யத்நத: ।

விலேகினஸ் தஸ்ய சித்தம் ப்ரஸாதமதிகச்சதி ॥

யஸ்து-எவன், **யத்நத:**-முயற்சியுடன், **யமேசு**-யமங்களிலும், **நியமேசு**-நியமங்களிலும், **நிரத:**-ஈடுபட்டிருக்கிறதோ, **தஸ்ய**-அந்த, **வिवेकिनः**-விலேகமுள்ளவனுடைய, **चित्तं**-மனது, **प्रसादं** அபிவிருத்தி-தெளிவை அடைகிறது.

எவன் யமங்களிலும் நியமங்களிலும் பிரயத்தின புரஸ்ஸரமாக ஈடுபட்டிருக்கிறானே, அந்த விசேகியினுடைய மனஸ் தெளிவையடைகிறது.

[அஹிம்ஸை (எல்லா பிராணிகள் விஷயமாயும் மனோவாக்குக் காயங்களால் துன்பம் ஏற்படுத்தாமலிருப்பது), ஸ்த்யம் (கண்டதை, கேட்டதை அப்படியே சொல்லுதல்) அஸதேயம் (பிரிர் பொருளை மனோவாகுக் காயங்களால் அபஹரிக்காம விருத்தல்); பிரஹ்மசர்யம் (முன் 109, 110 சுலோகங்களில் சொல்லியபடி ஸ்திரீ ஸங்கமில்லாமலிருப்பது), அபரிக்ரஹம் (உன்னுடையது என்று எதையும் வைத்துக் கொள்ளாமலிருப்பது), ஆகிய இவை ஐந்தும் யமங்கள் எனப்படும். செளசம் (சரீரத்தையும் மனமையும் சுத்தமாக வைத்துக் கொள்வது) ஸந்தோஷம் (எப்பொழுதும் திருப்தியுடனிருப்பது), தபஸ் (இந்திரியங்கள் முடிவானவைகளை நிக்ரஹம் செய்வது), ஸ்வாத்யாயம் (தனக்கு ஏற்பட்ட வேதபாகத்தை அத்யயனம் செய்வது), ஈசுவர பிரணிதானம் (பக்வானிடத்தில் ஈடுபடல்), ஆகிய இவ்வைந்தும் நியமங்கள் எனப்படுகின்றன. பொதுவாக, தனக்கும் உலகத்திற்கும் உள்ள ஸம்பந்தத்தை கட்டுப்படுத்திக் கொள்வது யமம் என்றும், தன் நடத்தையே கட்டுப்படுத்திக் கொள்வது நியமம் என்றும். இந்த இரண்டுவித ஸாதனங்களும் மனஸ் தெளிவடைவதற்கு மிகவும் அவசியம்.] (363)

आसुरीं संपदं त्यक्त्वा भजेद्यो देवसंपदम् ।

मौक्षिकज्ञाद्ध्या नित्यं तस्य चित्तं प्रसीदति ॥ ३६४ ॥

ஆஸூரீம் ஸம்பதம் த்யக்த்வா பஜேத்யோ தைவஸம்பதம் |
மோக்ஷைககாங்க்ஷயா நித்யம் தஸ்ய சித்தம் ப்ரஸீததி ॥

ஏ:-எவன், மௌக்ஷிகா-மோக்ஷம் ஒன்றிலேயே விருப்பத்துடன், ஆசூரீ சம்பதம்-ஆஸூர ஸம்பந்தை, த்யக்வா-விட்டுவிட்டு, நित्यம் - எப்பொழுதும், தேவசம்பதம் - தைவஸம்பததை, भजेत् - அடைகிறானே, तस्य - அவனுடைய, चित्तं - மனது, प्रसीदति-தெளிவடைகிறது.

எவன் மோக்ஷம் ஒன்றிலேயே ஆசையுடன், ஆஸூரமான ஸம்பதத்தை விட்டு விட்டு தைவமான ஸம்பதத்தையே, எப்பொழுதும் நாடுவானே, அவனுடைய மனம் தெளிவடையும்,

[ஆஸூர ஸம்பத்து, தைவ ஸம்பத்து இரண்டும் பகவத்கீதை 16வது அத்யாயத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதை இங்கே எடுத்துச் சொல்வதானால் மிகவும் விரியும். பொதுவாக எதெல்லாம் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாயிருக்குமோ, அவையெல்லாம் ஆஸூர ஸம்பத்து, எதெல்லாம் அப்பந்தத்திலிருந்து விடுதலை யடைவதற்கு உடயோகப்படுமோ, அவையெல்லாம் தைவ ஸம்பத்து என்று அவ்வத்யாயம் 5வது சுலோகத்தில் கண்டிருப்பதை லக்ஷணமாக வைத்துக் கொள்ளலாம். மஹாவின் தெளிவு மோக்ஷத்திற்கு ஸாதனமானதனால் தைவ ஸம்பத்து அவசியம் வேண்டுமென்பதில் ஸந்தேகமில்லை] . (364)

परद्रव्यपरद्रोहपरनिन्दापरस्त्रियः ।

नालम्बते मनो यस्य तस्य चित्तं प्रसीदति ॥ ३६५ ॥

பரத்ரவ்யபரத்ரோஹபரநிந்தாபரஸ்த்ரிய: ।

நரலம்பதே மனோ யஸ்ய தஸ்ய சித்தம் ப்ரஸீததி ॥

பரத்ரவ்ய-பிறருடைய பொருள், **பரத்ரோஹ**-பிறருக்கு த்ரோஹம் செய்ய்தல், **பரநிந்**-பிறரை தூஷிப்பது, **பரஸ்த்ரிய:**-பிறர் மனைவி இவைகளை, **யஸ்ய மன:**-எவருடைய மனம், **நாலம்பதே**-நடவிலையோ, **தஸ்ய**-அவனுடைய, **சித்தம்**-மனது, **ப்ரஸீததி**-தெளிவடைகிறது.

பிறர் பொருளிஷ ஆசை கொள்ளாமலும், பிறருக்குத் தீங்கு செய்யாமலும், பிறரை நிந்திக்காமலும், பிறர் மனைவியிடம் ஆசை கொள்ளாமலும் இருப்பவனுடைய மனம் தான் ப்ரஸன்னமாக இருக்கும். (365)

आत्मवत्सर्वभूतेषु यः समत्वेन पश्यति ।

सुखं दुःखं विवेकेन तस्य चित्तं प्रसीदति ॥ ३६६ ॥

ஆத்மவத் ஸர்வபூதேஷு ய: ஸமத்வேந பச்யதி ।

ஸுகம் துக்கம் விவேகேந தஸ்ய சித்தம் ப்ரஸீததி ॥

ய:-எவன், **வिवेकेन**-விவேகத்தால், **सर्वभूतेषु**-எல்லா பிராணிகளிடமும், **आत्मवत्**-தன்னைப்போலவே, **सुखं**-ஸுகத்தையும், **दुःखं**-துக்கத்தையும், **समत्वेन**-ஸமமாக, **पश्यति**-பார்க்கிறானே, **तस्य**-அவனுடைய, **चित्तं**-மனம், **प्रसीदति**-தெளிவடைகிறது.

தனக்கு ஸுகம் ஏற்பட்டால் ஸந்தோஷமடைவது போல்
பிறருக்கு ஸுகம் ஏற்பட்டாலும் அஸூயை தொள்ளாமல்
ஸந்தோஷமடைந்தும், தனக்கு துக்கம் ஏற்பட்டால் வருந்தி அதை
நீக்க முயற்சிப்பதுபோல் பிறருக்கு துன்பம் ஏற்பட்டாலும் வருத்த
மடைந்து அதை நீக்க முயற்சிக்கும் மனிதனுடைய மனம்தான்
தெளிவடையும். ஸுகதுக்க விஷயங்களில் தன்னைப்போலவே
எல்லா பிராணிகளையும் ஸமமாகப் பார்க்கவேண்டும். (366)

अत्यन्तं श्रद्धया भक्त्या गुरुमीश्वरमात्मनि ।

यो भजत्यनिशं क्षान्तस्त्वस्य चित्तं प्रसीदति ॥ ३६७ ॥

அத்யந்தம் ச்ரத்தயா பக்த்யா குருமீச்வரம் ஆத்மனி ।
யோ பஜத்யநிஸம் க்ஷாந்த: தஸ்ய சித்தம் ப்ரஸீததி ॥

ய:-எவன், ஶ்ரான்த:-பொறுமையுள்ளவனாக, அநிஸ-எப்பொழுதும்
அத்யந்த-மிகவும், ஶ்ரத்தயா-சிரத்தையோடு, பக்த்யா-பக்தியுடன், ஆத்மனி-
மனதில், குரு-குருவையும், ஶ்வர-சுவரனையும், பஜதி-ஸேவிக்கிறானோ
தஸ்ய-அவனுடைய, சித்த-மனது, ப்ரஸீததி-தெளிவடைகிறது.

எவன் பொறுமையாயிருந்து கொண்டு மனதில் மிகவும்
சிரத்தையுடனும் பக்தியுடனும் குருவையும், சுவரனையும்
எப்பொழுதும் ஶேவிக்கிறானோ அவனுடைய மனம்
தெளிவடையும். (367)

शिष्यान्मिशाचनमार्यसेवां

तीर्थाटनं स्वाश्रमधर्मनिष्ठाम् ।

यमानुषक्तिं नियमानुवृत्तिं

चित्तप्रसादाय वदन्ति तज्ज्ञाः ॥ ३६८ ॥

பிஷ்டாந்நம் மார்ச்சனம் ஆர்யஸேவாம்
தீர்த்தாடநம் ஸ்வாச்ரமதர்மநிஷ்டாம் ।
யமானுஷக்திம் நியமானுவ்ருத்திம்
சித்தப்ரஸாதாய வதந்தி தஜ்ஞா: ॥

சிஷ்ய-ஸாதுக்களுடைய அன்னத்தையும் (சாஸ்திரங்களில்
சாப்பிடும்படி விதக்கப்பட்ட அன்னத்தையும்), ஶிஷ்ய-தேவபூஜையை

யும், **आर्यसेवां**-பெரியோர்களின் ஸேவையையும், **तीर्थटनं**-புண்ய தீர்த்தங்களுக்குச் செல்வதையும், **स्वाश्रमधर्मनिष्ठां**-தனது ஆசிரமத் திற்கு ஏற்பட்ட தர்மங்களில் ஸ்திரமாக இருப்பதையும், **यमानुषकिं-** யமங்களில் ஈடுபாட்டையும், **नियमानुवृत्तिं**-நியமங்களை அனுஸரிப்பதையும், **वित्तप्रसादाय**-மனம் தெளிவடையும் பொருட்டாக, **तस्माः**-அதை அறிந்தவர்கள், **वदन्ति**-சொல்கிறார்கள்.

சாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுடைய அன்னம் (அல்லது சாஸ்திரத்தில் தடுக்கப்படாமல் விஹிதமான அன்னம்), ஈசுவரனை பூஜிப்பது, பெரியோர்களை ஸேவிப்பது, புண்ணிய தீர்த்தங்களுக்குப் போய்வருவது, தன்னுடைய ஆசிரமத்திற்கு ஏற்பட்ட தர்மங்களை விடாமல் எப்போதும் அனுஷ்டிப்பது முன் கூறப்பட்ட யமங்களை அனுஷ்டிப்பதில் பிடிமானம், நியமங்களை அனுஸரிப்பது, இவையெல்லாம் மனரின் தெளிவிற்கு ஸாதனங்கள் என்று இவ்விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். (368)

कट्वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनाम् ।

पूतिपर्युषितादीनां त्यागः सत्वाय कल्पते ॥ ३६९ ॥

கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிநாம் ।

பூதிபர்யுஷிதாதீநாம் த்யாக: ஸத்வாய கல்பதே ॥

कटु-அதிக கசப்பு, **अम्ल**-புளிப்பு, **लवण**-உப்பு, **अत्युष्ण**-அதிகக் குடு, **तीक्ष्ण**-உரைப்பு, **रूक्ष**-பசையிஸ்லாதது, **विदाहिनां**-காந்தலை உண்டு பண்ணுவது இவ்விதமான ஆஹாரங்களுடையவும், **पूतिपर्युषितादीनां**- தூர்கந்தமுள்ளது நாள்பட்டது முதலியவைகளுடையவர், **त्यागः**-விட்டு விடுவது, **सत्वाय**-ஸத்வகுணம் ஏற்படுவதற்கு, **कल्पते**-தக்கதாகிறது.

அதிகமான கசப்பு, புளிப்பு, உப்பு, குடு, உரைப்பு, பசையில்லாமல் காய்த்தது, எரிச்சலை யுண்டுபண்ணக்கூடியது இவ்விதமான ராஜஸ ஆஹாரங்களையும் அழகினது, நாள்பட்டது முதலான தாமஸ ஆஹாரங்களையும் சாப்பிடாமலிருப்பவனுக்கு ஸத்வகுணம் விருத்தியாகும். (369)

श्रुत्या सत्वपुगणानां सेवया सत्ववस्तुनः ।

अनुवृत्त्या च साधूनां सत्त्ववृत्तिः प्रजायते ॥ ३७० ॥

ச்ருத்யா ஸத்வபுராணமும் ஸேவயா ஸத்வவஸ்துந: 1
அநுவ்ருத்யா ச ஸாதூநாம் ஸத்வவ்ருத்தி: ப்ரஜாயதே ॥

சத்வபுராணாநி-ஸாத்விக புராணங்களை, **ஸ்த்யா**-கேட்பதாலும்,
சத்வவஸ்துந:-ஸாத்விக வஸ்துவை, **ஸேவயா**-உபயோகிப்பதாலும், **ஸாதூநாநி**
அநுவஸ்த்யா ச-நல்லோர்களை அநுஸரித்து நடப்பதாலும், **சத்வவ்ருத்தி:**-
ஸாத்விகமான் எண்ணம், **ப்ரஜாயதே**-உண்டாகிறது.

ஸாத்விகமான புராணங்களைக் கேட்பதிலும், ஸாத்விக
மான வஸ்துக்களை உபயோகிப்பதிலும், ஸாதூக்களை
அநுஸரித்து நடப்பதிலும், மனதில் ஸாத்விகமான விருத்தி
(எண்ணம்) உண்டாகிறது. (370)

यस्य चित्तं निर्विषयं हृदयं यस्य शीतलम् ।

तस्य मित्रं जगत्सर्वं तस्य मुक्तिः करस्थिता ॥ ३७१ ॥

யஸ்ய சித்தம் நிர்விஷயம் ஹ்ருதயம் யஸ்ய ஸீதலம் 1
தஸ்ய மித்ரம் ஜகத் ஸர்வம் தஸ்ய முக்தி: கரஸ்திதா ॥

யஸ்ய-எவனுடைய, **சித்தம்**-மனது, **நிர்விஷயம்**-விஷயசिந்தையற்று
இருக்கிறதோ, **ஹ்ருதயம்**-எவனுடைய, **ஹ்ருதயம்**-மனம், **ஸீதலம்**-குளிர்ந்திருக்
கிறதோ, **தஸ்ய**-அவனுக்கு, **ஸர்வம் ஜகத்**-உலகமெல்லாம், **மித்ரம்**-நட்புற்று
இருக்கும், **தஸ்ய**-அவனுக்கு, **முக்தி:**-மோக்ஷம், **கரஸ்திதா**-கையிலேயே
இருக்கிறது.

எவன் மனது உலக விஷயங்களில் ஆசை கொள்ளாமல்
அதைச் சிந்திக்காமல் இருக்கிறதோ. மனதில் காமக்ரோதாதி
களால் தாபம் ஏற்படாமல் குளிர்ந்து இருக்கிறதோ அவனை
யாவரும் நேசிப்பார்கள். அவனுக்கு நிச்சயம் முக்தி
கிடைக்கும். (371)

हितपरिमितभोजी नित्यमेकान्तसेवी

सकृदुचितहितोक्तिः स्वप्ननिद्राविहारः ।

अनुनियमनशीलो यो भजत्युक्तकाले

स लभत इह शीघ्रं साधु चित्तप्रसादम् ॥ ३७२ ॥

ஹிதபரிமிதபோஜீ நித்யமேகாந்தணே வீ
ஸ்க்ருதுசிதஹிதோக்தி: ஸ்வல்பநித்ராவிஹார: |
அநுநியமநஸ்லோ யோ பஜத்யுக்தகாலே
ஸ லபத இஹ ஸீக்ரம் ஸாது சித்தப்ரஸாதம் ||

ஹிதபரிமிதபோஜி-நன்மை பயப்பதும் அளவுக்குட்பட்டதாயுமுள்ள உணவை சாப்பிடுகிறவனையும், **நி-ய்**-எப்பொழுதும், **ஏகாந்தசேவி**-தனிமையான இடத்திலே இருக்கிறவனையும், **சகூய்**-ஒரே தடவை, **உचितஹிதோக்தி:**-யோக்யமாயும் ஹிதமாயும் உள்ள வார்த்தைகளைப் பேசுகிறவனையும், **ஸ்வரஹிநித்ராவிஹார:**-கொஞ்சமான தூக்கமும். ஸஞ்சாரமும். உள்ளவனையும், **அநுநியமநஸ்லோ:**-சாஸ்திர விதிகளை அனுபவித்துக் கட்டுப்படும் ஸ்வபாவமுள்ளவனுயிருந்து, **ய:**-எவன், **உககாலே**-குறிப்பிட்ட காலத்தில், **மஜதி**-ஸேவிக் கிருதீன, **ஸ:**-அவன், **ஹ்**-இங்கு, **ஸித்**-விரைவில், **ஸாது**-நன்கு, **சித்தபுஸாத்**-மனத்தெளிவை, **ஸபத**-அடைகிறான்.

சாரத்திற்கும் மனதிற்கும் ஹிதத்தைத்தரும் உணவை வைத்ய சாஸ்திரத்தில் கூறப்பட்ட அளவுப்படி சாப்பிடவேண்டும் என்பொழுதும் தனிமையாக இருக்க வேண்டும். பிறகு உறுக்கு ஹிதமாயும் பேசத்தக்கதாயும் உள்ள வார்த்தைகளை பேச வேண்டும். அதையும் வினாக்கத்திருப்பித்திருப்பிக் கூறாமல் துவசியமானதை மிதமாகப் பேசவேண்டும். அதிகத்தூக்கமும் அதிக ஸஞ்சாரமும் கூடாது. தன் மனதையும் புலன்களையும் சட்டுப்படுத்திக் கொண்டு உரியகாலத்தில் (காலம்தவறாமல்) தன் கடமைகளைச் செய்து வரவேண்டும். இவ்வாறு நடந்து வகுகிற வனுக்கு வெகு சீக்கரத்தில் நன்றாக மனம் தெளிவடையும். (372)

चित्तप्रसादेन विनाऽवगन्तुं

बन्धं न शक्नोति परात्मतत्त्वम् ।

तत्रावगत्यां तु विना विमुक्ति-

नं सिध्यति ब्रह्मसहस्रकोटिषु ॥ ३७३ ॥

சித்தப்ரஸாதேந விநாஸ்வகந்தும்

பந்தம் ந ஸகநோதி பராத்தமத்தத்வம் ।

தத்வாவகத்யா து ஸ்ரீநா விமுக்கதி:
ந் எரித்யதி ப்ரஹ்மஸ்ஹஸ்ரகோடிஷு ॥

विस्रप्रसादेन विना-மனத்தெளிவு இல்லாமல், **बन्धं**-பந்தத்தை ?
परात्मतत्त्वं-பரமாத்ம தத்வத்தை, **अवगन्तुं**-அறிவதற்கு, **न शक्नोति**
ஸமர்த்தகைமட்பான். **तत्त्वाद्यगत्या विना तु**-தத்வஞானம் இல்லாமல்,
ब्रह्मसहस्रकोटिषु-ஆயிரம்கோடி ப்ரஹ்ம கல்பங்களிலும், **विमुक्तिः**-
மோக்ஷம், **न सिध्यति**-கிடைக்காது.

சித்தத்தின் தெளிவு இல்லாமல் பந்தத்தை அறியவோ (?)
உக்கிருஷ்டமான ஆத்மாவின் தத்வத்தை அறியவோ முடியாது.
தத்வம் அறியாமலோ ஆயிரம் கோடிக்கணக்கான ப்ரஹ்மாக்
களின் காலத்திலும் மோக்ஷம் எரித்திக்காது. (375)

मनःप्रसा(मा)दः पुरुषस्य बन्धो

मनःप्रसादो भवबन्धमुक्तिः ।

मनःप्रसादाधिगमाय तस्मा-

न्मनोनिरासं विदधीत विद्वान् ॥ ३७४ ॥

மந:ப்ரஸா(மா)த: புருஷஸ்ய பந்தோ
மந:ப்ரஸாதோ பவபந்தமுக்கதி: |
மந:ப்ரஸாதா திகமாய தஸ்மாத்
மநோநிராஸம் விததீத வித்வான் ॥

मनःप्रसादः-மனதின் கவனமின்மை, **पुरुषस्य** - மனிதனுக்கு,
बन्धः-பந்தம், **मनःप्रसादः** - மனதின் தெளிவு, **भवबन्धमुक्तिः**-
ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை, **तस्मात्**-ஆகையால்,
विद्वान् - அறிவுள்ளவன், **मनःप्रसादाधिगमाय**-மனம் தெளிவடை
வதற்காக, **न्मनोनिरासं विदधीत**-மனதில் விஷயசிந்தனத்தை எரிக்க
வேண்டும்.

மனவின் கவனமின்மை தான் மனிதனுக்கு பந்தத்தின்
காரணம். மனவின் தெளிவே ஸம்ஸார பந்தத்திலிருந்து
விடுதலைக்கு ஞாதனம். ஆகையால் மனஸு தெளிவாகவேண்டும்
அதற்காக வித்வானாயிருப்பவன் மனவிலுள்ள தோஷங்களை
யெல்லாம் கிணக்க வேண்டும்; (374)

(அ) விங்கசரீரம் என்ற ஸலிஷ்டம் சரீரத்தில் அடங்கிய விஞ்ஞானமய கோசம் மனோமய கோசம் இவ்விரண்டையும் இது வரை வர்ணித்து விட்டு அதில் அடங்கிய இன்னொரு அம்சமாகிய பிராணமய கோசத்தை வர்ணிப்பதற்காக பிராண-கர்மேந்திரிய விரூஷ்டியைக் கூறுகிறார் :—

पञ्चानामेव भूतानां रजोशेभ्योऽभवन् क्रमात् ।

वाक्पाणिपादपायूपस्थानि कर्मेन्द्रियाण्यनु ॥ ३७५ ॥

பஞ்சானாமேவ பூதானாம் ரஜோம்ஸேப்யோ஽பவன்

க்ரமாத் ।

வாக்பாணிபாதபாயுபஸ்த்தானி கர்மேந்திரியாண்யநு ॥

पञ्चानां भूतानामेव-ஐந்து பூதங்களுடையவே, रजोशेभ्यः-ரஜோ குணம்சங்களிலிருந்து, अनुक्रमात्-வரிசையாக, वाक्पाणिपादपायूपस्थानि-வாக்கு, கை, கால், பாயு, உபஸ்தம் என்ற, कर्मेन्द्रियाणि-கர்மேந்திரியங்கள், अभवन्-உண்டாயின.

முன்கூறப்பட்ட ஆகாசம் முதலான ஐந்து ஸலிஷ்டம் பூதங்களுடைய ரஜோகுணத்தின் அம்சங்களிலிருந்து வாக், கை, கால், பாயு, உபஸ்தம் என்கிற ஐந்து கர்மேந்திரியங்கள் வரிசையாக உண்டாயின.

[ஆகாச தன்மாத்திரையிலிருந்து வாக், வாயு தன்மாத்திரையிலிருந்து கை, தேஜஸ் தன்மாத்திரையிலிருந்து கால், ஜல தன்மாத்திரையிலிருந்து உபஸ்தம், பிருத்வி தன்மாத்திரையிலிருந்து பாயு, என்று தாத்பர்யம். இங்கேயும் கர்மேந்திரியங்கள் என்பது கை, கால், என்றெல்லாம் சொல்லப்படும் மாம்ஸ பிண்டங்கள் இல்லை பேசும் கருவி, எடுக்கும் கருவி, நகரும் கருவி, மலமோசனம் செய்யும் கருவி, ஜலமோசனம் செய்யும் கருவி, என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இர்திரியங்களோ அந்தக் கரணமோ ஸலிஷ்டம் பூதங்களால் ஏற்பட்டிருக்கிறபடியால், நம்கண் முதலிய இர்திரியங்களுக்கு விஷயமாகக் கூடியவை யல்ல]

समस्तेभ्यो रजोशेभ्यो व्योमादीनां क्रियात्मकाः ।

प्राणादयः समुत्पन्नाः पञ्चाप्यान्तरवायवः ॥ ३७६ ॥

ஸமஸ்தேப்யோ ரஜோம்சேப்யோ வ்யோமாதீநாம்

கீரியாத்மகா: 1

ப்ராணாதய: ஸமுத்பந்நா: பஞ்சாப்யாந்தரவாயவ: 1

வ்யோமாதினா-ஆகாசம் முதலியவைகளுடைய, **ஸமஸ்தேப்ய: ரஜோ-
மஸ்தேப்ய:**-ரஜோமஸ்தேப்யைகள் எல்லாவற்றிலிருந்தும், **கிரியாத்மகா:**-கிரியா
ஸ்வபாவமுள்ள, **பிராணாதய:**-பிராணன் முதலான, **பஞ்சாபி அந்தரவாயவ:**-
உள் வாயுக்கள் ஐந்தும், **ஸமுத்பநா:**-உண்டாயின.

ஆகாசம் முதலான ஐந்து பூதங்களுடையவும் ரஜோ அம்சங்
கள் எல்லாம் சேர்ந்து விடுவதிலிருந்து உள்ளிருக்கும் வாயுக்
களாகிய ஐந்து பிராணன்கள் உண்டாயின. இவை எப்பொழுதும்
சலன ஸ்வபாவ முள்ளவை. (376)

(அ) இந்த பிராணன் முதலான ஐந்து உள்வாயுக்களின்
பெயர்களையும் அவைகளின் தனித்தனி வியாபாரங்களினால்
அவ்வித பெயர்கள் ஏற்பட்டன என்பதையும் சொல்கிறார்:—

பிராண: பிரா஘மனேன ச்யா஘பானோஸ்வா஘மனேன ச |

வ்யானஸ்து விஷ்வ஘மனா஢ுக்ரான்த்யோ஢ான ஐஷ்யதே || 377 ||

அஷிதா஢ரஸாதினா சமீகரண஢ம்த: |

ஸமன ஐத்யமி஢்ரேதோ வாயுர்யஸ்தேஷு பஞ்சம: || 378 ||

ப்ராண: ப்ரா஘கமநேந ஸ்யாதபானோஸ்வா஘கமநேந ச |
வ்யானஸ்து விஷ்வ஘கமநாது தக்ரான்த்யோதான ஐஷ்யதே ||

அஸிதாந்நரஸாதீநாம் ஸமீகரணாத்மத: 1

ஸமான ஐத்யபி஢்ரேதோ வாயுர்யஸ்தேஷு பஞ்சம: ||

பிரா஘மனேன-முன் (மேலே) செல்வதால், **பிராண: ச்யா**-பிராண
னாகும், **அவா஘மனேன ச**-கீழே செல்வதால், **அபான:**-அபானன்,
விஷ்வ஘-எல்லாபக்கங்களிலும், **஘மனாஸ்து**-செல்வதால், **வ்யான:**-வ்யானன்,
஢ுக்ரான்த்யா-மேலே கிளம்புவதால், **஢ு஢ான:**-உதானனாக, **ஐஷ்யதே**-கருதப்
படுகிறது, **அஷிதா஢ரஸாதினா**-சாப்பிடப்பட்ட அன்னம் ரஸம்
முதலியவைகளை, **ஸமீகரண஢ம்த:**-ஸமமாகச் செய்யும் காரியத்தால்,

தெபு-அவைகளில், ய:-(எது), பञ्चमः वायुः-ஐந்தாவது வாயுவோ (அது)
समान इति-ஸமானன் என்று, अग्निप्रतः-கருதப்பட்டது.

முன்னால் செல்லுவதால் பிராணன் ஆகும். கீழே செல்வதால்
அபாணன். நாலாபக்கங்களும் செல்வதனால் வியாணன். மேலே
கிளம்புவதினால் உதானன் என்று கருதப்படுகிறது. சாப்டிடப்
பட்ட அன்னம் ரஸம் முதலானவைகளை எல்லா உருப்புக்களுக்கும்
பங்கிட்டு ஸமமாகச் செய்வதனால் ஸமானன் என்று எண்ணப்
படுகிறது. (377-378)

क्रियैव दृश्यते प्रायः प्राणकर्मन्द्रियेष्वलम् ।

ततस्तेषां रजोशेभ्यो जनिरङ्गीकृता बुधैः ॥ ३७९ ॥

க்ரியைவ த்ருச்யதே ப்ராய: ப்ராணகர்மேந்த்ரியேஷ்வலம் |
ததஸ்தேஷாம் ரஜோம்ஸேப்யோ ஜநிரங்கீக்ருதா புதை: ||

பாய:-அநேகமாக, प्राणकर्मन्द्रियेषु-பிராணனிலும் கர்மேந்த்ரியங்
களிலும், अहं-நன்கு, क्रियैव-செய்கையே, दृश्यते-காணப்படுகிறது,
ततः-அதனால், तेषां-அவைகளுக்கு, रजोशेभ्यः-ரஜோகுணத்தின்
அம்சங்களிலிருந்து, जनिः-உத்பத்தி, बुधैः-வித்வான்களால், अङ्गीकृता-
ஒப்புக்கொள்ளப்பட்டது.

பிராணன்களிலும் கர்மேந்த்ரியங்களிலும் செய்கையே
நன்றாகக் காணப்படுகிறது. ஆகையினால் அவைகள் ஸைக்ஷம்
பூதங்களின் ரஜஸ் அம்சங்களிலிருந்து உண்டானதாகச் சொல்லப்
படுகிறது. (379)

राजसीं तु क्रियाशक्तिं तमःशक्तिं जडात्मिकाम् ।

प्रकाशरूपिणीं सत्त्वशक्तिं माहूर्महर्षयः ॥ ३८० ॥

ராஜஸீம் து க்ரியாஸக்திம் தம:ஸக்திம் ஜடாத்மிகாம் |
ப்ரகாஸரூபிணீம் ஸத்வஸக்திம் ப்ராஹுர் மஹர்ஷய: |

क्रियाशक्ति-க்ரியாசக்தியை, राजसी-ரஜோகுணத்தைச்சேர்ந்த
தாகவும், तमःशक्ति-தமோகுணத்தின் சக்தியை, जडात्मिकां-ஜடஸ்வ
ரூபமாகவும், सत्त्वशक्ति-ஸத்வகுணத்தின் சக்தியை, प्रकाशरूपिणी-
ப்ரகாசஸ்வரூபமாகவும், महर्षयः-மஹரிஷிகள், माहुः-சொல்கிறார்கள்.

ரஜோகுணத்தின் சக்தி கிரியை, தமோகுணத்தின் சக்தி ஜாட்யம், ஸத்வகுணத்தின் சக்தி ப்ரகாசம் என்று மஹரிஷிகள் கூறுகிறார்கள் (380)

एते प्राणादयः पञ्च पञ्चकर्मेन्द्रियैः सह ।

भवेत्प्राणमयः कोशः स्थूलो येनैव चेष्टते ॥ ३८१ ॥

ஏதே ப்ராணாதய: பஞ்ச பஞ்சகர்மேந்திரியை: ஸஹ ।

பவேத் ப்ராணமய: கோச: ஸ்தூலோ யேநைவ

சேஷ்டதே ॥

பஞ்சகர்மேந்திரியை: ஸஹ-ஐந்துகர்மேந்திரியங்களுடன் கூட. எதே-இந்த
ப்ராணாதய: பஞ்ச-பிராணன் முதலானவைகள் ஐந்தும், ப்ராணமய: கோச:-
பிராணமயகோசமாக, भवेत्-ஆகும், येनैव-எதனாலேயே, स्थूल:-
ஸ்தூலதேஹம், चेष्टते-சேஷ்டிக்கிறதோ.

இந்த பிராணன் முதலான ஐந்தும் ஐந்து கர்மேந்திரியங்களும்
சேர்ந்தது பிராணமய கோசம் ஆகும். இதனால் தான் ஸ்தூல
சரீரம் சேஷ்டிக்கிறது. (381)

यद्यन्निष्पाद्यते कर्म पुण्यं वा पापमेव वा ।

वाग्नादिभिश्च वपुषा तत्प्राणमयकर्तृकम् ॥ ३८२ ॥

யத் யத் நிஷ்பாத்யதே கர்ம புண்யம் வா பாபமேவ வா ।
வாகாதிபிச்ச வபுஷா தத் ப்ராணமயகர்த்தருகம் ॥

வாग्नादिभिश्च-வாக்கு முதலியவைகளாலும், वपुषा-சரீரத்தாலும்,
पुण्यं वा-புண்யமோ, पापमेव वा-பாபமோ, यद्यत् कर्म-எந்த எந்த
कर्म-காரியம், निष्पाद्यते-செய்யப்படுகிறதோ, तत्-அது, प्राणमयकर्तृ-
कम्-பிராணமயகோசத்தை கர்த்தாவாக உடையது.

வாக் முதலியவைகளாலும் சரீரத்தாலும் செய்யப்படும்
புண்யம், பாபம் முதலான செய்கைகளெல்லாம் பிராணமய
கோசத்தின் காரியமாகும். (382)

वायुनोच्चालितो वृक्षो नानारूपेण चेष्टते ।

तस्मिन्विनिश्चले सोऽपि निश्चलः स्याद्यथा तथा ॥ ३८३ ॥

प्राणकर्मैन्द्रियैर्देहः प्रेर्यमाणः प्रवर्तते ।

नानाक्रियासु सर्वत्र विहिताविहितादिषु ॥ ३८४ ॥

வாயுநோச்சாவிதோ வ்ருக்ஷோ நாநாருபேண சேஷ்டதே |
தஸ்மின் விநிச்சலே ஸோ஽பி நிச்சல: ஸ்யாத் யதா ததா |

ப்ராணகர்மேந்த்ரியயர் தேஹ: ப்ரேர்யமாண:ப்ரவர்ததே |
நாநாக்ரியாஸு ஸர்வத்ர விஹிதாவிஹிதாதிஷு ॥

யதா-எப்படி, வாயுநா-காற்றினால், உவ்ஹித: -அசைக்கப்பட்ட,
வ்ருக்ஷ: -மரம், நானாரூபேண-பல ரீதமாக, சேஷ்டே-சேஷ்டிக்கிறதோ, தஸ்மிந்
அது, விநிச்சலே-அசையாமலிருந்தால், சோபி-அந்த மரமும், நிச்சல:-
அசைவற்றதாக, ச்யாத்-ஆகுமோ, ததா-அப்படி, ப்ராணகர்மேந்ரியை:-பிரா
ணனாலும் கர்மேந்த்ரியங்களாலும், ப்ரேர்யமாண:-ஏவப்படுகிற, தேஹ:-சரீர
மானது, சர்வத்ர-எங்கும், விஹிதாவிஹிதாதிஷு-விதிக்கப்பட்டதும் விதிக்க
கப்படாததுமான, நானாக்ரியாஸு-பலவிதமான கர்மாக்களில், ப்ரவர்ததே-
ப்ரவர்த்திக்கிறது.

காற்று நன்றாக வீசும் பொழுது மரம் பலவிதமாக ஆடுகிறது.
காற்று அடங்கி விட்டால் மரமும் அசைவதில்லை. இதுபோல்
பிராணன்கள், கர்மேந்த்ரியங்கள் இவைகளால் தூண்டப்பட்டு
சரீரம் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதும் விதிக்கப்
படாததும் தடுக்கப்பட்டதுமான பலவித செய்கைகளைச்
செய்கிறது.

(383-384)

(அ) இதுவரை நிர்வசனம் செய்யப்பட்ட விஞ்ஞானமய
கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், இம்மூன்றும்
சேர்ந்து விங்க சரீரம் என்றும், ஸலக்ஷ்ம சரீரம் என்றும் முன்னால்
சொல்லப்பட்டது. அவ்விதப் பெயர்கள் ஏற்பட்டதற்குக்
காரணத்தை இங்கு குறிப்பிடுகிறார் :-

कोशल्यं मिलित्वैतद्वपुः स्यात्सूक्ष्ममात्मनः ।

अतिसूक्ष्मतया लीनस्यात्मनो गमकत्वतः ।

लिङ्गमित्युच्यते स्थूलापेक्षया सूक्ष्ममिष्यते ॥ ३८५ ॥

கோஸ்த்ரயம் மிளித்வைதத் வபு: ஸ்யாத் ஸலக்ஷ்மமாத்மந:

அதிஸைக்ஷமதயா லீநஸ்யாத்மநோ கமகத்வத: |
விங்கமித்யுச்யதே ஸ்தூலாபேக்ஷயா ஸைக்ஷமமிஷ்யதே ||

एतत्-இந்த, कोशत्रयं-மூன்று கோசங்களும், मिलित्वा-சேர்ந்து,
आत्मनः-ஆத்மாவிற்கு, सूक्ष्मं वपुः स्यात् - ஸைக்ஷமசரீரமாகும்,
अतिसूक्ष्मतया - மிகவும் ஸைக்ஷமமாக இருப்பதால், लीनस्य -
மறைந்துள்ள, आत्मनः-ஆத்மாவிற்கு, गमकत्वतः-ஞாபகமாக இருப்ப
தால், लिङ्गमिति-லிங்கசரீரமென்று, उच्यते- சொல்லப்படுகிறது,
स्थूलापेक्षया-ஸ்தூல சரீரத்தையபேக்ஷித்து सूक्ष्मं-ஸைக்ஷமசரீரமாக,
इष्यते-கருதப்படுகிறது.

விஞ்ஞானமயம், மனோமயம், பிராணமயம். என்ற மூன்று
கோசங்களையும் சேர்த்தால் இது ஆத்மாவின் ஸைக்ஷம சரீர
மாகும். மிகவும் ஸைக்ஷமமாயிருப்பதால் மறைந்திருக்கும்
ஆத்மாவை காட்டிக்கொடுக்கும் காரணத்தினால் இது விங்கம்
(அடையாளம்) என்று சொல்லப்படுகிறது. இது ஸ்தூல
சரீரத்தை யுத்தேசித்து ஸைக்ஷமம் என்றும் கருதப்படுகிறது.

(அ) முன் காரண சரீரத்தை ஸமஷ்டி, வியஷ்டி, என்று
பிரித்துக் காட்டினது போல ஸைக்ஷம சரீரத்திலும் அவ்விதப்
பிரிவை எடுத்துச் சொல்கிறார் :-

सर्वं लिङ्गवपुर्जातमेकधीविषयत्वतः |

समष्टिः स्यात् तरुणः सामान्येन वनं यथा || ३८६ ||

ஸ்ர்வம் விங்கவபுர்ஜாதமேகதீவிஷயத்வத: |
ஸமஷ்டி: ஸ்யாத் தருகண: ஸாமான்யேந வநம் யதா ||

यथा-எப்படி, तरुणः - மரங்களின் கூட்டம், सामान्येन -
பொதுவாக, वनं-காடு ஆகிறதோ (அப்படியே) सर्वं लिङ्गवपुर्जाति-
எல்லா விங்க சரீரங்களின் கூட்டமும், एकधीविषयत्वतः-ஒரே
பாவனைக்கு விஷயமாவதால், समष्टिः स्यात्-ஸமஷ்டியாகும்.

மரங்களை தனித்தனியாக கவனிக்காமல் மொத்தமாகச்
சேர்த்துப்பார்த்தால் அது காடு என்ற பெயரை அடைகிறது.
இது போல் உலகிலுள்ள எல்லா விங்க சரீரங்களையும் தனித்தனி
யாக கவனிக்காமல் மொத்தமாகச் சேர்த்துப்பார்த்தால் இதுவே
ஸைக்ஷம ஸமஷ்டியாகும்

एतत्समष्ट्युपहितं चैतन्यं सफलं जगुः ।

हिरण्यगर्भः सूत्रात्मा प्राण इत्यपि पण्डिताः ॥ ३८७ ॥

ஏதத் ஸமஷ்ட்யுபஹிதம் சைதன்யம் ஸபலம் ஜகு: |
ஹிரண்யகர்ப்ப: ஸூத்ராத்மா ப்ராண இத்யபி பண்டிதா: ||

एतत्समष्ट्युपहितं-இந்த விங்கசாரஸமஷ்டியை உபாதியாகக்
கொண்டதும், सफलं-பிரதிபிம்பத்துடன் கூடியதுமான, चैतन्यं-
சைதன்யத்தை, हिरण्यगर्भः-ஹிரண்யகர்ப்பர் என்றும், सूत्रात्मा-
ஸூத்ராத்மா என்றும், प्राण इत्यपि-பிராணன் என்றும் पण्डिताः-
பண்டிதர்கள், जगुः-சொல்லியுள்ளார்கள்.

இந்த எல்லா விங்க சார ஸமஷ்டியை உபாதியாக உள்ள
சைதன்யம் பிரதிபிம்பம் உள்ள ஹிரண்யகர்ப்பர் என்றும்
ஸூத்ராத்மா என்றும் பிராணன் என்றும் பண்டிதர்கள்
சொல்கிறார்கள். (387)

हिरण्यमये बुद्धिर्गर्भे प्रचकास्ति हिरण्यवत् ।

हिरण्यगर्भ इत्यस्य व्यपदेशस्ततो मतः ॥ ३८८ ॥

ஹிரண்மயே புத்திகர்ப்பே ப்ரசகாஸ்தி ஹிரண்யவத் |
ஹிரண்யகர்ப்ப இத்யஸ்ய வ்யபதேஸஸ்ததேதோ மத: ||

हिरण्यमये-தங்கியமான, बुद्धिर्गर्भे-புத்தியின் நடுவில், हिरण्यवत्-
தங்கம்போல், प्रचकास्ति-விளங்குகிறது, ततः-ஆகையினால், अस्य-
இவனுக்கு, हिरण्यगर्भ इति-ஹிரண்யகர்ப்பன் என்று, व्यपदेशः-
வியவஹாரம், मतः-ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தங்கம் மாதிரிப் பிரகாசிக்கிற புத்தியின் நடுவில் தங்கம்
போல் நன்கு பிரகாசிக்கிறது என்பதினால் இவனுக்கு ஹிரண்ய
கர்ப்பர் என்ற வியவஹாரம் ஏற்பட்டிருக்கிறது. (388)

समस्तलिङ्गदेहेषु सूत्रवत् मणिपङ्क्तिषु ।

व्याप्य स्थितत्वात् सूत्रात्मा प्राणनात् प्राण उच्यते ॥ ३८९ ॥

ஸமஸ்தலிங்கதேஹேஷு ஸூத்ரவன் மணிபங்க்திஷு |
வ்யாப்ய ஸ்திதத்வாத் ஸூத்ராத்மா ப்ராணநாத்

ப்ராணன் உச்யதே ||

मणिपंक्तिषु -ரதன் வீசைகளில், सूत्रवत् - நூல்போல், समस्त-
लिङ्गदेहेषु - எல்லாவிங்கசாரங்களிலும், व्याप्य - வியாபித்துக்கொண்டு,
स्थितत्वात् - இருப்பதனால், सूत्रात्मा - ஸுத்ராத்மாவாகவும், प्राणनात् -
ஜீவிக்ஞ்செய்வதால், प्राणः - பிராணனாகவும், उच्यते - சொல்லப்படுகிறது:

பல ரத்னங்கள் கோர்க்கப்பட்ட ரத்னமாலையில் நூலர்னது
எல்லா ரத்னங்களுள்ளும் ஊடுருவி இருக்கிறது. இந்த நூல்
போலவே ஹிரண்யகர்ப்பன் எல்லா விங்க சரீரங்களுக்குள்ளும்
ஊடுருவி இருப்பசால் இவனுக்கு ஸுத்ராத்மா என்ற பெயரும்
ஜீவிக்கும்படி செய்வதால் பிராணன் என்ற பெயரும் இவனுக்கு
ஏற்பட்டிருக்கிறது. (389)

(அ) இவ்விதம் ஸமஷ்டி ஸைக்ஷம் சரீராபிமானியான
ஹிரண்யகர்பரைப்பற்றிச் சொல்லி விட்டு, வியஷ்டி ஸைக்ஷம்
சரீராபிமானியான தைஜஸனை வர்ணிக்கிறார் : -

नैकधीविषयत्वेन लिङ्गं व्यष्टिर्भवत्यथ ॥ ३९० ॥

நைகதீ விஷயத்வேந லிங்கம் வ்யஷ்டிர் பவத்யத ॥

नैकधीविषयत्वेन - பல பாவனைகளுக்கு விஷயமாவதால் லிங்க -
லிங்க சரீரம், व्यष्टिः भवति - வியஷ்டியாக ஆகிறது.

எல்லா விங்க சரீரங்களையும் சேர்த்து மொத்தமாகப்
பார்க்கும் பொழுது ஸமஷ்டி எனக்கூறப்பட்டது. அது ஒன்று
தான். ஒவ்வொரு விங்க சரீரத்தையும் தனித்தனியாகப் பார்க்கும்
பொழுது அது வியஷ்டி யாகும் இது பல (390)

यदेतद् व्यष्ट्युपहितं चिदाभाससमन्वितम् ।

चैतन्यं तैजस इति निगदन्ति मनीषिणः ।

तेजोमयान्तःकरणोपाधित्वेनैव तैजसः ॥ ३९१ ॥

யதேதத் வ்யஷ்ட்யுபஹிதம் சிதாபாஸஸமன்விதம் ।

சைதன்யம் தைஜஸ இதி நிகதந்தி மநீஷிணை: ।

தேஜோமயாந்தக்கரணோபாதித்வேரைஷ தைஜஸ: ॥

व्यष्ट्युपहितं - வியஷ்டி ஸைக்ஷம் சரீரத்தை உபாதிதாகக்கொண்ட
चिदाभाससमन्वितं - சிதாபாதிபிப்பத்துடன் கூடிய यत् चैतन्यं -

எந்த சைதன்யமோ, **एतत्** - இதை **तैजस इति** - தைஜஸன் என்று **मनीषिणः** - வித்வான்கள் **निगदन्ति** - சொல்கிறார்கள் **तैजोमयान्तः** - **करणोपाधित्वेन** - ஒளி மயமான அந்தக்கரணத்தை உபாதியாகக் கொண்டிருப்பதால் **एषः** - இவன் **तैजसः** - தைஜஸனாவான்.

வியஷ்டி ஸலக்ஷ்ம சரீரத்துடன் கூடியதாய் சைதன்யத்தின் பிரதிபிம்பத்தோடு சேர்ந்ததாய் இருக்கும் சைதன்யத்தை தைஜஸன் என்று அறிவுள்ளவர்கள் சொல்கிறார்கள். பிரகாச மயமான அந்தக்கரணம் இவனுக்கு உபாதியாக இருப்பதால் இவனுக்கு தைஜஸன் என்றபெயர் ஏற்பட்டுள்ளது. (391)

स्थूलात् सूक्ष्मतया व्यष्टिः अस्य सूक्ष्मवपुर्मतम् ।

अस्य जागरसंस्कारमयत्वात् वपुरुच्यते ॥ ३९२ ॥

ஸ்தூலாத் ஸலக்ஷ்மதயா வ்யஷ்டிரஸ்ய ஸலக்ஷ்மவபுர்
மதம் ।

அஸ்ய ஜாகரஸம்ஸ்காரமயத்வாத் வபுருச்யதே ॥

स्थूलात् - ஸ்தூலத்தைக்காட்டிலும், **सूक्ष्मतया** - ஸலக்ஷ்மமாயிருப்பதால் **व्यष्टिः** - வியஷ்டி சரீரம் **अस्य** - இவனுடைய **सूक्ष्मवपुः** - ஸலக்ஷ்ம சரீரமாக **मतम्** - கருதப்பட்டிருக்கிறது. **जागरसंस्कारमयत्वात्** - ஜாகர்த்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் ஸம்ஸ்காரங்கள் நிறைந்திருப்பதால் **अस्य** - இவனுடைய **वपुः** - சரீரமாக **उच्यते** - சொல்லப்படுகிறது.

இந்த வியஷ்டி சரீரம் ஸ்தூல சரீரத்தைவிட ஸலக்ஷ்மமாயிருப்பதினால் இது ஜீவனுடைய ஸலக்ஷ்ம சரீரம் என்று கருதப்படுகிறது. இந்த ஜீவனுக்கு ஜாக்ரத் காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் ஸம்ஸ்காரங்கள் இதில் நிறைந்திருப்பதால் இது இவனுடைய சரீரம் என்று சொல்லப்படுகிறது. (392)

स्वप्ने जागरकालीनवासनापरिकल्पितान् ।

तैजसो विषयान् भुङ्क्ते सूक्ष्मार्थान् सूक्ष्मवृत्तिभिः ॥ ३९३ ॥

ஸ்வப்னே ஜாகரகாலீந வாஸநாபரிகல்பிதான் ।

தைஜஸோ விஷயான் புங்க்தே ஸலக்ஷ்மார்த்ததான்

ஸலக்ஷ்மவ்ருத்திபி: ॥

तैजसः - தைஜஸன் **स्वप्ने** - ஸ்வப்னகாலத்தில் **सुक्ष्मवृत्तिभिः** - ஸுக்ஷ்மமான மனோவீருத்திகளால் **जागरकालीन** - ஜாக்ரத் காலத்தில் ஏற்பட்ட, **वासनापरिकल्पितान्** - ஸம்ஸ்காரங்களால் ஏற்பட்ட **सूक्ष्मार्थान्** - ஸுக்ஷ்மப் பொருளாகிற **विषयान्** - விஷயங்களை **भुङ्क्ते** - அனுபவிக்கிறான்.

ஜக்கிரத் காலத்திலுள்ள வாஸனைகளால் உண்டாக்கப்பட்ட ஸுக்ஷ்ம பதார்த்தங்களாகிற விஷயங்களை ஸ்வப்ன காலத்தில் தைஜஸன் ஸுக்ஷ்மமான வீருத்திகளால் அனுபவிக்கிறான். (393)

(அ) முன் ஸமஷ்டி காரண சரீரத்திற்கும் வியஷ்டி காரண சரீரத்திற்கும் வேற்றுமையில்கூடு யென்று சொன்னது போலவே, இந்த ஸமஷ்டி ஸுக்ஷ்ம சரீரத்திற்கும் வியஷ்டி ஸுக்ஷ்ம சரீரத்திற்கும் வாஸ்தவத்தில் பேதம் கிடையாது என்பதை சொல்கிறார் :-

समष्टेरपि च व्यष्टेः सामान्येनैव पूर्ववत् ।

अमेद एव ज्ञातव्यो जात्येकत्वे कुतो मिदा ॥ ३९४ ॥

ஸமஷ்டேரபி ச வ்யஷ்டே: ஸாமாந்யேநைவ பூர்வவத் |
அபேத ஏவ ஜ்நாதவ்யோ ஜாத்யேகத்வே குதோ பிதா ||

समष्टेरपि - ஸமஷ்டிக்கும் **व्यष्टेः** - வியஷ்டிக்கும் **पूर्ववत्** - முன்போல **सामान्येनैव** - ஸமானமாக இருக்கும் தன்மையாலேயே **अमेद एव** - அபேதம் தான் **ज्ञातव्यः** - அறியத்தக்கது. **जात्येकत्वे** - ஜாதி ஒன்றாக இருக்கும்பொழுது **कुतो मिदा** - எப்படி வேற்றுமை ஏற்படும் ?

காரண சரீரம் போலவே ஸமஷ்டி ஸுக்ஷ்ம சரீரமும் வியஷ்டி ஸுக்ஷ்ம சரீரமும் ஸமானமாயிருப்பதால் ஸுக்ஷ்மத்தன்மை என்பது இரண்டிலும் ஒன்றாகவே இருப்பதால் இரண்டுக்கும் வேற்றுமை கிடையாது. இரண்டும் ஒன்று தான் இரண்டும் ஒரே இனத்தை சேர்ந்திருக்கையில் பேதம் எப்படி வரும் ? (394)

द्वयोरुपाध्योरेकत्वे तयोरप्यभिमानिनोः ।

सुत्रात्मनस्तैजसस्याप्यभेदः पूर्ववत् मतः ॥ ३९५ ॥

தவ்யோருபாத்யோரேகத்வே தயோரப்யபிமானினோ: |
ஸுத்ரா த்மநஸ்தைஜஸஸ்யாப்யபேத: பூர்வவன் மத: ||

द्वयोः उपाख्योः - இரண்டு உபாதிகளுக்கும் **एकरवे** - அபேதம் இருக்கும்பொழுது **तयोः बभिमामिनोरपि** - அவைகளின் அபிமானி களுக்கும் (அதாவது) **सूत्रात्मनः** - ஸுத்ராத்மாவுக்கும் **तैजसस्यापि** - தைஜஸனுக்கும் **पूर्ववत्** - முன்போல **अमेदः** - அபேதமானது **मतः** - அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன் சுலோகத்தில் கூறிய நியாயப்படி ஸமஷ்டி ஸுக்ஷ்ம சரீரம், வியஷ்டி ஸுக்ஷ்ம சரீரம் என்ற இரு உபாதிகளும் ஒன்று தான் என்று தீர்மானமாகி விட்டபடியால் காரண சரீராபிமானிகள்போல ஸமஷ்டி ஸுக்ஷ்ம சரீராபிமானியான ஸுத்ரா த்மாவும் வியஷ்டி ஸுக்ஷ்ம சரீராபிமானியான தைஜஸனும் ஒன்றுதான் இருவருக்கும் வேற்றுமை இல்லையென்பதும் எரித்தமாகிறது (395)

(அ) இதுவரை ஸுக்ஷ்ம ஸ்ருஷ்டியை சொல்லி விட்டு இனி ஸ்தூல ஸ்ருஷ்டியை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறார் :-

एवं सूक्ष्मप्रपञ्चस्य प्रकारः शास्त्रसंमतः ।

अथ स्थूलप्रपञ्चस्य प्रकारः कथ्यते शृणु ॥ ३९६ ॥

ஏவம் ஸுக்ஷ்மப்ரபஞ்சஸ்ய ப்ரகார: ஸாஸ்த்ர ஸம்மத: |
அத ஸ்தூலப்ரபஞ்சஸ்ய ப்ரகார: கத்யதே ச்ருணு ||

एवं-இவ்வாறு, **शास्त्रसंमतः**-சாஸ்திரங்களில் ஒப்புக்கொள்ளப்பட்ட, **सूक्ष्मप्रपञ्चस्य**-ஸுக்ஷ்மபிரபஞ்சத்தன், **प्रकारः**-உண்டாகும்விதம் (கூறப்பட்டது), **अथ**-இனி, **स्थूलप्रपञ्चस्य**-ஸ்தூல பிரபஞ்சம், **प्रकारः**-ஏற்படுவிதம், **कथ्यते**-சொல்லப்படுகிறது, **शृणु**-கேள்.

இவ்விதமாக ஸுக்ஷ்ம பிரபஞ்சம் ஏற்படும் முறை சாஸ்திரத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி சொல்லப்பட்டது இனிமல் ஸ்தூல பிரபஞ்சம் உண்டாகும் முறை சொல்லப்படுகிறது. கேள் (396)

(அ) முன்னால் ஸுக்ஷ்ம பூதங்களிலிருந்து பஞ்சீகிருதமான ஸ்தூல பூதங்கள் ஏற்படுகின்றன என்று கீழ்க்கண்டது சுலோகத்தில்

சுருக்கமாகச் சொல்லப்பட்டது அந்தப் பஞ்சீகரணம் என்ற முறை எப்படி என்பதை ஸ்ரீமத் ஆசார்யாரே இங்கு விவரிக்கிறார் :—

தான்யேவ சூக்ஷ்மभूतानि व्योमादीनि परस्परम् ।

पञ्चीकृतानि स्थूलानि भवन्ति शृणु तत्क्रमम् ॥ ३९७ ॥

தான்யேவ ஸூக்ஷ்மபூதாநி வ்யோமாதீநி பரஸ்பரம் ।
பஞ்சீக்ருதாநி ஸ்தூலாநி பவந்தி ச்ருணு தத்க்ரமம் ॥

வ்யோமாதீநி—ஆகாசம் முதலான, தான்யேவ சூக்ஷ்மभूतानि—அதே ஸூக்ஷ்ம பூதங்கள், परस्परं—ஒன்றுக்கொன்று (சேர்ந்து), पञ्चीकृतानि—பஞ்சீகரணமாக்கப்பட்டு, स्थूलानि भवन्ति—ஸ்தூல பூதங்களாக ஆகின்றன, तत्क्रमं—அந்த முறையை, शृणु—கேள்.

அதே ஆகாசம் முதலான ஸூக்ஷ்ம பூதங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து பஞ்சீகிருதமாகி (ஐவகைப்பட்டு) ஸ்தூல பூதங்களாக ஆகின்றன அந்த முறையைக் கேள். (397)

खादीनां भूतमेकैकं सममेव द्विधा द्विधा ।

विभज्य भागं तत्राद्यं त्यक्त्वा भागं द्वितीयकम् ॥ ३९८ ॥

चतुर्धा सुविभज्याथ तमेकैकं विनिक्षिपेत् ।

चतुर्णां प्रथमे भागे क्रमेण स्वार्धमन्तरा ॥ ३९९ ॥

ततो व्योमादिभूतानां भागाः पञ्च भवन्ति ते ।

स्वस्वार्धभागेनान्येभ्यः प्राप्तं भागचतुष्टयम् ।

संयोज्य स्थूलतां यान्ति व्योमादीनि यथाक्रमम् ॥ ४०० ॥

காதீநாம் பூதமேகைகம் ஸமமேவ த்விதா த்விதா ।
விபஜ்ய பாகம் தத்ராத்யம் த்யக்த்வா பாகம் த்விதீயகம் ॥
சதுர்தா ஸுவிபஜ்யாத தமேகைகம் விநிக்ஷிபேத் ।
சதுர்ணாம் ப்ரதமே பாகே க்ரமேண ஸ்வார்த்தமந்தரா ॥
ததோ வ்யோமாதிபூதாநாம் பாகா: பஞ்ச பவந்தி தே ।
ஸ்வஸ்வார்த்தபாகேநாந்யேப்ய: ப்ராப்தம்

பாகசதுஷ்டயம் !

ஸமயோஜ்ய ஸ்தூலதாம் யாந்தி வ்யோமாதீநி

யதாஶ்ரமம் ॥

खादीनां-ஆகாசம் முதலியவைகளில், **एकैकं भूतं**-ஒவ்வொரு பூதத்தையும், **सममेव**-ஸமமாகவே, **द्विधा द्विधा**-இரண்டு இரண்டு பாகமாக, **विभज्य**-பிரித்து, **तत्र**-அதில், **आद्यं भागं**-முதல் பாகத்தை, **स्यक्वा**-விட்டுவிட்டு, **द्वितीयकं भागं**-இரண்டாவது பாகத்தை, **चतुर्धा**-நான்காக, **सुविभज्य**-நன்கு பிரித்து, **अथ**-பிறகு, **तं एकैकं**-அந்த ஒவ்வொன்றையும், **स्वार्धमन्तरा**-தன் பாகத்தைத்தவிற, **चतुर्णां**-(மற்ற) நான்கு பூதங்களுடைய, **प्रथमे भागे**-முதல் பாகத்தில், **क्रमेण**-கிரமமாக, **विनिक्षिपेत्**-வைத்துவிடவேண்டும். **ततः**-அதனால், **व्योमादिभूतानां**-ஆகாசம் முதலான பூதங்களுக்கு, **पञ्च भागाः**-ஐந்து பாகங்கள், **भवन्ति**-ஏற்படுகின்றன. **स्वस्वार्धभागेन**-தன் தன் பாதிபாகத்தோடு, **अन्येभ्यः**-மற்றவைகளிலிருந்து, **प्राप्तं**-வந்த, **भागचतुष्टयं**-நான்கு பாகங்களை, **संयोज्य**-சேர்த்து, **ते**-அந்த, **व्योमादीनि**-ஆகாசம் முதலியவைகள், **यथाक्रमं**-கிரமமாக, **स्थूलतां**-ஸ்தூலத்தன்மையை, **यान्ति**-அடைகின்றன.

ஆகாசம் முதலானதுகளில் ஒவ்வொரு பூதமாக எடுத்துக் கொண்டு அதை சரிபாகமாகவே இரண்டு இரண்டாகப் பிரித்து விட்டு, அவ்விரண்டு பாகங்களில் முதலாவதை தனியாக வைத்து விட்டு, இரண்டாவது பாகத்தை நான்காகப் பிரித்து பிறகு அந்த நான்கு பாகங்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தனியாக வைக்கப்பட்டிருக்கும் முதலாவது பாதி பாகத்துடன், தன் பாதி நீங்கலாக, நன்குசுலந்து விடவேண்டியது. அப்படிச் செய்வதினால் ஆகாசம் முதலிய பூதங்கள் ஒவ்வொன்றிலுமே ஐந்து பாகங்கள் ஏற்பட்டு விடும். தன் தன் பாதிபாகத்துடன் மற்ற நான்கு பூதங்களிலிருந்து கிடைக்கும் நான்கு பாகங்களையும் நன்கு சேர்க்கும் போது ஆகாசம் முதலியவை கிரமமாக ஸ்தூலத்தன்மையை அடைகின்றன. உதாஹரணமாக ஆகாச பூதத்தை எடுத்துக் கொள்வோம். ஸூக்ஷ்மமான ஆகாசத்தை ஸமபாகமாக இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒரு பாதியை தனியாக வைத்து விட்டு மற்றொரு பாதியை நான்கு அரைக்கால் பாகங்களாக பிரித்து ஒரு அரைக்கால் பங்கை வாயுநிலும் இரண்டாவதை தேஜஸ்ஸிலும் மூன்றாவதை ஜலத்திலும், நான்காவது அரைக்கால் பாகத்தை பிருதிவியிலும் சேர்த்து விடவேண்டும். இவ்வாறே

மற்றநான்கு பூதங்களிலும் செய்யவேண்டும். இதனால் ஆகாசத்தில் அதனுடைய அம்சம் அரைப்பங்கும் மற்ற வாயு முதலான நான்கு பூதங்களின் அரைக்கால் அரைக்கால் பங்கும் சேர்ந்து ஒரு முழு ஆகாசம் அகிறது. இதுபோலவே ஒவ்வொரு பூதத்திலும் அதன் பங்கு அரையும் மற்ற நான்கு பூதங்களின் 4 அரைக்கால் அம்சங்களும் சேர்ந்து அரையும் உள்ளது இவ்வாறு ஒவ்வொரு லக்ஷம் பூதத்திலும் மற்ற பூதங்களின் அம்சங்கள் சேருவதால் அவை ஸ்தூல பூதங்களாகின்றன. மற்ற பூதங்களின் அம்சங்கள் இருந்தபோதிலும் அரைப்பங்கு இருப்பதைக்கொண்டு அந்தந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. (398-400)

(அ) சாந்தோக்ய உபநிஷத்தில் தேஜஸ், அப்பு, அன்னம் என்று மூன்று பூதங்கள் தான் கண்டிருக்கிறது அம்முன்றுக்குள் தான் கலப்பும், த்ரிவ்ருத்கரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஆகாசத்தையும் வாயுவையும் சேர்த்துக் கொண்டு ஐந்து பூதங்களாக வைத்துக் கொண்டு பஞ்சீகரணம் என்று சொல்வது நியாயமாவென்று கேட்கக்கூடியதால், அதற்கு லமாதானத்தை இங்கே ஸ்ரீமத் ஆசார்யார் சொல்கிறார். வேதம், பிரத்யக்ஷம், அனுமானம் ஆகிய மூன்று பிரமாணங்களும் இந்த பஞ்சீகரண விஷயமாய் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறார் :-

அமுष्य पञ्चीकरणस्याप्रामाण्यं न शङ्क्यताम् ।

उपलक्षणं अस्यापि तत् त्रिवृत्करणश्रुतिः ॥ ४०१ ॥

அமுஷ்ய பஞ்சீகரண ஸ்யாப்ராமாண்யம் ந ஸங்க்யதாம் ।
உபலக்ஷணமஸ்யாபி தத்த்ரிவ்ருத்கரணச்ருதி: ॥

அமுஷ்ய-இந்த, பञ्चीकरणस्य-பஞ்சீகரணத்திற்கு, अप्रामाण्यं-பிரமாணமில்லாத்தன்மை, न शङ्क्यतां-கேட்கப்படவேண்டாம், त्रिवृत्करणश्रुतिः-அந்த த்ரிவ்ருத்கரணச்ருதி, अस्यापि-இந்த பஞ்சீகரணத்திற்கும், उपलक्षणं-உபலக்ஷணம்.

இந்த பஞ்சீகரணம் என்பதற்கு பிரமாணமில்லை என்று நினைக்கக்கூடாது. அந்த த்ரிவ்ருத்கரணத்தைச் சொல்லும் சுருதியே இந்த பஞ்சீகரணத்திற்கு உபலக்ஷணமாகும். இதையும் அங்கு சேர்த்துக் கொள்ளவேண்டும். (401)

पञ्चानामपि भूतानां भूयतेऽन्यत्र संभवः ।

ततः प्रामाणिकं पञ्चीकरणं मन्यतां बुधैः ॥ ४०२ ॥

பஞ்சாநாமபி பூதாநாம் ச்ரூயதேஹ்யத்ர ஸம்பவ: ।
தத: ப்ராமாணிகம் பஞ்சீகரணம் மந்யதாம் புதை: ॥

अन्यत्र-வேறு இடத்தில், पञ्चानामपि भूतानां-ஐந்து பூதங்களுக்கும், संभवः-உத்பத்தி, भूयते-கேட்கப்படுகிறது. ततः-ஆகையினால், बुधैः-அறிவாளிகளால், पञ्चीकरणं-பஞ்சீகரணமானது, प्रामाणिकं-பிரமாண எரித்தமாக, मन्यताम् - அண்ணப்பட்டும.

சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்படாமல் போனாலும் கைத்தீர்யம் முதலிய உபநிஷத்துக்களில் ஐந்து பூதங்களுக்குமே உத்பத்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் பஞ்சீகரணம் பிரமாண எரித்தம் தான். (402)

(அ) பஞ்சீகரணத்தை மறுபடியும் பூர்வபக்ஷி ஆகேஷ்டிக் கிறுள் :-

प्रत्यक्षादिविरोधः स्यात् अन्यथा क्रियते यदि ।

आकाशवायोः धर्मस्तु वह्न्यादौ उपलभ्यते ॥ ४०३ ॥

यथा तथाऽऽकाशवायोः नाग्न्यादेर्धर्म ईक्ष्यते ।

अतोऽप्रामाणिकमिति न किञ्चिदपि चिन्त्यताम् ॥ ४०४ ॥

ப்ரத்யக்ஷாதிவிரோத: ஸ்யாத் அந்யதா க்ரியதே யதி ।
ஆகாஸவாய்வோர் தர்மஸ்து வஹ்ந்யாதாவுபலப்பயதே ॥

யதா ததாஃகாஸ வாய்வோர் நாக்ந்யாதேர் தர்ம
நக்ஷயதே ।

அதோஃப்ராமாணிகமிதி ந கிஞ்சிதபி சிந்த்யதாம் ॥

अन्यथा-வேறு விதமாக, यदि क्रियते-செய்யப்படுமானால், प्रत्यक्षादिविरोधः स्यात् -பிரத்யக்ஷம் முதலானவற்றிற்கு விரோதம் ஏற்படும். आकाशवायोः-ஆகாசத்தினுடையவும் வாயுவினுடையவும், धर्मस्तु தர்மமோடுவெணில், वह्न्यादौ-தேஜஸ் முதலியவற்றில், यथा उपलभ्यते-எப்படி காணப்படுகிறதோ, तथा-அப்படி, आकाशवायोः-ஆகாசத்

திலும், வாயுநிலும், அந்நாடே:-தேஜஸ் முதலியவற்றின், சமீ:-தர்மம், ந ஈஷ்யதே - காணப்படுகிறதில்லை, அத:- ஆகையால், அபாமாணிக்-ப்ராமாணிகமல்ல, ஈநி-என்று, கிஞ்சிடபி-கொஞ்சமும், ந சிந்யதா-எண்ணவேண்டாம்.

வேறுவிதமாக அதாவது பஞ்சீகரணம் செய்தால் பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்களுக்கு விரோதம் ஏற்படும் எப்படி யெனில் ஆகாசம், வாயு இவைகளின் தர்மம் (இடம் தருவது, அசைவது என்பது) அக்னி முதலியவைகளில் காணப்படுகிறது போல் ஆகாசம், வாயு இவைகளில் அக்னி முதலானவைகளின் தர்மம் (உஷ்ண பிரகாசம், திரவமாயிருத்தல், வாஸனை இவைகள்) காணப்படவில்லை. இந்த காரணத்தைக்கொண்டு பஞ்சீகரணம் பிரமாணமற்ற தென்று கொஞ்சமேனும் நினைக்கக் கூடாது.

(403-404)

(அ) ஸமாதானம் கூறுகிறார் :-

ஸாங்ஸ்யாஸித்வ ஸ்வ்யாஸி: வித்யதே பாவகாதிஸு ।

தேனோபலப்யதே ஸப்த: காரணஸ்யாதிரேகத: ॥ ४௦௫ ॥

ததா நபஸ்வதோ தர்மோத்ப்யகந்யாதாவுபலப்யதே ।

ந ததா வித்யதே வ்யாஸி: வந்ஹாடே: ஸநபஸ்வதோ: ॥ ४௦௬ ॥

ஸஃமத்வாத் அங்கவ்யாஸி: ததமீ நோபலப்யதே ।

காரணஸ்யானுரூபேண கார்ய சர்வத்ர ஈஷ்யதே ॥ ४௦௭ ॥

தஸ்யாத் பிராமாண்யமேஷ்வய் புவை: பஞ்சீகரணேரபி ॥ ४௦௮ ॥

காமஸ்வயாப்திச்ச கவ்யாப்திர் வித்யதே பாவகாதிஷு ।

தேனோபலப்யதே ஸப்த: காரணஸ்யாதிரேகத: ॥

ததா நபஸ்வதோ தர்மோத்ப்யகந்யாதாவுபலப்யதே ।

ந ததா வித்யதே வ்யாப்திர் வஹந்யாதே:

கநபஸ்வதோ: ॥

ஸூக்ஷ்மத்வாத்மஸூகவ்யாப்தேஸ் தத்தர்மோ

நோபலப்யதே ।

காரணஸ்யாநுரூபேண கார்யம் ஸர்வத்ர த்ருச்யதே ॥

தஸ்மாத் ப்ராமாண்யமேஷ்டவ்யம் புதை:

பஞ்சீக்ருதேரபி 11

பாவகாதிஸு-தேஜஸ் முதலியவற்றில், ஸாங்க்யாசி-ஆகாசத் தினுடைய அம்ச வியாப்தியும், ஸங்க்யாசிஸ்வ-ஆகாசத்தின் வியாப்தியும், விசுதே-இருக்கிறது, தேன-அதனால், அதிரேகத:-அதிகமாக, காரணஸ-காரணத்தின், ஶவ்:-சப்தம், ஸபலஸ்யதே-காணப்படுகிறது, தயா-அவ்விதம், நஸவத:-வாயுவின், கமோஶபி-உர்மமும், அஸ்யாடீ-தேஜஸ் முதலியவற்றில், ஸபலஸ்யதே-காணப்படுகிறது, தயா-அது போல, ஶநஸவதோ:-ஆகாசத்திலுல் வாயுவிலும், வஹ்யாதே:-தேஜஸ் முதலிய வற்றின், வ்யாசி:-வியாப்தி, ந விசுதே-இல்லை. அங்க்யாசி:-சிறு அம்சமான அரைக்கால் பாகத்தின் வியாப்தி, ஶுக்ரஸ்வாத-ஸூக்ஷ்மமாக இருப்பதால், ஶதஸம்:-அவைகளின் தர்மம், ந ஸபலஸ்யதே-காணப்படுகிற தில்லை காரணஸ்ய அநுரூபேண-காரணத்திற்கு அநுரூபமாகத்தான், ஶவ்-எங்கும், கார்ய-காரியம், ஶஸ்யதே-காணப்படுகிறது, தஸாத-ஆகையால், பஸ்கீகரேரபி-பஞ்சீகரணத்திற்கும், ப்ராமாண்ய-ப்ராமாண்யமானது, வுதே:- வித்வான்களால், ஶஸ்யம்-ஓப்புக்கொள்ளத்தக்கது.

ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து தேஜஸ், தேஜஸிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பிருதிவி என்ற கிரமத்தில் பஞ்சபூத எரிஷ்டி ஏற்பட்டிருக்கிறது. ஆகவே முன் உள்ள பூதங்கள் காரணமாகவும் பின் உள்ள பூதங்கள் காரியமாகவும் ஆகின்றன. காரண ஸ்வரூபத்திற்கே காரியத்தில் வியாப்தி உண்டு. பஞ்சீகரணப்ரக்ரீயையால் தேஜஸ் முதலியவற்றில் ஆகாச வாயுக்களின் அம்சங்களுக்கும், காரணமாயிருப்பதால் ஆகாசவாயு ஸ்வரூபங்களுக்கும் வியாப்தி உண்டு. அதனால் ஆகாச வாயுக்களின் தர்மங்கள் தேஜஸ் முதலியவற்றில் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. தேஜஸ் முதலியவை ஆகாச வாயுக்களுக்கு காரணமாக இல்லாததால் ஆகாசவாயுக்களில் தேஜஸ் முதலான பூதங்களின் வியாப்தி கிடையாது. பஞ்சீகரணப்ரக்ரீயையால் அம்ச வ்யாப்தி மட்டும் தான் உண்டு. ஆகாசவாயுக்களில் தேஜஸ் முதலியவற்றின் சிறுஅம்சம் அதாவது அரைக்கால் பாகம் இருந்த போதிலும் அது ஸூக்ஷ்மமானதால் ஆகாச வாயுக்களில் தேஜஸ் முதலியவற்றின் தர்மங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிவதில்லை காரண தர்மம் தான் காரியத்தில் காணப்படும். ஆகவே பிரத்யக்ஷ ஶிரோதமில்லாததால் பஞ்சீகரணம் ப்ராமாணிகம் தான்.

(அ) இவ்விதம் பஞ்சீகரண பிரக்ரியை சாஸ்திர ஸம்மதம் தான் என்று காட்டி விட்டு, பஞ்சீகிருதமான ஒவ்வொரு பூதத்திற்கும் ஏற்பட்ட குணங்களையும், அவைகளை கிரஹிக்கும் இத்திரியங்களையும், அவைகள் ஏன் அவைகளை கிரஹிக்கின்றன என்பதையும், அந்தந்த இத்திரியங்களை சக்தியுள்ளவைகளாகச் செய்கிற அதிஷ்டான தேவதைகள் யார் யார் என்றும், விஸ்தாரமாக வர்ணிக்கிறார் :—

அநேனோபூதகுணகம் भूतं वक्ष्येऽवधारय ।

शब्दैकगुणं आकाशं शब्दस्पर्शगुणोऽनिलः ॥ ४०९ ॥

तेजः शब्दस्पर्शरूपैः गुणवत् कारणक्रमात् ।

आपः चतुर्गुणाः शब्दस्पर्शरूपरसैः क्रमात् ॥ ४१० ॥

एतैश्चतुर्भिः गन्धेन सह पञ्चगुणा मही ।

அநேனோப்பூதகுணகம் பூதம் வக்ச்யே஽வதாரய ।
ஸப்தைககுணமாகாஸம் ஸப்தஸ்பர்ஸுகுணோ஽நிலஃ ॥

தேஜஃ ஸப்தஸ்பர்ஸுருபைர் குணவத் காரண க்ரமாத் ।

ஆபச்சதுர்குணஃ ஸப்தஸ்பர்ஸுரபரஸைஃ க்ரமாத் ॥

ஏதைச்சதுர்பிர் கந்தேந ஸஹ பஞ்சகுண மஹீ ।

அநேன-இந்த பஞ்சீகரணத்தால், **உபூதகுணகம்**-ஸ்பஷ்டமாக உண்டான குணங்களுள், **भूतं**-பூதத்தைப்பற்றி, **वक्ष्ये**-சொல்கிறேன் **अवधारय**-கவனித்துக்கேள். **शब्दैकगुणं**-சப்தம் என்ற ஒரே குணமுள்ளது, **आकाशं**-ஆகாசம், **अनिलः**-வாயு, **शब्दस्पर्शगुणाः**-சப்தம், ஸ்பர்ஸம் என்ற இருகுணங்களுள்ளது. **कारणक्रमात्**-காரணக்ரமத்தினால், **तेजः**-தேஜஸ், **शब्दस्पर्शरूपैः**-சப்தம், ஸ்பர்ஸம், ரூபம் இவைகளால், **गुणवत्**-(முன்று)குணங்களுடன் கூடியது, **क्रमात्**-கிரமமாக, **आपः**-ஐலம், **शब्दस्पर्शरूपरसैः**-சப்தம், ஸ்பர்ஸம், ரூபம், ரஸம் இவைகளால், **चतुर्गुणाः**-மூன்று குணங்களுள்ளவை, **एतैः**-இந்த, **चतुर्भिः**-நான்கு குணங்களோடும், **गन्धेन**-வாசனையோடும், **सह**-கூட, **मही**-பூமி **पञ्चगुणा**-ஐந்து குணங்களுள்ளது.

இந்த பஞ்சீகரணத்தினால் ஸ்பஷ்டமாக உண்டான குணத்தோடு கூடிய பூதத்தைப்பற்றிச் சொல்கிறேன். கவனமாய்க்

கேள். சப்தமென்ற ஒரே குணமுள்ளது ஆகாசம். சப்தம், ஸ்பர்சம் என்ற இரண்டு குணங்களுடையது வாயு. காரணக் கிரமத்தையனுசரித்து சப்தம், ஸ்பர்சம், ரூபம் என்ற மூன்று குணங்களுடன் கூடியது தேஜஸ். சப்தம், ஸ்பர்சம், ரூபம் ரஸம் என்பவைகளால் ஜலம் நான்கு குணமுள்ளதாகிறது. சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்ற ஐந்து குணங்களுள்ளதாக பிருத்வீ இருக்கிறது. (409-411)

आकाशांशतया श्रोत्रं शब्दं गृह्णाति तद्गुणम् ॥ ४११ ॥

त्वक् मारुतांशकतया स्पर्शं गृह्णाति तद्गुणम् ।

तेजोशकतया चक्षुः रूपं गृह्णाति तद्गुणम् ॥ ४१२ ॥

अवंशकतया जिह्वा रसं गृह्णाति तद्गुणम् ।

भूम्यंशकतया घ्राणं गन्धं गृह्णाति तद्गुणम् ॥ ४१३ ॥

ஆகாசாம்புகதயா ச்ரோத்ரம் ஸப்தம் க்ருஹ்ணாதி
தத்குணம் ॥

தவக் மாருதாம்புகதயா ஸ்பர்ஸம் க்ருஹ்ணாதி தத்குணம் ॥
தேஜோம்புகதயா சக்ஷு ரூபம் க்ருஹ்ணாதி தத்குணம் ॥

அபம்புகதயா ஜிஹ்வா ரஸம் க்ருஹ்ணாதி தத்குணம் ॥
பூமியம்புகதயா க்ராணம் கந்தம் க்ருஹ்ணாதி தத்குணம் ॥

आकाशांशतया-ஆகாசத்தின் அம்சமாக இருப்பதால், श्रोत्रं-காது
तद्गुणं-அந்த ஆகாசத்தின் குணமான, शब्दं-சப்தத்தை, गृह्णाति-
கீர்ஹிக்கிறது. त्वक्-த்வகீந்திரியம், मारुतांशकतया-வாயுவின் அம்ச
மானதால், तद्गुणं-அந்த வாயுவின் குணமான, स्पर्शं-ஸ்பர்சத்தை,
गृह्णाति-அறிகிறது, तेजोशकतया-தேஜஸ்ஸின் அம்சமாக இருப்பதால்,
चक्षुः-கண், तद्गुणं-அந்த தேஜஸ்ஸின் குணமான, रूपं-ரூபத்தை,
गृह्णाति-அறிகிறது. अवंशकतया-ஜலத்தின் அம்சமாக இருப்பதால்,
जिह्वा-நாககு, तद्गुणं-அந்த ஜலத்தின் குணமான, रसं-ரஸத்தை,
गृह्णाति-கீர்ஹிக்கிறது. भूम्यंशकतया-பூமியின் அம்சமானதால், घ्राणं-
கிராணேந்திரியம், तद्गुणं-அந்த பூமியின் குணமான, गन्धं-
வாஸனையை, गृह्णाति-கீர்ஹிக்கிறது.

ஆகாச பூதத்திலிருந்து உண்டானது காது என்ற சுரோத்
ரேந்திரியம். அதனால் சுரோத்ரம் ஆகாசத்தின் குணமான
சப்தத்தை அறிகிறது. வாயுவிருந்து உண்டாயிருப்பதால்
த்வகிந்திரியம் வாயுவின குணமான ஸ்பர்சத்தையும் தேஜஸ்ஸி
லிருந்து உண்டான கண் தேஜோகுணமான ரூபத்தையும் ஜலத்தி
லிருந்து உண்டான ஜிஹ்வேந்திரியம் ஜலத்தின் குணமான
ரஸத்தையும் பிருதிவியிலிருந்து உண்டான க்ரானேந்திரியம்
பிருதிவியின் குணமான கந்தத்தையும் அறிகிறது. (411-413)

(அ) இவ்விதமாக ஞானேந்திரியங்களின் வியாபாரங்களை
சொல்லிவிட்டு, அதே மாதிரி கர்மேந்திரியங்களின் வியாபாரங்
களையும் வரிசையாகச் சொல்கிறார் :—

करोति खांशकतया वाक् शब्दोच्चारणक्रियाम् ।

वाय्वंशकतया पादौ गमनादिक्रियापरौ ॥ ४१४ ॥

तेजोशकतया पाणी वह्न्याद्यर्चनतत्परौ ।

जलांशकतया उपस्थो रेतोमूत्रविसर्गकृत् ॥ ४१५ ॥

भूम्यंशकतया पायुः कठिनं मलमुत्सृजेत् ।

கரோதி காம்ஸுகதயா வாக் ஸப்தோச்சாரணக்ரியாம் ।
வாய்வம்ஸுகதயா பாடௌ கமநாதிக்ரியாபரௌ ॥

தேஜோம்ஸுகதயா பாணீ வஹ்ந்யாத்யர்ச்சநதத்பரௌ ।
ஜலாம்ஸுகதயோபஸ்த்தோ ரேதோமுத்ர விஸர்கக்ருத் ॥
பூம்யம்ஸுகதயா பாயு: கடிநம் மலமுத்ஸ்ருஜேத் ॥

खांशकतया-ஆகாசத்தின் அம்சமானதால், वाक्-வாகிந்திரியம்,
शब्दोच्चारणक्रिया-சப்தங்களை உச்சரிக்கும் காரியத்தை, करोति-செய்
கிறது. वाय्वंशकतया-காற்றின் அம்சமானதால், पादौ-கால்களை,
गमनादिक्रियापरौ-செல்வது முதலான காரியத்தில் ஈடுபடுகின்றன.
तेजोशकतया-தேஜஸின் அம்சமானதால், पाणी-கைகள், वह्न्याद्यर्चन-
तत्परौ-அக்னி முதலியவைகளை பூஜிப்பதில் ஈடுபடுகின்றன. जलांशक-
तया-ஜலத்தின் அம்சமானதால், उपस्थः-உபஸ்த்தேந்திரியம், रेतो-
मूत्रविसर्गकृत् -ரேதஸ், முத்ரம் இவைகளை வெளியிடும் காரியத்தைச்
செய்கிறது. भूम्यंशकतया-பூமியின் அம்சமானதால், पायुः-பாயு
இந்திரியம், कठिनं-கடினமான, मलं மலத்தை, उत्सृजेत् -வெளியி
தள்ளும்.

ஆகாசத்தின் அம்சமாயிருப்பதால், வாகிந்திரியம் சப்தத்தை உச்சரிக்கிறது. வாயுவின் அம்சமாயிருப்பதால், கால்சன் (பாத மென்கிற இந்திரியம்) போகிறது முதலான கிரியைகளில் ஈடுபடுகின்றன. தேஜஸின் அம்சமாயிருப்பதால், கைகள் (பாணி என்கிற இந்திரியம்) அக்னி முதலான தேவதையை அர்ச்சிப்பதில் ஈடுபடுகின்றன. ஜலத்தின் அம்சமாயிருப்பதால், உபஸ் தேந்திரியம் ரேதஸ் முத்திரம் இவைகளை வெளிவிடுவதென்பதை செய்கிறது. பிருதிவியின் அம்சமாயிருப்பதால், பாயு என்ற இந்திரியம் கடினமான மலத்தை வெளிவிடும். (414-416)

(அ) ஒவ்வொரு இந்திரியத்திற்கும் நான்கு பிரிவுகளுள்ள அந்தக்கரணத்திற்குமுள்ள அனுக்ராஹக தேவதைகளை வரிசையாகச் சொல்கிறார்:—

श्रोत्रस्य दैवतं दिक् स्यात्, त्वचो वायुः, दृशो रविः ॥ ४१६ ॥

जिह्वाया वरुणो दैवं, घ्राणस्य त्वश्विनावुभौ ।

वाचोऽग्निः, हस्तयोः इन्द्रः, पादयोस्तु त्रिविक्रमः ॥ ४१७ ॥

पायोः मृत्युः, उपस्थस्य त्वधिदैवं प्रजापतिः ।

मनसो दैवतं चन्द्रः, बुद्धेः दैवं बृहस्पतिः ॥ ४१८ ॥

रुद्रस्त्वहंकृतेः दैवं क्षेत्रज्ञः चित्तदैवतम् ।

ச்ரோத்ரஸ்ய தைவதம் திக் ஸ்யாத் த்வசோ வாயுர்
த்ருஸோ ரவி: ॥

ஜிஹ்வாயா வருணோ தைவம் க்ராணஸ்ய
த்வச்விநாவுபௌ ॥

வாசோ஽க்நிர் ஹஸ்தயோரிந்த்ர: பாதயோஸ்து
த்ரிவிக்ரம: ॥

பாயோர் ம்ருத்யுருபஸ்ததஸ்ய த்வதிதைவம் ப்ரஜாபதி: ॥

மனஸோ தைவதம் சந்த்ரோ புத்தேர் தைவம்
ப்ருஹஸ்பதி: ॥

ருத்ரஸ்த்வஹங்க்ருதேர் தைவம் கோத்ரஜ்ஞ்ச
சித்ததைவதம் ॥

श्रोत्रस्य-சுரோத்ரேந்திரியத்திற்கு, दिक्-திக்கானது, दैवतं-அனுக்ராஹம் செய்யும் தேவதையாக, स्यात् ஆகும். त्वचः--த்வக்ந்திரியத்திற்கு वायु-வாயுவும், दृशः-கண்ணுக்கு, रविः-ஸூரியனும், जिह्वायाः-ரஸனேந்திரியத்திற்கு, वरुणः-வருணனும், दैवं-தேவதை, घ्राणस्य तु-

க்ரானேந்திரியத்திற்கோவெனில், **ஓமீ அஷ்வீ-இரண்டு** அச்வீனிகளும்
வாக்:-வாகிந்திரியத்திற்கு, **அग्னி**:-அசனியர், **ஹஸ்யோ**:-கைகளுக்கு,
இन्द्र:-இந்திரனும், **பாடியஸ்து**-பாதங்களுக்கோவெனில், **த்விக்ரம்**:-
 த்ரிவிக்ரமரும், **பாயோ**:-பாயு இந்திரியத்திற்கு, **மூயு**:-மிருத்யுவும்,
ஓபஸ்யஸ்து-உபஸ்ததேந்திரியத்திற்கோவெனில், **பிராபதி**
 யர், **அஷ்டிவ்**-தேவதை, **மனச**:-மனதிற்கு, **சந்த்**:-சந்திரன், **தேவத்**-
 தேவதை, **புத்**:-புத்திக்கு, **பிநுஹஸ்பதி**, **தேவ்**-தேவதை,
அஹ்கு:-அஹங்காரத்திற்கு, **ருத்**:-ருத்ரர், **தேவ்**-தேவதை, **சித்**-சித்தத்திற்கு
 தேவதை, **கேத்**:-கேதற்க்குள்.

ஈரோத்ரத்திற்கு தேவதை திக்தேவதையாகும், த்வக்குக்கு
 வாயு, சக்ஷஸ்ஸிற்று ஸலர்யன். ரஸனைக்கு தேவதை வருணன்,
 கிராணத்திற்கு இரண்டு அசுவினீ தேவர்கள். லாக்குக்கு அக்னி,
 ஹஸ்தங்களுக்கு இந்திரன், பாதங்களுக்கு த்ரிவிக்ரமர், பாயுவிற்று
 மிருத்யு தேவதை, உபஸ்தத்திற்கு அதிதேவதை பிரஜாபதி,
 மனஸுக்கு தேவதை சந்திரன், புத்திக்கு தேவதை பிநுஹஸ்பதி,
 அஹங்காரத்திற்கு ருத்ரர் தேவதை, சித்தத்திற்கு தேவதை
 கேத்திரக்களுள். (416-419)

(அ) இந்த தேவதைகள் எதிலிருந்து உண்டானார்கள்
 என்பதையும், அவர்கள் எங்கே இருந்து கொண்டு என்ன வேலை
 செய்கிறார்கள் என்பதையும், விவரிக்கிறார் :-

दिगाद्याः देवताः सर्वाः खादिसत्त्वांशसंभवाः ॥ ४१९ ॥

संमिताः (संस्थिताः) इन्द्रियस्थानेषु इन्द्रियाणां समन्ततः ।

निगृह्यन्त्यनुगृह्यन्ति प्राणिकर्मानुरूपतः ॥ ४२० ॥

திகாத்யா தேவதா: ஸர்வா: காதிஸத்வாம்ஸம்பவா: ॥
 ஸம்மிதா இந்திரியஸ்தானேஷ்விர்த்திரியாணம் ஸமந்தத: ।
 நிக்ருஹ்ணந்தி அநுக்ருஹ்ணந்தி ப்ராணி கர்மாநுரூபத: ॥

दिगाद्या:-திக முதலான, **सर्वा देवताः**:-எல்லா தேவதைகளும்,
खादिसत्त्वांशसंभवाः:-ஆகாசம் முதலானவைகளின் ஸத்வகுணமசங்
 களிலிருந்து உண்டானவர்கள். (அவர்கள்) **इन्द्रियस्थानेषु**-இந்திரியங்
 களின் ஸ்தானங்களில், **इन्द्रियाणां समन्ततः**-இந்திரியங்களைச் சுற்றிலும்
संस्थिताः-இருந்துகொண்டு, **प्राणिकर्मानुरूपतः**-பிராணிகளின்

களுக்குத்தக்கவாறு, **நிசுக்ஷி**-நிக்ரஹம் செய்கிறார்கள், **அநுசுக்ஷி**-
அனுக்ரஹம் செய்கிறார்கள்.

இக் முதலான தேவதைகள் எல்லாரும் கிரமமாக ஆகாசம் மு-
லான பூதங்களின் ஸத்வாச்சத்தீவிரந்து ஏற்பட்டவர்கள். அவர்கள் அந்தந்த இந்நிரியங்களுடைய ஸ்தானங்களில் அவை
களைச்சுற்றிலும் ஸாந்தியம் கொண்டு பிராணிகளுடைய கர்மாக்-
களை அனுஸரித்து, அதாவது புண்யம் செய்தவர்களுக்கு
அநிக்ரஹமும், பாபம் செய்தவர்களுக்கு நிக்ரஹமும்
செய்கிறார்கள். (419-420)

(அ) பின்னால் ஆத்மாவின் ஸ்வரூபத்தை நன்கு விளக்கப்
போகிறபடியால் இங்கு பிராணிகள் செய்யும் கர்மாக்களில்
ஆத்மர்வுக்கு கொஞ்சமும் ஸம்பந்தமில்லை யென்பதை மட்டும்
காட்டுகிறார்:—

शरीरकरणग्रामप्राणाहमधिदेवताः ।

पञ्चैते हेतवः प्रोक्ताः निष्पत्तौ सर्वकर्मणाम् ॥ ४२१ ॥

ஸரீரகரணக்ராம ப்ராணஹமதிதேவதா: 1

பஞ்சைதே ஹேதவ: ப்ரோக்தா நிஷ்பத்தௌ

எர்வகர்மணம் 11

**शरीर-சரீரம், கரணग्राम-இந்நிரியங்களின் கூட்டம், प्राणाहमधि-
देवता:-பிராணன், அஹங்காரம், அதிதேவதைகள், एते पञ्च-இந்த
ஐந்தும், सर्वकर्मणां निष्पत्तौ-எல்லாக் கர்மாக்களும் நடப்பதற்கு,
हेतवः-காரணங்களாக प्रोक्ता:-கூறப்பட்டுள்ளன.**

சரீரம், இந்நிரியங்களின் கூட்டம், பிராணன், அஹங்காரம்,
அதிதேவதைகள், இவ்வைந்தும் தான் எல்லாக் கர்மாக்களும்
ஏற்படுவதற்கு காரணங்கள். [இதுபற்றி பகவத கீதை 18வது
அத்யாயத்தில் 14, 15 சுவைகங்களில் கூறப்பட்டுள்ளது.] (421)

कर्मानुरूपेण गुणोदयो भवेत् गुणानुरूपेण मनःप्रवृत्तिः ।

ममोन्वृत्तैः उभयात्मकेन्द्रियैः निर्वर्त्यते पुण्यमपुण्यमत्र ॥

கர்மாநுரூபேண குணேதயோ பவேத்

குணானுரூபேண மந:ப்ரவ்ருத்தி: 1

மனோநுரூவ்ருத்தைரூபயாத்மகேந்த்ரியையர்

நிர்வர்த்யதே புண்யமபுண்யமத்ர 11

कर्मानुरूपेण-கர்மாக்களை அனுஸரித்து, गुणोदयः-குணங்களின்

ஆவிர்பாவம், **भवत्**-உண்டாகும், **गुणानुरूपेण**-குணங்களை யனுஸரித்து
मनःप्रवृत्तिः-மன்தின் ப்ரவ்ருத்தி ஏற்படும், **मनोनुवृत्तः**-மனதை அனு
 ஸரித்த, **उभयोरभेद्वै**-இரண்டுவிதமான இந்திரியங்களால், **अज्ञ-**
 இங்கு, **पुण्यं**-புண்யமும், **अपुण्यं**-பாபமும், **निर्वृत्यै**-நடத்தப்படுகிறது.

முன்னால் செய்திருக்கும் புண்யபாப கர்மக்களை யனுஸரித்து
 ஸ்தவமோ, ரஜஸ்ஸோ, தமஸ்ஸோ. மேலிருக்கின்றது. மேலும்
 குணத்தை யொட்டி ஸாத்விக-ராஜஸ-தாமஸ சாரியங்களில்
 மனஸ் பிரவ்ருத்திக்கிறது. மனஸை அனுஸரித்தே நடக்கின்ற
 ஞானேந்திரியங்களாலும் கர்மேந்திரியங்களாலும் இங்கு
 புண்ணிய கர்மமோ அல்லது பாப கர்மமோ நிறைவேற்றப்
 படுகிறது. (422)

**करोति विज्ञानमयोऽभिमानं कर्ताऽहमेवेति तदात्मना स्थितः ।
 आत्मा तु साक्षी न करोति किञ्चित् न कारयत्येव तदस्थवत् सदा ॥**

கரோதி விஜ்ஞானமயோ஽பிமானம்

கர்த்தா஽ஹமேவேதி ததாத்மநா ஸ்தித: ।

ஆத்மா து ஸாக்ஷீ ந கரோதி கிஞ்சித்

ந காரயத்யேவ தடஸ்தவத் ஸதா ॥

विज्ञानमयः-விஜ்ஞானமயன், **तदात्मना स्थितः**-அந்த இந்திரிய
 மனோரூபமாக இருந்துகொண்டு, **अहमेव कर्ता**-நானே செய்கிறவன்,
इति-என்று, **अभिमानं करोति**-அபிமானம் ளெளக்கிருன், **आत्मा तु-**
 ஆத்மாவோ எனில், **किञ्चित्**-ஒன்றையும், **न करोति**-செய்கிறதில்லை,
न कारयति-செய்விக்கிறதில்லை, **सदा**-எப்பொழுதும், **तदस्थवत्**-
 தடஸ்தனபோல, **साक्षी एव**-ஸாக்ஷியாகவே இருக்கிறான்.

புத்தயாகிற விஜ்ஞானமயன் அந்த மனஸ், இந்திரியங்ள்
 ரூபமாக இருந்து கொண்டு, நானே கர்த்தா, செய்கிறவன் என்று
 அபிமானத்தைச் செய்கிறது. ஆத்மாவோ ஒன்றையும் செய்வது
 கிடையாது, செய்விக்கிறதில்லை. நதியில் போகும்
 பிரவாஹத்தைப் பார்த்துக் கொண்டு அகலுடன் ஸம்பந்தப்
 படாமல் கரையில் நிற்கிறவன் போல, ஆத்மா எப்பொழுதும்
 இந்திரியாதிகள் செய்யும் காரியங்களைப் பார்த்துக்கொண்டு
 ஸாக்ஷியாகவே இருக்கிறது. (423)

द्रष्टा श्रोता वक्ता कर्ता भोक्ता भवत्यहंकारः ।

स्वयमेतद्विकृतीनां साक्षी निलेप एवात्मा ॥ ४२४ ॥

தரஷ்டா ச்ரோதா வக்தா கர்த்தா போக்தா :

பவத்யஹங்கார: 1

ஸ்வயமேதத் விக்ருதீநாம் ஸாக்ஷீ நிர்லேப ஏவாத்மா 11

அஹ்-கார:-அஹங்காரமானது, **தூஷா**-பார்க்கிறதாகவும், **ஶ்ரோதா**-கேட்கிறதாகவும், **வக்தா**-பேசுகிறதாகவும், **கர்த்தா**-செய்கிறதாகவும், **போக்தா**-அனுபவிக்கிறதாகவும், **भवति**-இருக்கிறது. **आत्मा**-ஆத்மா வானது, **स्वयं**-தான், **एतद्विकृतीनां**-இந்த விதாரங்களை, **साक्षी**-நேரில் பார்க்கிறவனும், **निर्लेप एव**-ஸம்பந்தப்படாமலே (இருக்கிறான்).

அஹங்காரம் தான் பார்க்கிறவனும் கேட்கிறவனாகவும், பேசுகிறவனாகவும், செய்கிறவனாகவும், அனுபவிக்கிறவனாகவும், ஆகிறது ஆத்மா இவ்வித மாறுதல்களை யெல்லாம் தான் பார்ப்பவனாக இருந்து கொண்டே எவ்விதப் பற்றுமில்லாமலே இருக்கிறது. (424)

आत्मनः साक्षिमात्रत्वं न कर्तृत्वं न भोक्तृता ।

रिविवत् प्राणिभिलोके क्रियमाणेषु कर्मसु ॥ ४२५ ॥

ஆத்மந: ஸாக்ஷிமா த்ரத்வம் ந கர்த்தருத்வம் ந

போக்த்தருதா 1

ரவிவத் ப்ராணிபிர் லோகே க்ரியமானேஷு கர்மஸு 11

लोकै-உலகத்தில், **प्राणिभिः**-பிராணிகளால், **क्रियमाणेषु**-செய்யப்படுகிற, **कर्मसु**-கர்மாக்களில், **रिविवत्**-ஸூரியனுக்குப்போல, **आत्मनः**-ஆத்மாவிடமிருந்து, **साक्षिमात्रत्वं**-ஸாக்ஷியாக இருக்கும் தன்மை மட்டும் தான், **कर्तृत्वं**-செய்கிறவனுயிருக்கும் தன்மை, **न-கிடையாது**. **भोक्तृता**-அனுபவிக்கிறவனுயிருக்கும் தன்மை, **न-கிடையாது**.

உலகத்தில் பிராணிகளால் கர்மாக்கள் செய்யப்படும் போது ஸூரியன் எவ்விதம் ஸாக்ஷியாக மாத்திரம் இருக்கிறாரோ, அப்படியே ஆத்மாவும் ஸாக்ஷியாக மாத்திரம் இருக்கிறார். செய்கிறவனாகவோ அனுபவிக்கிறவனாகவோ இருப்பதில்லை. (425)

न हर्कः कुरुते कर्म न कारयति, जन्तवः ।

स्वखभावानुरोधेन वर्तन्ते स्वखकर्मसु ॥ ४२६ ॥

ந ஹர்க: குருதே கர்ம ந காரயதி ஜந்தவ: 1

ஸ்வஸ்வபாவாநுரோதேந வர்த்தந்தே ஸ்வஸ்வகர்மஸு 11

अर्कः-ஸூரியன், **कर्म**-கர்மாவை, **नहि कुरुते**-செய்கிறதில்லை,

न कारयति-செய்விக்கிறதுமிகை, **जन्तवः**-பிராணிகள், **स्वभावानु-
रोधेन**-தன் தன் ஸ்வபாவத்தை அனுஸரித்து, **स्वस्वकर्मसु**-தன் தன்
கர்மாகளில், **वर्तन्ते**-எடுபடுகிறார்கள்.

சாஸ்யில் ஸூர்ய உதயமானதும் பிராணிகள் தன் தன்
ஸ்வபாவத்திற்குத் தக்கவாறு நல்ல கர்மாவையோ, கெட்ட
கர்மாவையோ செய்கிறார்கள். ஸூர்யன் தான் ஒரு
காரியத்தையும் செய்வதில்லை பிறரை கர்மாவைச் செய்யும்படி
ஸூர்யன் தூண்டுபதுமில்லை. பிராணிகள் செய்யும் நல்ல
காரியத்திலும் கெட்ட கர்மாவிலும் ஸூரியனுக்கு சொஞ்சமும்
ஸம்பந்தமில்லை. ஆனாலும் ஸாக்ஷியாக எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டு மட்டுமிருக்கிறான். (426)

तथैव प्रत्यगात्माऽपि रविवत् निष्क्रियात्मना ।

उदासीनतथैवास्ते देहादीनां प्रवृत्तिषु ॥ ४२७ ॥

ததைவ ப்ரத்யகாத்மாபி ரவிவத் திஷ்க்ரியாத்மநா ।

உதாஸீநதயைவாஸ்தே தேஹாதீநாம் ப்ரவ்ருத்திஷு = 11

ததீவ-அப்படியே, **प्रत्यगात्माऽपि**-பிரத்யகாத்மாவும்,
निष्क्रियात्मना-செய்கையற்ற ஸ்வபாவத்துடன், **देहादीनां**-தேஹம்
முதலியவற்றின், **प्रवृत्तिषु**-செய்கைகளில், **रविवत्**-ஸூர்யன்போல,
उदासीनतथैव-உதாஸீனதன்மையோடேயே, **आस्त**-இருக்கிறான்.

அதேமாதிரி உள்ளிருக்கும் ஆத்மாவும் எவ்வித கர்மாவும்ற்ற
ஸ்வபாவத்துடன் தேசம் முதலானவைகள் கர்மாக்களைச் செய்யும்
போது ஸூரியன் போல தான் உதாஸீனனாகவே அந்த கர்மாக்க
ளில் சிறிதும் ஸம்பந்தப்படாதவனாகவே இருக்கிறான். (427)

अज्ञात्वैव परं तच्च मायामोहितचेतसः ।

स्वात्मन्यारोपयन्त्येत् कर्तृत्वाद्यन्यगोचरम् ॥ ४२८ ॥

அக்ஞாத்வைவம் பரம் தத்வம் மாயாமோஹிதசேதஸை ।

ஸ்வாத்மந்யாரோபயந்த்யேதத்

கர்த்ருத்வாத்யந்யகோசரம் 11

एवं-இவ்விதமாக, **परं तच्च**-பரததவத்தை, **अज्ञात्वा**-அறிந்து
கொள்ளாமல், **मायामोहितचेतसः**-மாயையினால் மோஹமடைந்த மன
முள்ளவர்கள், **अन्यगोचरं**-மற்றதை (அஃதுயாவை)ச்சீர்ந்த, **एतत्**-
இந்த, **कर्तृत्वादि**-காத்தருதவம் முதலியவற்றை, **स्वात्मनि**-தனது ஆத்மா
வில், **आरोपयन्ति**-ஆரோபம் செய்கிறார்கள்,

சரீரம் இரத்திரியம் மனம் முதலியவைதான் எல்லாக் கர்மாக் கணையும் செய்கிறது இதில் ஆத்மாவுக்கு ஸம்பந்தம் கிடையாது. அது ஸாக்ஷியாச, தடஸ்தமாக, உதாஸீனனாக இருக்கிறது. என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் மாயையால் மறைக்கப்பட்டவர்கள். தனது ஆத்மாவையே கர்த்தாவாக எண்ணுகிறார்கள். (428)

आत्मस्वरूपमविचार्य विमूढबुद्धिः

आरोपयत्यखिलमेतत् अनात्मकार्यम् ।

स्वात्मन्यसङ्गचिति निष्क्रिय एव चन्द्रे

दूरस्थमेघकृतधावनवत् भ्रमेण ॥ ४२९ ॥

ஆத்மஸ்வரூபமவிசார்ய விமூடபுத்தி:


ஆரோபய த்யகிலமேததநாத்மகார்யம் ।

ஸ்வாத்மந்யஸங்க்சிதி நிஷ்க்ரிய ஏவ சந்த்ரே

தூரஸ்த்மேகக்ருததாவநவத் ப்ரமேண ॥

விமூடபுத்தி:-புத்தி மோஹம் கொண்டவன், **ஆத்மஸ்வரூபம்**-ஆத்மாவின் ஸ்வரூபத்தை, **அவிசார்ய**-விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல், **அநாத்மகார்யம்**-அநாத்மாக்களின் காரியமான, **ஏதத் அகிலம்**-இது எல்லாவற்றையும், **அசங்க்சிதி**-அஸங்க்மாயும் சைதன்யஸ்வரூபமாயும், **நிஷ்க்ரியே**-க்ரியைகளற்றதுமான, **ஸ்வாத்மந்யேவ**-தனது ஆத்மாவிலேயே, **சந்த்ரே**-சந்திரனிடம், **தூரஸ்த்மேககृतதாவநவத்**-வெகுதூரத்திலிருக்கிற மேகங்களின் ஓட்டத்தைப்போல, **அமேண**-ப்ராந்தியால், **அரோபயதி**-ஆரோபம் செய்கிறான்.

ஆத்மாவின் உண்மை ஸ்வரூபத்தை குருவிடம் சாஸ்திரம் மூலம் விசாரித்துத் தெரிந்து கொள்ளாதவர்கள் புத்தியில் அக்ஞானம் குடிகொண்டிருப்பதால் ப்ரமத்தால் அநாத்மா செய்யும் காரியங்களை யெல்லாம் ஆத்மா செய்வதாக விபரீதமாக நினைக்கிறார்கள். உண்மையில் ஆத்மாவானது அஸங்கம் ஒன்றுடனும் சேராது. கேவலசைதன்ய ஸ்வரூபம், நிஷ்க்ரியம் எவ்வித க்ரியையும்ற்றது ஆகாசத்தில் உண்மையில் மேகம் தான் ஓடுகிறது. சந்திரன் அசைவதேயில்லை. இதைத் தெரிந்து கொள்ளாமல் ப்ராந்தியால் சந்திரன் ஓடுவதாக எண்ணுவ தில்லையா? இதுபோலவே தான். (429)



11 313 11

"अथर्ववेदस्य अथर्वसंहितायाः"

११-अथर्वसंहितायाः

अथर्वसंहितायाः
(अथर्वसंहिता)

११-अथर्वसंहितायाः

अथर्वसंहितायाः
(अथर्वसंहिता)

अथर्वसंहितायाः
(अथर्वसंहिता)

३०२१

